

*Read in a way
of the people
in Tamil*

தமிழ்.

சுரை கட்டி

திருச்சூட்டாக்கான் கவியம்

திருச்சூடு

திருக்குற்றுலக்ஞானாஞ்சி.

[முன்னும் பதிப்பு]

டி. கே. சிதம்பராந் முதலியார்

எழுதிய

முகவுரையுடன்

திருக்குற்றுலதாதசவாயி


தேவங்கானத்தாரால்

வெளியிடப்பட்டது.

வேராகாம்பிளை பிரஸ்,

தென்காசி.

1933.




விலை அணு எட்டு.

Copyright Reserved.

இப்புத்தகத்தில் அடங்கியவை.

முன்னும்பதிப்பு முகவரை.	பக்கம்
(டி. கே. சிதம்பரநாத முதலியார் பி. ஏ. பி எல்.)	1—4
ஆங்கில முசுறை.	
(பால் சாகிப். K. S. கற்பகவிசாயகம் விள்ளா)	1 — 10
முதல் பதிப்பு முகவரை	11 — 14
(மு. ரா. அருணசலக்கவிராயர்)	
இரண்டாம் பதிப்பு முசுறை.	15 — 16
(மு. ரா. அருணசலக்கவிராயர்)	
தூலாசிரியர் வம்சாவமி.	17 — 18
நூலாசிரியர் வரலாறு முதலிப்பை,	19 — 32
(துக. மனிவாசகசந்தியர்)	
திருக்குற்றுலத் தெவாரக் திருப்புதிகங்கள்.	33 — 33
திருக்குற்றுலக்குறவுஞ்சி	
(துரிப்புமையுடன்)	க — கூட—
அனுபந்தம்	1 — 4
அனுபந்தம் திருத்த முர்.	5



ab gauß trug iß.

திருக்குற்றுலக் குறவுஞ்சி

முன்றும் பதிப்பு

முதவுரை

.....

ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழில் அருமையான கனி கள் இயற்றப்பட்டன. திருக்குறள், திருவாசகம், காசைக்கால் அம்மையார் அந்புத்த திருவந்தாதி, குலசேகர ஆழ்வார் பாசுரங்கள், பொய்கைஆழ்வார் பாடல்கள், கவிக்கத்துப்பரணி, கம்பராமாயனம் முதலானவை அனுபவிக்கத்தக்க கனிகள். அவைகளைக் கற்குப்போது தமிழராகிய நமக்குத் தனித்த ஒரு பேரருவகை பிறக்கிறது. அவைகளுக்குப் பிற்பாடு உண்டா யிருக்கிற ஊல்கள் — புராணங்கள், கோனவகள், அந்தாதிகள் எல்லாம் ஆனேகமாய்க் கவித்துவம் என்பது இல்லாத, எதுகைமோனைகளைக் கணக்காக அமையும்படிசெய்து தீர்த்த செய்யுள்களாகத்தான் முடிந்தன. பூர்வமான, தமிழ்ப்பண்பு, கவிப்பண்பு, இதயப்பண்பு இவைகளை ஆசிரியர்கள் அறவே மறந்துவிட்டார்கள் அல்லது ஒழித்துவிட்டார்கள் என்று சொல்லவேண்டியிருக்கிறது. எது தமிழ்க்கவி அஸ்தமித்தே போய்விட்டதோ என்று அஞ்சலே தோன்றும்.

இந்த கிலைமையில் இருநாறு வருஷங்களுக்கு முன் திரு கெல்வேலி ஜில்லாவில் மேலகரம் என்ற சுமார் ஐம்பது கூரை விடுகள் உள்ள சிறிய ஊரில் இருந்த புலவர் ஒருவர் தமிழ் பாலையின் இன்பநிலைகளை அனுபவித்தறிந்து அந்புதமான கவிகளைப் பாடி உதவினார் என்பது பாலைவனத்துக்கு மத்தி யில்க் கற்பகக்காவைக் கண்ட கணக்குத்தான். புலவர் திரிகூட ராஜப்பன் கவிராயர் பாடிய ‘துறவுஞ்சி’ தன்னுடைய புலமை யைக் காட்டிவிட வர்த சொற்கொலை அல்ல; உண்மையாக இதயம் அனுபவித்த ரவளங்களைத் தமிழுக்கே உரிய இசையீ ஆம் தாளத்திலும் வைத்துப் பாடிய பாடல்கள். வழக்கோடு ஒட்டிய தமிழில் எளிமைபட்ட பாடியிருப்பதால் தமிழராய்ப் பிறந்த யாருமே கவிரவத்தை அனுபவிக்கும்படியாக இருக்கின்றன. தமிழ் ஊல்களை முறையில் கற்றுணர்ந்தவர்களுக்கோ கற்ககற்கத் தெவிட்டாத தேன்தான்.

நாற்பது ஐம்பது வருஷத்துக்கு முன்பு திருகெல்வேலி மாதுவரைச் சீமையில் தமிழ் கற்றவர் என்றால் குற்றுலக் குறவுஞ்சி

கிபைக் கல்லாதவர் இருக்கமாட்டார்கள். மந்தை நாடகத்தி ஹம் பரத நாட்டியத்திலும் குறவஞ்சிப் பாடலைப் பாடுவது சாமான்யம் எல்லாப் பள்ளிக்கூடங்களிலுமே பாடமாக வைத் துப் பாடும்படியாகக் கற்றிப்பரார்கள் பிறகு ஆங்கில பரவையைக் கற்க நம்மவர் முயன்றார்கள்; மதராஸ் யூனிவர்ஸிட் டியும் பட்டம் அளித்துவிட்டது, அவ்வளவுதான். தமிழ் கறபதே அகொரவம். குறறாக் குறவஞ்சியைப் படிப்பது அனுபவிப்பது என்பது எவ்வளவு கேவலம்! ஆங்கிலக்கவிக்கௌலவத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டம் பட்டாலும் சரி அனுபவித்தோம் என்று மாத்திரம் சொன்னால் போதும் அவர்களுக்குப் பெரிய பெரிய மதிப்பு

இருபத்தைந்து வருஷத்துக்குமுன் ஒரு திருத்தமான பதிப்பு, பன்னிரண்டு வருஷத்துக்குமுன் இரண்டாவது பதிப் பும் வெவ்விவர்தன ஆனாலும், குறவஞ்சியைத் தமிழுலகம் கள விரித்தபாடாக இல்லை. காரணம், மேலே சொன்ன ஆங்கில மேராகம் ஒன்று. மற்று, பண்டைத் தமிழ் பண்டைத் தமிழ் என்று வழக்கொழிந்த பாதையில் எழுதிய நால்களின் மேல் ஏற்பட்ட மேராகம். தற்போது இந்தமேராகம் எல்லாம் கொஞ்சம் தெளிந்து வருகிறது உண்மையான தமிழ்க் கவியை அனுபவிக்க வேண்டும் என்ற அவா தமிழர் பலருக்கும் உண்டாய் வருகிறது குறவஞ்சிக்கும் பூர்வமாக ஏற்பட்ட மதிப்பு மறு படியும் ஏற்படலாம் என்று சொல்லக்காரணம் இருக்கிறது.

குறவஞ்சி ஆசிரியர் காலத்தில் சாமான்ய மச்களுக்கும் ஜமின்தார்களுக்கும் விண்ணியாசமான செய்யுள்களிலும் கற்பனை சுரிலும் மற்றும் போலியான விகடங்களிலுமே விருப்பம் இருந்தது ஆகவே அவர்களுடைய விருப்பத்திற கிணக்கியோ அல்லது பற்றப் புலவர்களோடு ஒட்டிப்போரும் காரணத்தி ன்லோ சிறசில அவசியம் அல்லாத விஷயங்களும் கவிப்போக்கு செய்யும் அல்கொன்று இங்கொன்று காணக்கிடக்கின்றன. அவைகளை ஒதுக்கிவிட்டு நாலைப் பார்ப்போமானால் ரொம்ப ரொம்ப வியக்கக்கூடியதாகவும் தெளிட்டாத ரஸம் உள்ளதாசலுமே இருக்கக் காணப்போம். ஏதோ படிம் புஸ்தகங்களையும் நிகண்டு களையும் வாசித்துவிட்டு அவைகளையே அப்படியும் இப்படியுமாகச் சுற்றுகிற காரியம் அல்ல இயறக்கயை— புற இயறக்கணப்பாயும் மக்களின உள் இயற்கையையுமேதான் இதயக்கோடு ஒட்டவைத்து அனுபவித்தவர்.

- “ஒடக்காண்பது ழும்புனால் வெள்ளம் நீடுங்கக்காண்பது யோகிபர் உள்ளம்”

இது புலவர் திருக்குற்றுத்தைக் கண்டு பாடியதல்லவா ! தினை இலக்கணத்தை முன்னால் வைத்துக்கொண்டு எழுதிய வெறும் சம்பிரதாயச் செப்புவா ? மேலும் உண்ணமையான பழந்தமிழ்க் கல்விகளை இதய தத்துவம் புலப்படும்படியாக ஊடுருவிக் கற்றிருக்கிறார்.

“வாக்லீக்கண் டிருக்கதீயா—ஷநு
மயக்கமதாய் வருகுதையா

போகப்பட்டு திருதானே—இதை
முன்னமோனான அறியேன் ! ர !

ஆகம் எல்லாம் பசுந்தேதனை — பெற்ற
அண்ணை சொல்லும் கருத்தேனை

தாகம் அன்றிப் பூரையேனை—கையில்
கரிவளையும் சாரையேனை ”

காதல்க்குறையில் வெள்வளையைக் காட்டினாலே மீண்டும் என்று பாடியதையெல்லாம் பார்த்து சடைத்துப்போயிருக்கி ரேபும். ஆனால் கம்முடைய ஆசிரியர் அதைக் கையாளுகிற விதத்தில் நாயகி கைவளையல்களை உண்ணமயிலேயே காணுமல்லப் போக்கிவிட்டு அங்கும் இங்குமாகத் திகைத்துப்பார்க்கிற சாயல் நடந்தன இன்னுள வந்துளி ரிகிறது.

குறத்தி வருகிறது, குறி சொல்லுகிறது; வேடன் வருகிறது, பறவைகள் போய்கிறது முதலான பாடல்களைப் பார்த்தால் கவியெல்லாம், காட்டி லும் பலையிலும்தான் சஞ்சரிக்கிறது என்று சொல்லத் தோன்றும். எத்தனை தட்டை படித்தாலும் அந்தப்பாடல்கள் புதிதாகவே தோன்றும்.

சமய பக்தி என்றால் அது சபந்தமாக மூர்த்தியையும் ஸ்தவத்தையும் அனுபவிக்கிறது கூடத்தான்.

" குறைத் தோறும் சுற்றுவேண் டாம் பில்மீர்
குறைலும் என்கூருஷால் குறியீல—

பேராதும், என்று அழகாக அனுபவித்துப் பாடுகிற் இயற்கை அழகையும், சுடவள தத்துவத்தையும் என்றால் சேர்த்து அனுபவித்து விடுகிற். சிருஷ்டி தத்துவங்களில் உள்ள உண்மைகளை தற்காலத்து வியண்ஸ் திபுணர்களைப்பொல நீர்முகமாகக்கண்டு அனுபவித்துப் பாடுகிற். ஒரேஒரு தத்துவங்

தான் சகல பகுதிகளையும் ஒழுங்கானமுறையில் இயங்கச்செய்கிறது என்பது தற்காலத்து வயன்ஸ் முடிபு. அதை இருந்து வருஷங்களுக்கு முன் நமது மேலகரம் கவிராஜர்

“சாட்டினிற்கும் அண்டம்எலாம் சாட்டையிலாப் பம்பாம்போல் ஆட்டுவிக்கும் குற்றுலத் தண்ணலார்”
என்று உடல் புளிக்கப் பாடுகிறார்.

இப்படிச் சிறியவிஷயம் பெரியவிஷயம் எல்லாவற்றையும் பற்றிப் பாடுகிறார் ஆனால் ஒன்று: அவைகளுக்குள் எல்லாம் ஒரு ஹாசிய ரஸமும் ஒரு பக்தி ரஸமும் பின்னிக்கொண்டு ஒடுவைதைப் பார்க்கலாம். இதைப்பார்த்து அ னுபவி க்கக் கொடுத்துவைத்தவர்கள் தமிழர்கள் தான்.

திரிகூடாஜுப்பன் கவிராயருடைய சரித்திரம் பரப்பரை முதலானவைபற்றிய குறிப்புகளையும் செய்யுள்களின் நயம் பற்றிய குறிப்புகளையும் இத்துடன் சேர்த்திருக்கிற முதலாவது இரண்டாவது பதிப்பின் முகவரைகளில் கண்டு அனுபவிக்கலாம். ராவ்சாகிப் கற்பகவிளாயகம் பிள்ளை அவர்கள் குறவஞ்சியின் கவிசயத்தை திறம்பட மதித்து அனுபவித்தவர்கள். அவர்களால்த்தான் குறவஞ்சி எத்தகைய கவிச்சிறப்பு வாய்ந்தது யென்ற விஷயம் தமிழுலகுக்குத் தெரியவந்தது. அவர்களுடைய பதிப்பையே ஒட்டியுள்ளது இந்த முன்றும் பதிப்பு.

திருக்குற்றுல தேவஸ்தானத்திலிருந்து ‘குறவஞ்சியை’ புதிய பதிப்பாக வெளியிடுவது ரொப்பவும் போற்றத்தகுந்த விஷயம் ஆசிரியரின் மற்றப் பிரபந்தங்களையும் இதோடு வெளியிடுகிறார்கள். தர்மகர்த்தர் ஸ்ரீமான் வி எஸ். சண்முகநாத முதலியார் அவர்களுக்கும், மாணேஜர் V. சங்கரலிங்க முதலியார் அவர்களுக்கும் தமிழுலகம் ரொப்பவும் கடமைப்பட்டுள்ளது.

திருநெல்வேலி; } டி. கே. சிதம்பரநாத முதலியார்.

5—12—1937. } மேற்கூறு

P R E F A C E.

"Truth is the property of the Infinite,
The pursuit of Truth of the Finite"—*Von Muller*.

*I*N bringing out a second edition of the *Thirukuttala Kuravanji*, some fifteen years after the first, the present editor desires to say a few things which may serve to capture the attention of the Tamil reading public that may in the absence of an introduction, pass this by as a minor literary product of secondary importance. To the *editor* himself, the task is both a labour of love and the fulfilment of a pious duty towards the author *whose descendant he is*. But the average reader (and readers of Tamil are, alas, too rare and have to be caught warily) may not care to go on unless he knows something of the author and his work.

From time to time in the history of our planet, men have sprung up remarkable for their scholarship or their wisdom or their capacity to sacrifice themselves wholeheartedly for the public good; and even those who have shuffled off this mortal coil have left their wisdom and experience for the benefit of posterity in the shape of books. Southern India can also boast of such great men. One such was *Thirukuta Rajappan Kavirayar*, the *author of the present work*. He was born at *Melagaram* near *Courtallam*, *Tinnevelly District*, about two hundred and fifty years ago (within two decades more or less). He was the author of *fourteen* works three of which have appeared in print, viz., *Thirukkuttala Kuravanji*, *Thirukkuttalapuram*, and *Thirukkuttalamalai*. The works both published and unpublished are remarkable for their literary merit and devotional value, and that too in a land where devotional poetry is by no means rare. The present work—the

Kuravanji—won the approval of a conclave of Tamil pandits brought together for the purpose by the **Pandyan king**, Muthuvijayaranga Chockalinga Nayakkar, at Courtallam. The king was so mightily pleased that he honoured the poet with the **title of temple vidwan of Thirukuttalam**, and granted him lands almost adjacent to the temple, which to this day are known as **Kuravanji Medu**. The date of the grant, a copper-plate one, is the 12th of **Thai** of the year 1640 (Salivahana Era) corresponding to 891 of the Malayalam Era or 1718 A. D. According to tradition, the poet was about 70 years old at the time. The lands so granted were inherited by and are also now in the enjoyment of the editor and his revered brother, M. R RY K. S. Vaithilingam Pillai Avergal. Among the **contemporaries** of the author, special mention must be made of the eminent Tamil devotional poet, **Tayumanavar**, and Namasivayakavirayar of Vikramasinghapuram, an ancestor of Mathava Sivagnana Yogi who won immortal renown by his **Mappadiyam** and other great works on the Saiva Siddhanta.

The work itself is unique in character. Literary precedents it had none: one or two have attempted to follow, but with indifferent success. It belongs to be general class of **street dramas**, a style of performance which still persists, though unhappily fast dying out. The modern stage with its garish lights, flaunting curtains and fetid atmosphere seeks to blend all the effects of action, song and scenery, but lamentably fails to create any effect. The illusion it produces is in its own mind, not in that of the spectator; and the solitary pleasure the latter derives is the melancholy satisfaction that without any special effort on his part, he can inhale all the disease bacilli known and

unknown to Science. And in return for this, he has to pay and that richly. In what a refreshing contrast to all this is the *street-show!* Nature provides the stage and most of the lighting effect; the open theatre does away with the heat and discomfort of the modern stage. The players depend for their livelihood not on the gate, but on charitable endowments. The audience is in a sweeter, cleaner and more receptive mood and the "philosophic pill" administered through the play goes down easily, though it cannot boast of much "gilding."

To provide a free show goes a long way to secure an audience; but to keep the audience one must capture its imagination. And what is better calculated to do this than a *love-tale?* The street-shows are thus tales of love from its inception to its consummation, present or expected.

South Indian devotional literature, God-intoxicated as it is, knows of no higher or more appealing symbolism than the refined love of man and woman. The soul seeking its creator is like the high-born lady who has had a glimpse of the royal lover, but has missed him, and sits waiting for him, too ignorant of the world to set out to seek him, too modest to confess her love and too much unsettled to hide it successfully. Even thus does the *Divine spark* keep troubling this finite clod, till at last it rejoins the parent-fire. The Eternal One has divided itself into two, which ever seek to merge themselves each in the other. And on the finite plane, nothing can symbolise this better than human love. What nobler aim can a play have than to capture the mind of a crowd with a tale of love that all the while points to the higher way?

The human-divine love motif was, then, common to South Indian literature. The uniqueness of the present work consists in the introduction of the *Kurathi* and the **duplication of the love theme**. The **Kuravars of today** are a very numerous race, and it is with difficulty that they can be distinguished from the criminal tribe. Their mode of life is like a gipsy's; they are still noted only for their hunting and trapping, known to snare birds and small mammals, and even like bandicoots; their life is, probably, not so bad but not so very long ago, there would have been a certain picturesque life, to judge from this work. They were then as now essentially nomadic, and the wandering life of these gipsies seems to have given them a fund of experience and quaint knowledge. The gipsy-woman alone seems to have preserved traces of her ancient lore, for she is still sought after to tell the fortunes or tattoo the bodies of her higher placed sisters. A roaming **carefree** life with its ups and downs and its innuinerable points of contact with people high and low, of various climes and communities, would necessarily polish the wit of the dullest person; and the **Kuravars**, to judge from the Kuravanji would appear to have been anything but a dull lot. The scenes where Singan (the Kuravan) and Singi (the Kurathi) appear are indeed full of the most sparkling wit. The introduction of such characters in a street-play was calculated to enliven the interest and relieved the tedium incidental to the otherwise frail structure of such plays. To do this without doing violence to the main theme was a **stroke of genius** for which our author deserves unstinted praise.

The heroine, a lovely maiden accomplished in all the arts and graces of the period, is out playing tennis, which appears to have been even then quite a lady-like accom-

plishment While thus engaged, she sees Thirukudanar (the deity of Courtallam) come out in procession. She feels strangely affected, but does not quite realise what her malady is or what the cause of the trouble is. The cold moonlight and the delicious breeze, otherwise so welcome, have now become torments, along with all thoughts of love She chides the Moon and Cupid for their cruelty to one in her helpless condition. She communes with her companions and finds out she has fallen in love But who is her lover? When will he come again? Or will he come at all? Is this passion to be fruitless? Is all that is left to her only to pine away (her bangles are already slipping off her arms) and die? At this juncture appears the Kurathi. She may know something of this *mysterious lover*, for she is a much travelled person. She has gone round the whole of India even to the confines of China. She has met many royal personages and has been richly rewarded by them. And besides, is she not *mistress of the occult?* She is brought in and questioned. Of course, the cause, of the trouble is plain to her. She knows who the lover is, and describes not only him, but also his country and his abode From the lips of the gipsy we get one of the finest descriptions of Courtallam and its precincts* The heroine now knows all that

*Poets yearning to enjoy and describe the glories of Nature can find no better place than Courtallam. Its woods and its water-falls combine majesty with grace. The heart exalted by the sight at once turns to thoughts of worship, and who more worthy of worship than the Lord Siva appearing here IN HUMAN FORM as Kurum Pala Isar, the LORD OF SHORT JACK TREE? The original tree is still in existence, and if it is the same as the one mentioned by Tiru Gnana Sambandhar, must be over 1,000 years old. This is a very great age, but not improbable, in view of the claim that the BODHI tree at Anuradhapura is the same as the one planted by Asoka's sister, when she went on the mission to Ceylon.

she can know from an outsider Description has served to illumine much that was dark before *Concentration may now begin and realisation follow in its wake.* The gipsy has fulfilled her function ; she is suitably rewarded and allowed to depart.

This, however, is not the last we see of the Kurathi. Her intervention, though not improbable, is more or less mechanical or artificial. But the gipsy is no machine ; she is a human being, capable of loving and being loved. And the human interest is kept up when we see her lover, Singan, on the stage. Singan is a fine man of his class, expert in the walks of life common to his community. While pursuing successfully his usual avocation of snaring birds, he sees Singi, loves her and follows her. He misses her for a while, and when at last he finds her, he is bewildered at seeing her decked out in silk and gold. He is jealous. Where could she have got these? Has any one fore-stalled him? Then we hear Singi soothing him and dispelling his fears with her wondrous tales of the countries she had visited, the people she had met, and the exhibition of her skill which had brought her the gifts she was showing off. A love-tale gives little room for the display of **historical** or **geographical** knowledge; but the tale of Singi's travels abounds in such references. We hear of the **Kiluvai Mannan**, Sinnananja Thevan, (சின்னன்ஞராச் செவன்) who provided a copper roof to the Chitra Sabha at Courtallam (this is one of the five sabhas of Nataraja's mystic dance); in the year 887 Malayalam era we also hear of Shenbaga Maran who re-edified the Tenkasi temple in the year 424 Malayalam Era. These personages are historical. The description of the ornaments gives us an interesting picture of the jewellery of the time fashioned in the image of flowers, and birds

and small animals. It is also interesting to note that while the **Ramayana** harps on the unhistorical ten heads of **Ravana**, the **Saiva Samayacharyas** thought more of his **Sivabhakti** and the saintly devotion of his wife, **Mandothari who had but to command to secure the presence of the Lord to remove her from this vale of sorrow**

தென்னிலங்கை வாழுமிமாரு கண்ணிகை
மண்டீரத்தியாள்மானே — அவர்
பொன்னடியிற்கேசர்ந்தகணைய என்ன
தவஞ்செய்தானோ — மானே

This aspect of the Ravana story finds expression in the play and serves to show the profound Sivabhakti of the Author (Readers who are further interested in this subject are referred to the work of the late Prof. P. Sundaram Pillai, author of *Manonmaniyan*, and my worthy friend (M R. Ry. Rao Sahib V. P. Subramania Mudaliar Avl, a Tamil scholar and poet of no mean order).

The introduction of the second love theme has the effect of giving body to the play. It may be compared to the effect of the bass in a piece of music. The tune played is good, but the bass and the tenor together make for the richness of the music *The tale of the soul in quest of God* is good; *the tale of the man in pursuit of a woman* is common. But the good and the common put together make this work what it is excellent.

The slight change of emphasis in the two love themes is also note-worthy. It is the love of a woman in the one case and that of a man in the other. If psychologists are correct, the love of a woman is and is bound to be purer fuller and moral-lasting than that of a man. Is it not fitting that both these should be presented side by side in relation to and contradistinction from *D.vine Love* which

indeed is the *sole theme* and the *undercurrent* of the play? Divine Love is greater than all; but the superiority of a woman's love to man's is that not an indication of superiority of God's Love to the rest?

Enough has been said by now about the charm and distinction of *the work*. Those who would know more must go to the work itself; for no criticism can do justice to its infinite grace and beauty. The editor has only attempted to show that here is the production of a poet of the first rank. It may be worth noting incidentally that in common with other great poets our author seems to have possessed the power of gifted expression, which apparently by itself could bring about what was desired or wished. Thus, for instance, he referred to ILANJI as MEERUMILANJI in the present work, and as PONNILANJI in the Thirukkuttala Talapuram; the prosperity of the village Ilanji seems to have dated from this period.

The fame and popularity of the play may be further judged from the fact that the RAJAH OF TANJORE created an endowment for its annual staging in the Siva Temple at Tanjore, at the time of the NAVARATHRI festival. The performance is given to this day.

Reference may be made to SOME OF THE DESCENDANTS OF THE AUTHOR to show how near he was to our own times. THE MOST FAMOUS OF THESE was SRILASRI SUBRAMANIA DESIGA SWAMIGAL, the saintly and most illustrious FORMER PANDARA SANNIDHI of THIRUVA DUTHURAI MUTT. He was a scholar of great renown, and a great PATRON OF TAMIL and SANSKRIT learning and SOUTH INDIAN MUSIC. His praises have been sung by

eminent men like the late MAHAVIDVAN MINAKSHI-SUNDARAM PILLAI, the late CHRISTIAN SCHOLAR and TAMIL POET VEDANAYAGAM PILLAI and Mahamahopadhyaya Sri V. Swaminatha Aiyar Avergal whose fame is well known to the Tamil world.

VAITHILINGA KAVIRAYAR, the elder brother of the Swamigal, was also a scholar of repute, both in Sanskrit and Tamil. He was invited to the Courts of Travancore and the Setupathi and Seithur and was held in great esteem.

The present Head Tamil Pandit of the Hindu College, Tirunelvelly, M.R. Ry. M.C. SUBRAMANYA KAVIRAYAR Avl., is another descendant. This gentleman's scholarship was recognised recently by the presentation of a KHILAT at the time of the Prince of Wales' visit in 1922.

The house where the poet and SRILASRI SUBRAMONIA DESIKA PANDARA SANNADHI were born still stands and is in the possession of the present editor. It was visited by the late Ramnad Rajah Bhaskara Setupathi, among others. At the suggestion of his esteemed friend, the PRESENT RAJA OF RAMNAD, His Highness Rajah Sethupathy Srimath Hiranya Garbajji Ravikula Muthuvijaya Reghunatha Rajah Maharaja Raja Sri Raja Rajeswara Sethupathy A L I A S B. Muthuramalinga Sethupathy Avergal, the editor has carried out extensive repairs to the house so that it may continue to stand for centuries and serve as a place of pilgrimage, even like Sankara's birth-place at Kaladi. May Saivite devotees make it a point to visit the place. Gurupuja is performed every year, and any slender

profits accruing from the publication of the poet's works are devoted exclusively to the performance of the puja. May his life and works ever be a source of inspiration to us and a light to guide us to the Path of Grace.

Rao Sahib, K. S. Karpagavinayagam Pillai,

25—10—'27.

NOTE:— The first edition was brought out by M. R. Ry. M. R. Arunachala Kavirayar Avergal of the Madura Tamil Sangam, who has rendered invaluable assistance to the present edition as well by contributing illuminating notes etc. The present editor takes this opportunity of rendering him a full measure of thanks as also to Sri Manivasaga Saranalaya Swamigal of Kallal, Ramnad District, for his interesting and exhaustive Tamil preface and to his uncle M. R. Ry. M. C. Subramonia Kavirayar Avergal for his sincere help in bringing out this edition with grace.

சிவமயம்.

முதற்பதிப்பின் முகவுரை.

குறவஞ்சிவென்பது குறத்திப்பாட்டு எனக் கூறப்படும்; அதுவருமாறு: தலைவன் பவனிவருதல், அப்பவனியைக் கண்ட பெண்கள் அத்தலைவனைக் காழுமுறுதல், மோகனிப்பேண் (தலைவி) வருதல், அவள் பவனிவர்த்த தலைவனைக்கண்டு மயங்கல், மயங்கியனின் சுத்திரன் தென்றல முதலியவைர நிந்தித்தல், அது கண்டு பாங்கி போகினியை ஜூயிர நுதென்னென வினாவுதல், தலைவி பாங்கிபோடு உற்றதுரைதல், பாங்கி தலைவனைப் பழுத் தூக்குறல், தலைவி தலைவனைப் புச்சுந்துகூறல், தலைவி பாங்கி யைத் தலைவனிடந் தூதுபோகச்சொல்லி வேண்டுதல், தலைவி பாங்கிக்குத் தலைவனைடையாளங்கூறல், குறத்தி வருதல், தலைவி துறத்தியை மலைவள் முதலியவைவினாவுதல், குறத்தி தலைவிக் துத் தனது மலைவளம் நாட்டுவள் முதலியவையுற் தலைவனது கலவளங் கிளைவள் முதலியவையும் பிறதேசத்திற் குறிசொல்லி சிருதுகள் பெற்று வந்தமையுங் கூறல், தலைவி குறத்தியினிடங் நுறிதேக்ட்டல், குறத்தி தெய்வர்தொழுதல், தலைவி நினைத்த ஸாரியத்தைக் குறத்தி குறிமுகத்துக் கூறல், தலைவி குறத்திக் குப் பரிசிலுதவி விடுத்தல், குறவன் வருதல், பறவைகள் வருகல், கண்ணி குத்தல், பறவைகளைப் பிடித்தல், குறவன் குறத்தியை விருப்பமுற்றுத் தேடல், பாங்கெனுடு குறவன் குறத்தியைடயாளங்கூறல், குறவன் குறத்தியைக் காண்டல், குறவன் குறத்தியைடத்துப் புதிய ஆபரணங்களைக் கண்டு ஜூயிற்று வினாவுதல், அங்கனம் வினாவும் ஒவ்வொன்றுக்குங் குறத்தி விடைகூறல் ஆகிய இவ்வகை யுறுப்புக்களைமைய அகவல், வெண்பா, கொச்சகம், கனித்துறை, கழிவெட்டில்விருத்தம் இவைகளி னிடை சிடையே சிந்து முதலியவற்றை நாடகத் தமிழாற் பாடுவது.

இத்தகைய நூலைச் செந்தமிழ்ப் பரமாசாரியராகிய அகத் தியமுனிவ ரிருப்பிடமாயுள்ள பொதிகைமலைச் சார்பிலிருக்குங் திருக்குற்றாலமென்னும் கேட்த்திரத்தி வெழூந்தருளிய தீரிகூட

நாதசவாமிக்குத் திருமீனியைகிட்டு நீங்காத ஓராபசணமாகச் செய்து திருக்குற்றுலக்குறவுஞ்சி யெனப் பெயரிட்டுச் சாத்தி யவர் திருக்குற்றுலத்துப் பக்கமாகிய மேலகரத்து வைசிய வேளாளகுலவிளக்காக விளக்கிய திரிகூடராஜப்பக் கல்ராய மூர்த்தி யென்பார்; இவர், தமதுகாலத்திற் காணப்பட்ட தழி ழிலக்கிய இலக்கணங்க ஜெலேடை முதலிய பாடல் களைச் சொற்சொல் பொருட்சொலைகளுடன் எதுகை மோளை யாதிய நயம்பெறப் பாடவல்ல அதிசமர்த்தராய்ப் பிரசித்தி பெற்றிருந்தா ரெண்பது இவர் பாடிய திருக்குற்றுலக்குறவுஞ்சி முதலிய *பதினுண்கு பிரபந்தங்களால் யாவருக்கும் கண்கு புலப் படும் நுண்ணறியுடையார் இப்பதினுண்கு பிரபந்தங்களையும் பார்த்தறிய வேண்டுவதில்லை தாலீபுலாக நியாயமாகத் திருக்குற்றுலத்தலபுராணமொன்றினுடீஸ் யிவரது வித்துவத் திற மையை யறியலாகும், இங்குனம் பாடுவார் பலருள்ளேறனும் இவரைப்போலும் படிப்பவர் மனத்திற் பத்திரசம் பழுத் தொழுகுமாறு பாடுவார் மிகச் சிலரேயாவர்.

இவரது காலம் இற்றைக்குச் சுற்றேற்றக்குறைய இருநூறு வருடங்களுக்குமுன்னென்று தோன்றுகின்றது. எதனுடெல்லனில், பாண்டிகாட்டை யரசாட்சிசெய்துவந்த மன்னராகிய முத்து விஜுபரேங்கசோக்கலிங்கநாயக்கரவாகள் புலவர் பெருமானுகிய இவரது வாக்குநயகிசேடத்தைத் தெரிந்து, திருக்குற்றுலக்குறவுஞ்சியைக் குறும்பலாவீசர் சந்திதியி வரங்கேற்றுவித்துப் பெருமகிழ்ச்சியடைந்து முதன் மரியாதைகள் பலவுஞ்செய்து திருக்குற்றுலாதர்கோயில் வித்துவானெனப் பட்டப் பெயருங்கொடுத்ததுடன் குறவுஞ்சிமேடேன இப்போது வழங்குகிற

*பதினுண்கு பிரபந்தங்களாவன:—

1. திருக்குற்றுலக் குறவுஞ்சி.
2. ஷி தலபுராணம்.
3. „ மாலை.
4. „ சிலேடை வெண்பா.
5. „ யமகவந்தாதி.
6. „ உலா.
7. „ ஊடல்.
8. திருக்குற்றுலப் பரம்பொருள்.
9. ஷி கோவை. (மாலை).
10. „ குழல்வாய்மொழி கலிப்பா.
11. „ கோமளமாலை.
12. „ வெண்பாவந்தாதி.
13. „ பிள்ளைத்தமிழ்.
14. „ கண்ணகர்வெண்பா.

நன்செய்நிலத்தைப் பரிசிலாகக் கொடுத்து, எழுதித்தந்த தாமிரசாலன் த்திற்கண்ட “சாலிவாகன சகாப்தம் 1640க்குச் செல்லாதின்ற கொல்லம் 891க்கு நேதமாதம் 12எண்யைக் கணக்கிட்டுப் பார்த்தலாவென்க. இந்நாலாசிரியருக்குக் கிடைத்த கொரவப் பட்டப்பெயர்கும் கோயில் மரியாதைபோலப் பிற இடங்களிற் செய்யும் மரியாதையும் குறவுஞ்சி மேடென்னுங் தாமிரசாலன் பெற்ற நன்செய்நிலமும் இக்காலத்தும் இவரது பரம்பரைச் சந்ததியராமும் பெண்வழிக் காணியாக அடியில்வரும் வழித்தியலிங்கம் பிள்ளையவர்களும் கற்பகவிநாயகம் பிள்ளையவர்களுக் கையாண்டுவருவதைப் பிரத்தியட்சமாகக் காணலாம்.

திருக்குற்றுலக் குறவுஞ்சியைப்போ லொரு குறவுஞ்சியும் முக்கூடற் பள்ளுப்போ லொரு பள்ளும், வருணாகுலாதித்தன் மடல்போ லொரு மடலும் இல்லையென்று நீண்டாளாக அறி வடையாரெல்லாரும் பேசக்கேட்டு வருகின்றேமன்றால் இத்திருக்குற்றுலச் குறவுஞ்சியின் பெருமை யானென்னென் நெழுதுவதாகும் இங்களும் அரிய பெரிய விசேடமாகிய இப்பிரபந்தத்தை முப்பது வருடங்களுக்குமுன் அச்சிட்டவர் பலருந் திருத்தமாக அச்சிடாமல், பிழைகள் நிரம்ப அச்சிட்டு, படிப்பவர்களுக்குப் பல செய்யுள்களிலும் பொருள் புலப்படா திருக்கும்படி செய்துவிட்டனர். ஆதலால் இதனைத் திருத்தமாக அச்சிடுவித்தா லெல்லருக்கும் பொருள்காண்பது இலைசாயிருக்குமெனத் திருக்குற்றுலத் தலபுராணம் அரும்பத வுரையுடன் அச்சப்பதிப்பிக்குங்காலத்தி லெண்ணியிருந்தேன். என்னுடைய எண்ணம்போலவே மேற்படி நாலாசிரியர் வழித்தோன்றலாகிய திருவாவடுதுறையாதீனம் பூர்வீஸ்தீ சுப்பிரமணியதேசிகசவாமிகளது தமையனார் வழித்திலிங்கக்கவிராயரவர்கள் தெளாஹித்திருங் கடையம் சங்கரலிங்கம் பிள்ளை அவர்கள் புத்திரருமாகிய வழித்தியலிஸ்கம்பிள்ளையவர்களும் அவர்களுடைய சௌகார்யர் கற்பகவிநாயகம்பிள்ளையவர்களும் மெண்ணியிருந்தார்கள்.

இவ்விருவரும் உத்தியோகக்கிழித்தங் நற்ற ஆங்கிலக் கல்வியைப் பார்க்கினும் தம் சுயபாக்ஷயாகிய தமிழ்க்கல்வியை நிரம்பக்கற்றுத் தெளிந்த சிவகீசர செல்வமும் பரோபகார தஞ்சை சிலமும் உடையாராதனின் இவர்களுள், கற்பகவிநாயகம்

பின்னொயென்பவர்கள் தமதெண்ணத்தை யெனக்குத் தெரிவித்துத் திருக்குற்றாலக்குறவஞ்சியைச் சுத்தப்பிரதியாக்கி, அதிலிரவிலச்சிட்டு வெளிப்படுத்தவேண்டுமென்று, அச்சிடுதற்கு வேண்டிய திரவியசகாயமுஞ் செய்து, ஊக்கமூட்டினார்கள்; இவர்களது குணத்திசயங்களை யுய்த்து கோக்கும்போது திருவாவடிதுறை யாதீனம் ஸ்ரீஸ்ரீ சுட்பிரமணியதேசிக சுவாமிகள் குணத்திசயங்கள் போலத் தோன்றுகின்றன. அங்குனாந்தோன்றுதல் அத்தேசிகசுவாமிகள் திருவவதாரங்கெய்த அருமைக் கிருகத்தை யிவர்கள் ஆண்டதுபவித்து வருகின்ற அந்தத் தானை விசேடம்போலும். இவ் அருமை பெருமை நிறைந்த இவர்கள் தமிழ்மிமானத்தை ஈன்கு பாராட்டி வியந்து, உடனே பலநகரங்களிலும்ள்ள பண்ணடக்காலத்து ஓலையேட்டுச் சுவடிகளை வரவழைத்து ஒப்புகோக்கிப் பழைய அச்சுப்பிரதிகளிலுள்ள பிழைகளைக் களைந்து சுத்தபாடமாக்கி யெனக்குத் தெரிந்தடையும் திருக்குற்றாலாதர் திருவருளால் அரும்பதவுரையு மெழுதிச் சேர்த்து, அச்சிற் பதிப்பித்து வெளிவரச் செய்தனன்.

யானெழுதிய உரைகளிலும் விசேடமான வரைகள் தெரிந்த வித்துவான்கள் தயைக்கார்ந்து; அவற்றை யெனக்குத் தெரிவிக்கும்படி பிரார்த்திக்கின்றேன். தெரிவிப்பார்களாயின் அவ்வாறு இரண்டாம்பதிப்பிற் பதிப்பித்து வெளியிடச் சித்தமாயிருக்கின்றேன்.

சுபம்! சுபம்!! சுபம்!!!

இங்குனம்,

மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்
மு. ரா. அருணசலக்கவிராயர்.

இரண்டாம்பதிப்பின் முகவுரை.

இத்திருக்குற்றாலக்குறவுஞ்சியை யான் இரண்டாம்ரை அச்சிடுவித்தற்குக் காரணம் ஆறேறுவருடங்களாகப் பழப்பவர் கட்கு இப்புத்தகங் கிடையாதிருத்தலும், முன்றுதலைமுறை தொடர்ச்சியாக எனக்கும் மேற்குறித்த ஸ்ரீ வயித்தியலிங்கம் பிள்ளையவர்கள் ஸ்ரீ கற்பகவிளாயம் பிள்ளையவர்களுக்கும் நட்புரிமைபோம்பட்டுவருதல்பற்றி அவ்விருவரும் என்னை வேண்டு கோள் செய்தலுமேயாம். அவ்விருவருந் தமிழ்முருபைச் சுவையை நன்கறிந்தவர்கள். அம்மட்டோ! அவர் பரம்பரையிலுள்ள பற்பலரும் அன்னரோயாவர். முற்காலத்தில் அவர்கள் பரம்பரைச் சம்பந்தப் பெரியாரைப் பாடாத புலவர்களில்லை. அப்பெரியாரி வொருவராகிய ஸ்ரீவயித்தியலிங்கக்கவிராயரவர்களைத் திருவாவடு துறைஆறின் மசாவித்துவான் ஸ்ரீதாண்டவராயதம்பிரான்மூர்த்தி களும் பாடியிருக்கிறார்கள். அபழூர்த்திகள் பாடல்களி வொருபாடல் எனக்குத் தெரியும். அஃதாவது.

“தேவரெலரம் பரவுதிருக் குற்றாலச் சிகங்கதைசெங் தமிழாற் செய்த நாவலர்தம் பரம்பரையி லுதித்தவயித் தியலிங்க நாவ லோயிப் பூவலை முழுதுமுன்றன் புகழையே புகழாகப் புகழும் வணணம் ஆவலூடன் வருகந்த சாமியறி ஞானமண்த்தை யணிசெய் வாயே” என்பதையாம்.

இப்புத்தகம் பதிப்பித்தவுடன், நூலாராய்ச்சியிலும் நன்னைறிவிலுஞ் சிறந்த மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செங் தமி மீ உதவிப்பத்திராசிரியராகிய பிரமஸ்ரீ இராமாநுஜயங்காரவர்கள் இக்குறவுஞ்சியாராய்ச்சியிற் கிடைத்து வைத்திருந்த, சில விஷயங்களை யெனக்குத் தெரிவித்தார்கள். அதன்பின் திரு நெல்வேலி இந்துகாலேஜ் தலைமைத் தமிழராசிரியராகிய திரு வாளர் மே. சோ. சுப்பிரமணியக்கவிராயரவர்கள் மிகப்பழைய குறவுஞ்சி ஏட்டுச்சுவடிகளிலராய்ந்து தெரிந்தெடுத்து வைத் திருந்த அருமையாகிய பற்பல பாடபேதங்களை யெழுதியனுப்பி னார்கள்.

இவைகளெல்லாம் முன்னரோ கிடையாமையால் இவற்றை அதுபந்தத்தி வெழுதிச்சேர்த்துப் பதிப்பித்திருக்கிறேன். இக் கவிராயரவர்கள் தம் வித்துவ பரம்பரைத் தொன்மைத் தொடர்ச்சி நலத்துக்கீற்பக் கற்பனுலங்காரத்துடன் மதுர

மிகுந்த கவிபாடுந்திறமை யுடையவர்கள். அவர்கள் பாடிய செய்யுள்கள் பலவற்றில் இரண்டுசெய்யுள்களை மட்டும் இங்கெடுத்துக்காட்டுகின்றேன்.

இராமநாதபுரம் ஸமஸ்தானமன்னராய் உலகப்பிரசித்தி யாகிய பெரும்புகழ் மாட்சிமைபெற்ற பாற்காசேதுபதிமாராஜா அவர்கள் திருக்குற்றால் யாத்திரைவாசிகளாய் விசயஞ்செய்த காலத்தில் திருவாவடுதுறையாதினம் பூநிலபூநிலப்பிரமணிய தேசிக்கவாமிகள் திருவவதாரஞ்செய்தருளிய விசேட புண்ணிய விட்டைத் தரிசிக்க மேலசரத்துக்கு வந்திருந்த தருணத்தில் பாடியகவியொன்று. அஃதாவது,

“யாவருமீடு வென்றுமெய்தா மகிழ்மலர்ச்சி யென்கனுள் முகமு மெய்த வாவதெவ வென்ததேதே னறிந்துகொண்டே னதனையில னரைவன் கேள்வீர்

பூவுலகி வைவகனைத்தா மரையெனவே புகலுவது புதுமை யன்றே பூவுலிரோ பாற்காரன்மூன் பவையலரா தெவன்செய்யும் பகருவீரோ”
என்பதாம்.

ஈ மகா மாட்சிமைபெற்ற இவரசுச்சக்கரவர்த்தியவர்கள் மதுராஜில் 1922-ட்டுஞ் ஜூலையிறி 13வே விசயஞ்செய்திருந்த காலத்தில் கிளத்து என்னும் பட்டமும், தங்கமெடல் முதலை பரிசுகளும் அளித்த தருணத்தில் அவர்கள்மீது பாடியகவிகளி லொன்று. அஃதாவது,

“ முன்னு ஸினிலெவ குலமுதல்வர் மூவாத் தமிழ்நாடோன்றினுக்கே மன்னுந் கோழுன் மரியாதை வழங்கப் பெற்று ரவர்வ ழியாம் என்னே ரெல்ந்த் காவரசென் ஸினிய பலநாட் டிறையின்வை துன்னு சின்ற வுவகையையென் சொல்வேன் பிரிட்ட ஸினவரசே”,
என்பதாம்.

இப்புத்தகம் பதிப்பித்தற்கு யான்செய்யும் வேலைகளுக்கெல் லாம் பரோபகாரங்கருதியுடனிருந்து உதவிபுரிந்த மேற்குறித்த பூநி இராமாதுணையங்காரவர்கட்கு என்றும் நன்றிபாராட்டுக் கடப்பாடுடையேன். சுபம்! சுபம்!! சுபம்!!!

இங்கனம்

மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்
மு. ரா. அருணசலக்கவிராயர்.

திருக்குற்றுலக்குறவுஞ்சி நூலாசிரியர்
வரலாறு முதலியலை.

— பாடங்கள் பாடங்கள் —

குறவுஞ்சி யென்பது தோண்டுவாற்றுப்பொங்களு எளான் ரூப் மற்றைப் பீரபநதங்களினின்றும் நாடகத்தமிழினிமையும் அகப்பொராருட்கவையும் மீதுந்து கருப்பிப் படிப்போர்மனத் தைக் கவருமென்பதற்கையமில்லை. இக்குறவாஞ்சியானது தலை வன் பவனிவருதல் ஆசியாகக் குறுத்தி விடடூறுவதல் அந்த மாகப் பலதுறையளிகளுடன் பலவுறுப்புக்களைமையப் பல பாவி னத்தாற் பாடிமுடிக்கும் ஒரு சிறந்துரூபாகும் இக்குறவஞ்சித் தொகுதிகளுக்குள், திருக்குற்றுலக்குறவுஞ்சியானது எந்த வகையிலும் தலைமை பெற்றுவிளங்குகின்றதும், இதற்கிண்ணயாக வேலெருரு குறவஞ்சியில்லை யென்பதும் அறிவாறுயர்க்கோர்களால் ஒருதலை (நிச்சயம்) ஆகக் கூறப்பெற்றுள்ளது. இக்குறவஞ்சிக்கு முன்னாள்ள முகவரையெழுதிய மதுவைத் தமிழ்ச் சங்கப்புலவர்கள் எளாருவராகிய உயர்ந்த திருவாளர் மு. ரா. அருணேசலக்கவிராயாவர்கள் வீவண்டுவன நன்றாக விளக்கி எழுதி யுள்ளார்கள். ஆயினும், இக்குற்றுலக் குறவஞ்சியில் அடியேனுக்குள்ள ஆசமிகுதியால் அடியேன் கிற்றினிற்கெட்டியவாறு சிற்சிலவிட்டியங்கள் கருக்கமாக எழுதத் துணிக்கேதன்.

இக்குறவஞ்சிபாடிய புலவர்பெருமானுவர்களின் கல்வி யாற்றல் இறைவனிடத்து மிகுந்துள்ள அன்பாற்றல் இறைவன் அன்றைர்க்களித்த அருளாற்றல் அன்னேரது அறிவாற்றல் முதலியன இந்நூலினிடத்துப்பரக்க (விரிவாக)க் காணக்கூடக் கின்றனவாம் அப்புலவர்பெருமானுர் தீரிகூடாதாது திருவருளால் அவதரித்தமையால் தீரிகூடராசப்பக்கவிராசமென்ற திருப்பெயர் பெற்றனர்போலும். அன்னேரது குலப்பெருமை உயர்குடிப்பிறப்பின்றனமை முதலியன திருவாவடுறையாத்தீனம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய ஞானதேசிக்கவாமிகளாலும், என தூண்மை நட்பின் தலைவரும் உயரிய சௌவத்திருவாளருமாகிய போலீஸ் டிப்பி சூபரின்டெடன்டு ராவ்ஸாலுபி. கே. எஸ். கற்பக விநாயகம்பிள்ளை பி. ஏ., அவர்களாலும் யாவரும் கண்கூடா

(பிரத்தியட்சமாக)க் காணலாம். அப்புலவர்பெருமானுர்பாடியருளியபிரபந்தங்கள் பலவுள்ளன; அவ்வாறாறுகளைல்லாம் இதற்கு முன்னெழுதிய முகவுரையில் நன்றாக விளக்கியுள்ளன.

அப்புலவர்பெருமானுரதுகாலம் சுமார் இற்கைக்கு இருந்துவருடங்களுக்கு முற்பட்டதென்று தெரிகின்றது. எப்படியெனில் அப்புலவர்பெருமானுர் காலத்தில் மதுரைமாநகரத்தில் அரசுபுரிந்திருந்த மன்னர் முத்துவிசையரேங்க சோக்கலிங்கநாயக்காரவர்கள், இக்குறவுஞ்சியைக் குறும்பலாவிசர்சங்கத்தியிலரங்கேற்றுவித்துப் பகும்து மகிழ்ந்து முதன் மரியாதைகள் பலவுஞ்செய்து திருக்குற்றுலாநாதர்கோயில்வித்துவா னெனப்பட்டமுங்கொடுத்துக் குறவுஞ்சிப் பிரபந்தத்துக்குப் பரிசில் (தியாகம்)ஆக நிலைமெழுதுக்கொடுத்த தாமிரசாசனம் கொல்லம் அகக ஆவது ஆண்டு ஏன்று தெரிகின்றதனாலும், இக்குறவுஞ்சியில் குறியின் விசேஷங்க்குறுமிடத்தில்,

“நன்னகர்க்குற்றுலங்க தன்னில் எங்கும்
நாட்டு மேண் ணாற்றேண்பத் தேழாண்டு தன்னிற்
பண்ணக மாழுனி போற்றத் - சமிழ்ப்
பாண்டிய னர்முகற் சிற்றேடு மேய்க்த
தென்னாருஞ் சித்திரச பையை-யெங்கள்
சின்னணாஞ் சாத்தேவன் சேப்போடு மேய்க்த
முன்னாளி லேகுறி சொல்லிப்-பெற்ற
மோகன மாலைபார் மோகன வல்லி ”

என்று குறியிருப்பதைப் பார்க்க நமது புலவர்பெருமானுர் பெருமைக்கணங்க அன்போடு ஆதிரித்துவாக்க சோக்கன்பட்டி சமீன்தார் பூர்தி சின்னணாஞ்சாத்தேவரவர்கள் திருக்குற்றுலாநாதர் தித்திரசபைக்குச் சேப்போடுமேய்ந்த காலம் கோல்லம் அங்கு ஆவது ஆண்டு எனத் தெரிகின்றதுகொண்டு அக்காலம் நமது புலவர்பெருமானுர் இருந்திருப்பதாகத் தெளிவாகப் புலப்படுகின்றது. நமதுபுலவர் பெருமானுர் தமிழ்மை அன்புட னதரித்து உதவிபுரிந்துவாங்த தலைவரவர்களது திருப்பெயரைக் குறவுஞ்சியில் இடங்கண்டு விளக்கி நன்றிபாராட்டியிருத்தல் யாவருங்கவனிக்கத்தக்கது. அக்க-வது ஆண்டில் பரிசுபெற்றிருப்பதால் அங்காலம் நமது புலவர் பெருமானுர் காலம் முதுமைக்காலமென ஆகித்தற் கிடனுயிருக்கின்றது. ஏனெனில், புலவர்

பெருமானுர்காலத்தில் மதுரையை யரசாட்சி செய்த மன்னர் முத்து விஶேஷசோக்கலிங்கநாயக்கர். ஸ்ரீ தாய்மானசுவாமி காலத்தில் திரிசிரபுரத்தை யரசாட்சிசெய்த மன்னர் முத்துவிஶேய ரேதுநாதசோக்கலிங்க நாயக்கர். இவ்விரண்டு மன்னர்களின் பெயரொற்றுமையை யூகிக்குமிடத்து இவ்விருவரும் தமைய னுங் தம்பியுமாகவோ அல்லது தகப்பனு மகனுமாகவோ இருக்கலாமென நினைத்தற் கிடனையிருக்கின்றனர். திரிசிரா மலையை நாயக்கர் ஆண்ட காலம் சுவாமிகள் காலமாகையால் சுவாமிகள்காலம் இற்றைக்கு உங்கு வருடங்களுக்குச் சிறிது பிற்காலமெனச் சரித்திரங்களால் விளங்குகின்றது ஆகவே ஸ்ரீ தாய்மானசுவாமிகள் காலமும் நமது புலவர்பெருமானாரது காலமும் ஒரே காலமெனவும் அக்காலம் புலவர்பெருமானுக்கு நடுப்பருவகாலமாயிருக்கலா மெனவும் தெளிவாகப்புலப்படுகின்றன.

இவர் காலத்தில் தம்மைப்போலப் பெரும்பிரபலம் பெற்றிருந்தவர் பொதிகைமலைச்சார்பிற் பாவநாசமென்னும் சிவகோத்திரத்திலெழுந்தருளிய உலகம்மை யென்னும் மகாதேவியார் திருவருள்பெற்ற ஸ்ரீ நமசிவாயன்கவிராய ரேன்பவர். இது பாண்டியநாட்டிற் பிரசித்திபெற்ற கண்னபரம்பரைச்செய்தி. இனி, புலவர்பெருமானுர்சரித்திர ஆராப்சிசையை இம்மட்டோடு நிறுத்திவிட்டு, அவர் பாடியருளிய திருக்குற்றுலக்குறவஞ்சியி அள்ள பாக்களிற் பொதிந்துகிடக்கும் சொன்னயம் பொருணையம் தொடையம் நடைகயம் அணிந்யம் முதலியவைகளை என்றால் தெரிந்தமட்டுஞ்சிறிது விளக்குகிறேன். அவை வருமாறு:-

தற்சிறப்புப் பாயிரம்.

க. விநாயகர் துதியினிழுதியடியில் ‘ஐஞ்துகைவலான் காவலானே’ யென்றார். காத்தந்துரிய உறுப்புக் கை என்பதை அம்மொழி விளக்கிநிற்பதுடன் கைவலான் காவலான் என்ற அடிக்குமொழியணிகளும் பொலித்து கிடக்கின்றன.

உ. முருகக்கடவுள்துதியில் பன்னிரண்டுமுதல் ஒன்று வரை முறையே எண்ணணியுடன் பொருணையங்களையும் விளக்கி இறுதியடியில் ‘தன்னிழுதாடருமொருவன் குற்றுலக் குற்று

வஞ்சித் தமிழ்தங்களை 'என்று கூறியிருக்கல்; தன் விரண்டு தாலையும் டக்லிடமாகத் தருகின்ற கிருபையுடையான் இத்தமிழிலுக்கு ஆஸ்தலைத்தல் பெரிதல்லவென்று தாமபெற்ற முருகக்கடவுளின் கிருபைப்பருக்கை விதக்கோதியவாறு காணக்கிடக்கின்றது.

ந. திரிகூடநாதர்துதியிற் கூறியிருக்கும் அதைவில் உள்ள சிவலிப்பு சொருபங்கள் யாவரும் வியக்கப்பாலன.

ச. குழல்வாய்மோழியம்மைதுதியில் அப்பையாரை ஒரு கொடியாகப் பற்பல கற்பனைகளைக்கூடியுடன் வருணித்திருத்தலும், அக்கொடியானது தாமரையையும் ஆம்பலையும் குலையமாகிய பூவினையும் ஸ்தக்கருளிய தன்மை கூறியிருக்கத் தாம் படிப்போர்மனங்களைப் பரவாப்படுத்தாமலிரா.

ந. முவர்துதியில் 'அலையிலே பலைமிதக்க வேறினுனும் அத்தியிலே பூவையந்நா எழைப்பித்தங்கும், கலையிலேகிணைத்தக் கொரு எாற்றிற போட்டுக் கணகுளத்தி வெடித்தானுங் காப்பதாமே' என்ற சொற்றெடுப்புகளில் மூவாக்கஞ்சையை அரும்பெருஞ்செயல்களை விளக்கிக்காட்டியிருக்கும் அழகான நூற்று போர்மனங்களைப் பத்திக்கட்டு எவிழ்த்திவிடுமென்பதற்கையின்றும்.

ஈ. ஆளுடைய அடிகளாகிய பீர்மாணிக்கவாசகசுவாமிகள் துதியில் 'ஆத்துமாம் விட்டிறக்கு நாட்சிலேட்டுமாம் வந்தே தருவன்னைம், பித்தனடித்துணை சேர்ந்த வாதழுராணடிகள் தோனுமோமே' என்ற சொற்றெடுப்பில்லாதபித்தக் கிடைட்டுமத்துக்கேற்றுக் கூறியிருக்குஞ் சிலேடைநயமும், பித்தனுகிய இறைவனடியைச் சேர்ந்த ஆளுடைய அடிகளின் பெருமபத்தியின் சார்பாகிய அன்றின்றன்மையும் அவர்கூறியவாறே சிலைட்டுமாம் வந்தே தருவன்னம் அப்பித்தனடித்துணைசேர்ந்த வாதழுராடிகளையாமலே ணில் எமர்கும் இறப்பின்றுன்பழும் அக்காலத்திலிடர்ப்படுத்தாஞ்சிலேட்டுமத்தின் கொடுமையும் சாராவென்ற வறுதிப்பாடும் தோன்ற நன்குவிளக்கியிருக்கல் புலமிக்க பெரியார்கள் வியந்து போற்றத்தக்கதொன்றும். "தானே முத்தி தருகுவன் சிவன் அவனடியன் வாதழுரான்க்கடிவின்மனத்தாற் கட்டவல் லார்க்கே" என்ற பெரியார்வாக்கையும் புலப்படுத்தியதுமொன்றும்.

ஏ. சரகவதிதுதியில் அவயவத்தில் உள்ள செம்மை, கரு. கை, வெண்மை மூன்றினையும் விளக்கிக்காட்டியிருத்தல் தேவி தனது முக்குணமும் ஒருவடிவாய்த்தோற்றுபவள் என்ற நூண் மையுண்மைகளைப் புலப்படுத்துகின்றது. அவைகளுக்கேற்ப ஞானவாணியென்றும் கலைவாணியென்றும் வியவகாரவாணி யென்றும் ஆண்டேரால் ஆளப்பட்டிருக்குந்தன்மையை விளக்கிக்காட்டியிருத்தல் அருமையினும் அருமையாம்.

அ. நூற்பங்காறியகவியில், தலத்தின்பெருமையும் அத் தலத்தைச் சார்ந்தார்செய்த பாதகங்கள் தீர்க்கத்தன்மையும் அத் தலத்தை நினைத்தார் நினைத்தவரம் பெறுவரென்பதையும் விளக்கியிருத்தல் யாவரும் கவனிக்கத் தக்கதொன்றும்.

கூ. ஆண்டேர் முறைப்படி அவையடக்கம் கூறினாலே யன்றி ஏனைப் புலவர்களைப்போலக் கூறவில்லையென்பது தெற்றென விளங்குகின்றது “பூவுடனே கூடியநார் புனிதர்முடிக்கணியாமால்” என்றோ பிறரும்.

நால்.

ந. நான்காவது அடியில் ‘மேக்கெழுந்தமதிசூடிக் கிழக் கெழுந்த ஞாயிறுபோல் மேவினுரே’ யென்ற சொற்றெடுத்திருந்தார் நம்பும் பேரறிவாளர்களாற் போற்றத்தக்கதேயன்றி எம் போலிகளால் வியந்து பாராட்டுந்தன்மையுடையதன்றும்.

ச. இறைவன் பவனிவருஞ்சிறப்புக் கூறியதருவில் முதற் சரணத்தில் நந்தியாதி கணத்தவர்கள் இறைவனைச் சூழ்ந்து வருஞ்சிறப்பும், உவது சரணத்தில் இறைவனூர் திருக்கங்களின் ரெழில்களும் பாம்பணி புவித்தோல் கரியுரி பிரமண்தலை முதலியவைகள் விளங்குஞ் சிறப்புக்களும் சிலேடைநயங்களும் சொன்னயம் பொருணவங்களும், நவது சரணத்தில் கண்பதி முருகவேள் இருவரும் பக்கத்துவரும் சிறப்புக்கள் ஞாம், ஏனையலங்காரங்களும், ‘உடையநாயகன் வரவுகண்டு கண்டுலகௌந்தமைத்தோங்கவே’ என்ற சொற்றெடுத்தினயமும், சுலது சரணத்தில் வாத்தியங்களின் முழுக்கத் தின்சிறப்பும் அடிக்கலாந்தமைத்தோங்கவே’ என்ற சொற்றெடுத்தினயமும்,

யர்கள் பாடும்பல்லாண்டிசை முழக்கத்தின் சிறப்பும், மூவர்கள், வடிசெய் தமிழ்த்திரு முறைகளொருபுறம் பறைகளொருபுறம் வழங்கும்” சிறப்புக்களும், இவது சரணத்தில் ‘சைவர்மேலிடச் சுறிய அலங்காரங்களும், கூவது சரணத்தில் ‘சைவர்மேலிடச் சமணர்க்கிழிடச் சகலசமயமுமேற்கவே’ என்ற சொற்றெழுடரி ணயமும், பிரமனிட்டுணுக்கள் புடைசூழ்ந்து தொழுதுவருத் தூடன் சின்ன முழங்குஞ்சிறப்புக்களும், எ, அ-சரணங்களில் ஏனைப் பவனி அலங்காரங்களுடன் திருச்செவிகளில் வசிக்கும் ஆசா ஊசு வென்னும் கந்தருவர்களின் பாட்டின் சிறப்புக்களும் மங்கையர் நடனப்பெருக்கழும் தேவி இடப்பாகமிருக்குஞ்சிறப்பும் மிக அழகாகக் கூறியிருத்தலுடன் சைவத்தின் சிறப்பை இடங்கள் தோறும் விதந்து கூறியிருத்தல்யாவரும் போற்றத் தக்கதாம்.

கூ. வசந்தவல்லியின் கோசாதிபாத வருணையில் முரண் டெராடைப் பெருக்கம் பொலிந்து விளங்கும் சிறப்பினை யென் வென்று வரைப்பது. கொண்டையாள் விழிக் கெண்டையாள், இதழினாள் நுதலினாள், என்ற சொற்றெழுடர்களிலுள்ள நயங்களும், அரம்பபேதசவில்லும் விரும்பி யாசை சொல்லும் புருவத்தாள், மங்கைப் பருவத்தாள், சொல்லினாள், பல்லினாள், முத்தினாள், முகத்தினாள், கழுத்தினாள், தொய்யில் எழுத்தினாள். கடகமிட்ட செங்கையாள், எங்குங் கச்சக்கிடக்கெனும் தித்திச் சுக்கிடக்குமிரு கொண்கையாள், உந்தியாள், உரோம பந்தியாள். சின்ன இடையினாள், வாழைத் துடையினாள். நெறிபிடித்த உடையினாள், பயிலும் நடையினாள். மேனியாள், காமப்பாலுக் கொத்த சீனியாள் என்ற சொற்றெழுடர்களிலுள்ள வருணையை நயங்கள் கரும்புருசிபோல மொழிக்குமொழி தித்திக்கிண்றன என்னலாமேயன்றி வேறு சொல்வதற்கில்லை. அவ்வருணைக் கூட்டமாவன ஏனைப்புலவர்களுக்குக் கற்பனை களளிக்குஞ் சிந்தா மணியாகி விளங்கிப் பொலிகின் றன.

க0-கா. வசந்தவல்லி பந்துபயிற்றல் முதலியலை கூறியிருக்கும் சொற்றெழுடர்கள் புலவர்கள் கொள்கொயிடும் பொருளாடங்களை பேழையாக விருக்கின்றனவென்பதற் கையமின்றும்.

கச. வசந்தவல்லி தீரிகூடாதரைக்காணுதல் கூறியிருக்கும் விருத்தத்தில் உள்ள சொற்றெருடர்ச் சித்திரங்களும் அதிலுள்ள நயங்களும் இவ்வுலகினர் புகழுந்தரமுடையனவன்றும்.

சு. விடையில்வருஞ் சித்தரைக் கண்ட வசந்தவல்லி சித்தரது பணியணிகளையும் சித்தர்கொண்டிருக்கும் பொருள்களையும் கண்டு வியந்து கூறும் அழகும் சித்தரது அருட்கண் பார்வையால் தன் நங்கள் தங்கமான தென்றுக்கூறுஞ் சொல்லி னது வன்மையும் அதனுள் அடங்கியிருக்கும் பொருளாழகும் இப்படி என்னையைக்குஞ் செயலுடையார் குந்றுலநாதரே என்றையுற்றுக்கூறுஞ் சொல்லாற்றலும் அக்குற்றுலநாதரே வியக்கத்தக்கனவாம்.

உட-உடு வசந்தவல்லி சந்திரனைப்படித்தல் கூறியிருக்கும் விருத்தம் தருக்களில் உள்ள சொற்றெருடர்களைக் கற்றுக் கொள்ளக் காமுறைப் புலவர்கள் புல்லவர்களேயாவர். வசந்தவல்லி மன்மதனைப்படித்தல் கூறியிருக்கும் தன்மையும் அன்னதேயாம்

உசு முதலாவதுகண்ணியில் அவர் வாகனமாகிய மால் விடைக்கு லோகமொக்க வோரடிகாண் என்று கூறியிருத்தலானது விட்டுணவானவர் ஓரடியால் பூமியளந்ததன்மையை யும் நம்துறைவனாகிய திருக்குற்றுலநாதருக்கு விட்டு ஊவானவர் முதலடியார் என்ற தன்மையையும் விளக்கிக் காட்டியிருக்கும் சிறப்பினைக் காண்க. இரண்டாவது கண்ணியில், தாருகாவனத்து இருடியர் பத்தினிமார்களும் மதுரையில் வளையல் பெற்ற அப்பெண்களாகிய செட்டிக்கண்ணியர்களும் மையலுற்றதன்மையையும், தென்னிலங்கைவாழு மண்டோதரியாட்கு இறைவன் அருள்புரிந்ததன்மையையும் விளக்கிக் காட்டியிருத்தல் யாவரும் விபக்கத்தக்கதாம் மண்டோதரிசரிதம் திருவாசகத்திலும் திருவுத்தரகோசமங்ககத் தலபுராணத்திலும் காணலாம்.

நட. வசந்தவல்லி வருந்திக்கூறும்உடன்பாடுள்கிர்மறைச் சொற்றெருடர்களமைந்த கண்ணிகள் முன்றிலும் உள்ள இறைவன் பேராற்றவின் பெருக்கம் யாவரும் தலையாற்போற்றத்தக்க

பொருளாம். மேற்படி முதலாவது கண்ணியில், ‘புரத்து செருப்பை மூவர்க்கவித்தவர்...என்னென்றாத்திகாம செருப்பையவிக்கிலார்’ என்றும் ‘பருத்தமலையைக் கையிலினக்கினார்—சொங்கையான பருவமலையைக்கையிலினக்கிலார்’ என்றும், உவதுகண்ணியில் “அஞ்சதலைக்குளாறுதலை வைத்தார் எனது மனத்தில் அஞ்சதலைக்கொராறு தலைவையார்” “நஞ்ச பருகிய முதங் கொடுத்தவர் எனது வாள்விழி—நஞ்ச பருகிய முதங்கொடுக்கிலார்” என்றும், நவது கண்ணியில் “தேவர் துரைதன்சாபந் தீர்த்தவர்—வன்னமாங்குபிற் சின்னத்துரைதன் சாபந்தீர்த் திலார்”, “சகலபேர்க்கும் இரங்குவா ரெனக்கிரங்கிலார்” என்றும் கூறியிருக்கும் சொற்றெடுர்களிலுள்ள நயங்கள் புலமிக்க புலவர்பெருமக்களால் வியக்கத்தக்கனவாம்.

ந.ச. வசந்தவல்லி பாங்கியைத் தூதனுப்புதல் கூறியிருக்கும் தருவில் உள்ள பொருணங்கள் மிக்க அடிகும் திட்பதுட்பங்களுக்கு காணக்கிடக்கின்றன.

ந.ஞ.ந.ச. திரிகூடாதரது சமயப்பார்த்துச் சொல்லும் படி பாங்கிக்குச் சொல்லுந்தன்மை காட்டிய விருத்தத்திலும் தருவிலும் சொல்லியிருக்கும் திரிகூடாதரது பூசைக்காலங்களின் முறைகளும், ஆட்டற்காலங்களின் முறைகளும், நாட்டிருவிமா திங்கட்டிருவிமா ஆண்டுத்திருவிமாக்களின் முறைகளும் தேவியுட னுகந்திருக்குஞ்சமயமும், கொலுச்சமயமும், ஆங்குநிகழ்களின் நிகழ்ச்சிகளைக் கூறியிருக்கும் முறைகளும், பூசிப்பவர் புரியும் ஆட்டல் ஊட்டன் முதலிய பணிகளின் முறைகளும், நாலுமறைப்பழம்பாட்டு மூவர் செரன்னதிருப்பாட்டுக்களில் இறைவனு ரீடுபட்டிருக்குஞ் சிறப்புக்களும், இறைவனுரது கொலுக்கூடம் எல்லார்க்கும் பொதுவென்ற தன்மையும், தேவியுடன் கொலுவிருக்குஞ்சமயச்சிறப்பும், முப்பொழுதுந்திருமேனி தீண்டுவார் வந்துகின்று திருவனந்தல் செய்யுஞ்சமயமும், அம்மையாருடைய பள்ளியறையிலிருந்து இறைவனார்கோயில்புகும் ஏகாந்தசமயம் என் பெருமாலை நீ சொல் விமருமாலிவாங்கிவாவென்று கூறியிருக்குஞ் சொற்றெடுர்களும் ஜிவபெருமாலை வழிபடுஞ்சைவர்க்களெல்லாம் நன்றாகவுணர்து கொள்ளத்தக்க தோருதியமென்பதற் கையமின்றும்.

நீதிமன்றம் பேரவையிலிருந்து தெரிவித்து கூறுவதே சட்டம் என்று அறியப்படுகிறது.

குறிசோல்லும்குறத்துவருடைக் குறிய விருத்தம்
அதிரியம்பாவில் குறத்துவிரிவைக்காரணமாக அது
பக்ததும் புறவுறுப்புக்காகம் குறத்துவினால்கொழுக்குறும் அல்லது
குறசோல்லும் முறைகளும் விளக்கப்பட்டதுத்தன பிரதீக அரசுக்குலம்
அமுகரம், அன்றியப், பண்ணட்ட முறை புதுமுறையாக இருப்பது.

“வைச்சந்தவல்லி மலைவளங்கு” குற்றத்திடாற்கூடிட்டும்
“குத்துமலைவளங்கூறும்” கூறினிருந்தும் விரும்புதல் அருளிய
கூறிய மலைவளங்கள் இனி யொறுவரெரால்தான் கிடநின்றுக்
காட்டிய தொண்மைப் பண்டு வராப்பத சொற்கறுடம் காவாம்
வட்ட வட்டமிக்கும் சீர்க்கீணய்ச் சீர்க்குண்மிய்ம் யர்வர்ந்து
அவைகள் அன்ன சீர்க்கீணய்ச் சீர்க்குண்மிய்ம் யர்வர்ந்து
போன்றத்துக்கள் வீட்டின்றுதான் தையின்றுத் து. ஆக கூத்துமிக்கும்,
வீட்டின்ஸுரிமிக்குத்து உத வச்சுத்துக்குதிய பலைக்கொஞ்சும்புத்து துன்
குத்துமலைவும்போன்றுத் தும் வராகுக்கீவுத் தும்பெய்க்குன்னுவித்து
வீட்டின்ஸுரிமிக்குத்து குத்துமலைவும்போன்றுத் தும் வராகுக்கீவுத் தும்பெய்க்குன்னுவித்து

வேஞ்குகு வில்லாகவோங்குமென்ற கற்பளையின் சிறப்புக்களும், நூ-வது கண்ணியிற் பலவிசேடங்களுடன் முக்கணை விளையாடு முதியநான்மறைபாடியாடு எனச் சிவபெருமான் ரிருவிளையாடல் செய்த தன்மைக்கறிய விசேடமான சிறப்பும் கூ, எ கண்ணிகளில் மற்றைச்சிறப்புக்களும், அ, கூ கண்ணிகளில் நீங்கல், நெருங்கல், தூங்கல், சுழலல், வீங்கல், வெடித்தல், ஏங்கல், ஒடல், ஓடுங்கல், வாடல், வருந்தல், போடல், புலம்பல், தேடல் முதலியனவும் இத்தன்மைப்பட்ட பொருள்கள் எனக் கூறியிருக்கும் சொற்றெழுடர்களின் பெருக்கிலுள்ள சிறப்புக்களும் படிப்போருள்ளங்களைப் பள்ளமாக்கிப் பெருகாதிரா வென்பதற் கையமின்றும்.

சன, சஅ. வசந்தவல்லிக்குக் குறத்தி தலமகிழை கறும் விருத்தம் கண்ணிசளிலுள்ள சித்திரநதிமூலத்தின் சிறப்பும் சிவமதுசங்கையாற்றின் பேன்ஷபயும், தழுனிவரிருக்குங் குகைகளின் சிறப்பும் சஞ்சீவிஞ்சை முனிகைகளின் வளமும், சண்பகாடவித்துறையின் வளமும் யோகிய ரொடுச்களிலையத்தின் சிறப்புக்களும், தெனருவியின் வடவருவிச்சிறப்பும், அதிலாடி ஞேர்களின் பாபங்கள் கழுந்தாய்க் கழியுந்தன்மையும், வணத் தலமகிழைகளின் சிறப்புக்களுங் கூறியிருத்தல் பேரறிவுடையேர்கள் போற்றத்தக்கனவாகும்.

४५

நுக, நு. வசந்தவல்லி குறத்தியைக் குறியின்லிசேடம் வினாவுதலும் குறத்தி விடைகூறுதலும் கூறிய விருத்தம் நருளி லுள்ள சொற்றெழுடர்களிற் பலவான அறிகுறிகளும் பொருணயங்களும் அடங்கியிருக்கின்றனவாம். தருவில் 2-வது சரணத்திற்குறியுள்ள நமது புலவர்பெருமானுரை உண்மையுடையதிற்குவந்த சோக்கன்பட்டிச்சமீந்தார் ஸ்ரீ சின்னணங்சாத் தேவரவர்கள் சேப்போடுமேய்ந்தகாலமும் ஆதின்விசேடங்களும் புலவர்பெருமானுர் காலவரை யறைகூறியவிடத்துக் கெவலனே விளக்கியிருக்கின்றனவாம். நூ-வது கண்ணியிலும் சிற்சில முக்கியமான குறிப்புக்கள் காணக் கிடக்கின்றன.

நூ, நுக். வசந்தவல்லி குறிகேட்டல், குறத்தி குறிசோல் வழஸ் கூறியிருக்கும் விருத்தம் கண்ணிகளில் உள்ள சொற் பெருட்டர்களிற் குறத்தி தன்னுற்றல்கூறலும், கஞ்சிவாக்ஞம்படி கேட்டலும், இலை பிளவுமுதலியள் கேட்டலும், ஆந்தைக்கரை தல் காகங்கரைதல் சரம்பார்த்தல் முதலியனவாகிய பண்டைக் காலத்து முறைகளை விளக்கியிருக்குந்தன்மைகளும், வசந்த வல்லிக்குத் திரிகூடமலைத்தெய்வம் துணையுண்டென்றலும் பல்வி பலபலவென்று சொல்வதால் திரிகூடத்தலத்தில் உள்ளனன் கல்விமான் சிவப்பின்மிக்கான் கழுத்திற்மேற் கறுப்பு முள்ளன் உனக்கு மாப்பிள்ளோயாவானென்று கூறுதலும், குறிக்கு வேண்டியவைகளெல்லாம் அமைக்கும்படி சொல்லுதலும் நன்றாக விளக்கிக்காட்டப்பட்டுள்ளன.

க.க. கூ குறத்தி தெய்வவணக்கஞ் செய்தல் கூறும் விருத்தம் ஆசிரியப்பாவிலுள்ள சொற்பெருட்டர்கள், குறத்தி தெய்வ வணக்கஞ்செய்தலும் கேட்குங்குறியானது எப்பொருள்பற்றி யென்று தனதிட்டகுலதெய்வங்களை வினாதலும் கேட்ட குறியை முன்னின்று சொல்லும்படி வேண்டிக்கொள்ளுதலும் ஆகிய முறைகளை விளக்கிக்காட்டுகின்றன. அம்முறைகளை ஆயு மிடத்துத் தமிழ்நாடானது எப்பொழுதும் தெய்வத்தின் பின்னே நிற்பதென்பதையும் எம்முயற்சியிலும் தெய்வம்பரா அய்க் கருமப்புரியத் துணிவதென்பதையும் இம்முறையான பண்டைத் தொன்மைப்பான்மைகளையும் நன்றாக அறிவுறுத்துகின்றன. அன்றியும், முறையே குறும்பலாவுடையார் அம் பலவிநாயகர் இலஞ்சிக்குமரன் வள்ளிநாயகி மேலைவாசலையன் தெய்வகண்ணியர்கள் முதலான தெய்வங்களை வாழ்த்தித் திருக்குற்றுமைலை வட்கோடிக்காவல் ஆரியங்காவு ஜியனையும் தென் கோடிக்காவல் சொரிமுத்தையனையும் கூறியிருத்தலும் கவனிக்கத்தக்கதாம். மற்றைச் சிறுதெய்வங்களையும் குலத்துக்கீற்ப வணங்கியிருக்கும் முறைகளும் கவனிக்கத்தக்கனவாம்.

கூ, கா. வசந்தவல்லி கோபித்தலும், வசந்தவல்லியும் குறத்தியும், தருக்கமாடலும், குறத்தியானவள் திரியுமொக்கும்; கூடவுமொக்கும்; நாதனுமொக்கும்; என்று குறிப்பாகச்

அடுக்கில் சாரைப்பாம்பேது' 'மார்பி ற்கு மேலேபுடைத்த சிலங்கிலிர் கொப்புளங்கொள்ளவனேன்!' 'எட்டுப்பறவை குழு ஹங்கமுக்கிலே பத்தெட்டுப் பாம்பேதடி' என்ற சொற்றெருடர் வினாக்கள் மிக அழகாகவும் அற்புத உபமானங்களாகவு முன் என. அவைகள் படிக்கப் படிக்கக் களிப்பும் வியப்பு முண்டாக்கு வனவாம். அவைகட்டுச் சிங்கி விடையளித்தல் ஆடையாபர ணங்களை விளக்குவனவாம்.

யான் எழுத்துணிந்தவைகள் இம்மட்டுடன் முற்றுப் பெற்றனவெனினும், அடியேனுடைய சிறறநிலிற்கு அவ்வாரூபையன்றி ஏனைப் பேரறிவாளர்களுக் கெத்தனமையாகப் பொருள் விரிந்துகாட்டிமோ வென்ற ஐயப்பாடானது அடியேனுக் கொழியவில்லை 'தான்கற்ற நூலைவேயாருமாம் நுண்ணறிவு' என்ற முதுமொழிக்கிணங்க அமைதிப்படுத்திக்கொண்டேன்.

நமது புலவர் பெருமானுரியற்றிய பன் அல்களினும் இரு நூலானது கற்றறிந்த புலவர் பெருமடசுகவில்லாம் உச்சிமேற் பீபாற்றத்தக்கதான்றுகும். இந்தால் நாடகவலங்கார உறுப் புக்க ஸிரியர்பி மின்பந்தரத்தக்க நூலாயிருப்பினும், அறம் பொருள் இனப்பாயிது என்னும் நான்குபொருளும் பயக்கத் தாக நூலாரும். இங்குறவுஞ்சிபோற பிற்கதாருகுறவஞ்சிப் பில்லையென்பதே பேரறிவாளர்கள் துவிடு.

இங்குறவஞ்சியானது முன்னுள்ள பதிப்பின் மிகப் பிழை சண்பலிந்திருந்த தன்மையை கோச்கி இந்தாகிரியாகிய சுபது புலவர் பெருமானார் வழித்தோன்றலான எனது உண்மை நட்பின்றலைவர் உயரிய திருவாளர் மாவ்ஸா நிறிப்கே. எஸ் கற்பக விளாயகம்பிள்ளை பி. ஏ. அவாகளின் ஆணையக்கொண்டு உயரிய திருவாளர் சங்கப்புலவர் மு. ரா. அருணாசலக்கவிராயரவர்கள் பிழைத்திருத்தியும் உலகில் யாவருமே அறியும்படி அரும்பதங் களுக்கெல்லாம் திருத்தமாக விசரவியழுத்தியும் அளித்த பேருப் காரத்தையும் பெருக்குணத்தையும் நான் தமிழுலகமானது எப்போதும் பாராட்டிப்போற்றறகுறியதேயன்றிப் பிற்கதாரு கைம்மாறனித்தற் கில்தாம். இவ்வாறு திருத்திப் பதிப்பித்த புத்தகமுங் தற்போது கிடைப்பதறிதாயிருக்கின்ற தன்மை

யறிந்து இந்றாவின்கனுள்ள இன்பங்களையெல்லாம் நந்தமிழுல் கம் அடையும்பொருட்டு இதனை இரண்டாவது முறை அச்சிற் பதிப்பிக்க வேண்டுமென்று பெருங்கருணைபுரிந்த எனது நட்சின்றலைவர் உயரியதிருவாளர் ராவ்ஸாஹிப் கே.எஸ். கறபக விநாயகம்பள்ளை பி.ஏ அவர்களுக்கு இத்தமிழுலகம் மிகவும் நன்றிபாராட்டக் கடமைப்பட்டதாகும்.

இதிலுள்ள பிழைகளைத் தமிழுலகமானது அடியேனுடைய சிற்றறிவை நோக்கிப் பொருத்தருளுமாறு முழுமுதற்கடவளாகிய சிவபெருமானது அளக்கொண்டத்திருவருளை வேண்டுகின்றேன்.

இங்குணம்,


குக. மணிவாசகசரஞ்ஜையன்,

செந்தமிழ்ச்சைசாத்தொண்டன்,

கல்லல்.

திருஞானசம்பந்தசவாமிகளருளிச்செய்த

திருக்குற்றுலப்பதிகம்.



பண்—குறிஞ்சி.

திருச்சிற்றம்பலம்.

வம்பார் குண்றங்கி டியர்சாரல்வனர் வேங்கைக்
கொட்டபார்சோலீக்கோலவண்டியாழ்செப்குற்றுல
மம்பானெய்யோடாடலமர்ந்தானலர்கொன்றை
நம்பான்மேயன்னகர்போ ஒுங்கமரங்காள.

த

பொடிகள்பூசித்தொண்டர்சின்செல்லப்புகழ்விப்மக்
கொடிகளோடுங்காள்விழமல்குருற்றுலங்
கடிகொள்கொன்றைக்குவிளமாலைகாதல்செய்
யடிகண்மேயன்னகர்போ ஒும்மடியீர்காள்.

உ

செல்வமல்குசெண்பகம்வேங்கைசென்றேற்றிக்
கொல்லை மூல்லைமென்றாரும்பீ ஒுங்குற்றுலம்
வில்லினேல்கழும்மதிலெய்துவினைபோக
நல்குரம்பானன்னகர்போ ஒுங்கமரங்காள்.

ஏ

பக்சம்வாழைப்பாய்கணியோடுபலவின் றேன்
கெசக்கின்கோட்டுப்பைப்பகனிதூங்குங்குற்றுல
மக்கும்பாம்புமாமையும்பூண்டோரன லேந்தி
நக்கன்மேயன்னகர்போ ஒுங்கமரங்காள்.

ஈ

மலீயார்சாரன்மகவுடன்வந்தமடமங்கி
குலீயார்வாழைத்தீங்களிமாந்துங்குற்றுல
மிலீயார்குலமேந்திபகையானயிலெய்த
சிலீயான்மேயன்னகர்போ ஒுஞ்சிறதொண்டர்.

ஊ

கொம்மாநிலக்கண்ணியர்சாரன் மனிவாசிக்
கொம்மாவேன இண்கிரியோப்புங்குற்றுவாங்
கைம்மாவேழத்தீருக்கோர்த்தகடவள்ளொம்
பெம்மான்மேயகன்னகர்போலும்பெரியிர்கான்.

.ii

நிலதெய்தல்தண்ணீனாகுமுந்தகீன்சோலைக்
கோலமஞ்சனாகுப்படையொடாடுக்குறஞ்சுவாங்
காலன்றன்னக்காலாற்காய்ந்தகடவள்ளொன்
குலபாரணிநன்னகர்போலுந்தொழுவிர்கான்.

.iii

போதும்பொன்னுமுந்தியருவிபுடைகுமுக்
கூதலமாரிதுண்ணீநிதுங்குங்குறஞ்சு
முதுரிலங்கைமுட்டியகோனீமிழைசய்த
நாதன்மேயகன்னகர்போலுந்தமரங்கான்.

.iv

அம்மின்வாயன முளவள்பிதீயப்பவரும்பீன்மு
குரவும்பாலைபூசுசார்த்தால்சுகுறஞ்சுவாம
பிரமன்தீநூப்பால்ந்தால்பெந்தைப்பெய்ம
பரமன்பெடங்னசாபோலுமபலரிவிர்கான.

.v


பெருந்தண்சாலவாய்த்தைவண்டுபெடையில்கீச
குருந்தம்பீம்பீசைவாய்பாடுக்குறஞ்சுவா
மிருந்துண்டீடு சின்றுணசபனுபீடுத்தார்ட்ட
வருந்தண்டீடுதங்னசாபோலுமடிரிர்கான்.

.vi

மாடவி திலூட்டை தூசாட்டார்பன்னன்
கோடலீனாலுசோ சூழ்வாகம்புங்குறஞ்சுவா
காடவல்லந்துமிருந்தானரப்பந்தன்
பராடல்பத்தும்பாடகப்பாவம்பறையுடிம.

.vii

தருசுரிமுறம்பலம்.



திருக்குறம்பலா.

திருஞனசம்பந்தகவாமிகளருளிக்கெய்த

திருக்குறுப்பலாப்பதிகம்

பண—சாந்தாரம்.

திருச்சிற்றும்பலம்.

திருக்தமதிருஷதகெதன்னீசடைகரங்குதீவிபாசர்
பொருந்திப்பொருந்தாதவேடத்தாறகாடுறைதல்புரிந்தகெல்ல
ரிருந்தவிடமினவிலைக்கமழ்வீசாலையினவண்டியாழ்வீசம்
குருந்தானாறுந்துன்மிடவுடாதன்சாராதுமாப்பள்ளி தூ.

நாட்பலவுருதீசர்மதியந்துஷபபொடியவனிக்கம்பானம்கூம
ஷாட்பலவுநதானுடையவாரானிடம்தீராறுமந்தன்சார
கீட்பலவுங்கெண்டுகலைக்கோயன்மந்திபாட்கதுவாடுவினாட
கோடபலவின்புங்கனியைமாக்கடுவுவாட்மருந்துஷபார்வை

வாடறாலைமாலைத்துஷப்புநித்தீதால்வளித்துவீசக
யாட்லாவசத்தவயபாரானிடபோராறுபநதன்சார
பாடறபெடைவனுபோராலாதததாதவுங்கபயபெறனுக்தல
கீகாடன்மணககமபுகநன்றிடஞ்சுஷாரர்த்தமபலாடு.

பாலவெண்மதிருஷப்பாசததீதாரபெண்கலகுபாடுபால
ஶாலனுடல்கீழியகாட்டாரிடம்தீராறுங்கலருஷ்வி. நடு
வீலமலர்க்குவைகொடித்துஷ்வண்டரத்துநிக்குதன்சார
தீசாலமடமங்காடுபேடையோடாட்டயதங்துஷபார்வை.

தலைவாண்மதியங்கத்தாவியத்தன்புனல்தத்துக்கித்தீரவி
முலைபாகங்காதலித்தமூர்ததியிடம்தீராறுஷதீம்ருஷ்ச
மலைவாயகம்புபாம்பொனகொந்தத்திழியாமல்துசாசு
குலைவாழூத்தீங்கனியுமாங்கனியுந்தீங்பினிற்குந்துபாலா

நீற்றே துதைந்திலங்குவெண்ணுவுலர்தங்மதியர் ஏதுற்கான
கூற்றேர்சிதையக்கட்டதாரிடப்போலாக்குதிர்வூர் விவாதி
கேள்விரேண்மொம்மைவையோட்டவைவிரசிதிமுடிக்குந்தாறு
கோற்றேனிசெமுரலக்கேளாக்குவில்லை இங்கு தார்ப்பலாலே.

வோன்னுததகொன்னறுப்புகிள்ளாமதிப்புனை ஒருந்துடி ॥
வின்னுததவார்ச்சடையெம்புபம்மானிடமேபாலும்பிழையாதாககி
மன்றததஞமங்முழுவோங்கிமணிசெஷாதித்துவயிரமுந்து
குன்றத்தருவியயேலானுறதுமட்டங்குறம்பலாலே ॥

ஏந்துதிளரிதுண்டோளிராவணனோபால்வானாககிழுட்டாய்யுண்டிச
சாந்தமென்றினிந்ததாசவாடம்ப்பாறுந்தாரட்டுசாமற
தூந்தணறுவெக்கைக்கொத்தித்தத்தமத்தகநுதிரம்ராவியாலேவகுதிக்
குந்தற்பிழியுங்களி அழுடனவணங்குருதுமாபலாலே.

அரவின்ஜீனயாறுநான் பூசனுக்காம்பரியக்காவால் சென்னி
விரலிபதியணிந்தவிகிதாக்கிட்டதே நூற்றுஏக்கிழுஞ்சாரன
மரவுமிருக்காரம் மல்லினாரா, என்னாரா மூரலை ந்தாராந்தா
குரலமுறுவல்லச்சுப்புக்குதார்ட்டா, புத்தனசாரம்துமட்டாலே ॥

உடியசீரத்தாறுந்து உண்ட்டறத்துமாபினாக உணவை
காட்டதொடுசமீன்க்கார்க்காட்டப்போறுங்கல ஆழுவெவாழ
வீடுயர் வீய்க்குவியராமச்சிவனீனாவாய்ப்பனிருத்தகாலேசுடியக
கூடுபலேந்வர்களை குய்நிவர்வாக்கைப்பற்களுக்கு உப்பலாலே ॥

கோப்பார்பூஞ்சிடாக்குத்தும்பலாலேவியவெகால்மீற்றவை
னாப்பானடிப்பானான்மலையான்கானானம்பந்தன்செசன்ன
வின்டாய்பாடலிவைபததும்வல்லாரவிரும்பி கீட்டபார
தூப்பால்வினீனாகாபோயகதுநல்விள்ளாவண்டே.

திருச்சிற்றப்பலம்

திருநாவுக்கரசுவாமிகள் அருளிச்செய்த

திரு அங்கபாலை.

—*—*—*

பண்—சாதாரி

திருச்சிற்றும்பலம்.

தலை பேட்டீவனா வகாய்—தலை
மாலை தலைக்கலாரிக்கு
தலைபாலேபலி திருந்தலைவீரன்
கலைபேட்டீவனாவகாய்.

க

கண் காள்காண்மின்களோ—கடல்
நஞ்சுண்டகண்டன் றன் லை
நாண்டோளவி சினின்றுமிழிரான் றன் லை
சாநாசாள்காவமின்களோ.

ஏ

செவிகாள்கேண்மிவகளோ—சிவன்
வாயமிழறுசெம்பவன
வரிபோன மேமனிப்பிரான்றுமிமட்போதுஞ்
நிரவி காளகேண்மிவகளோ.

ஏ

மூகதேக்டமுரலாய—முது
கந்தைதழுக்கண்ணை
வாச்சேக்நோக்கியமங்கைராஞ்ஜனை
முகதேக்டமுரலாய்.

ஏ

வாதீயவாழ்த்துகண்டாய—மத
வாஞ்சுபுதிபொர்ததுப்
பேபவாழ்காட்டததாடுமிழிரான் றன் லை
வாதீயவாழ்த்துகண்டாய்.

ஏ

ஷஞ்சீசநீநினையாய—நியீர்
ஷஞ்சைடநிவமலை
ஷஞ்சாடும்மலைமங்கமஞ்ஜனை
ஷஞ்சீசநீநினையாய்.

ஏ

கைகாள்கூப்பித்தொழிர்—கழி
மாமலர் தூஷிநின்று
பைவாய்பாம்பரையார்த்தபரமனை
கைகாள்கூப்பித்தொழிர்.

ஏ

ஆக்கையாற்பயனெனன்—அரன்
கோவிலவலம்வங்கு
ஆக்கையாலட்டிப்போற்றியென நூதனி
ஆக்கையாற்பயவென.

.ஏ

கால்களாற்பயனெனன்—கறைக்
கண்டனுறைகோயில்
கோலக்கோபுரக்கோகரணஞ்சுடாக்
கால்களாற்பயனென.

.ஏ

உற்றுராருளரோ—உயிர்
கெண்டுபோம்பொழுது
குற்றுலத்துறைகூத்தனல்லானமக்
குற்றுராருளரோ.

.ஏ

இறுமாந்திருப்பன்கொலோ—ஈசன்
பல்கணத்தெண்ணப்பட்டுச்
சிறுமானேந்திதண்சேவடிக்கீழ்ச்சி : வா அ
இறுமாந்திருப்பன்கொலோ.

.ஏ

தேடிக்கண்டுகொண்டென்—திரு
மாலோடிநான்முகனுந்
தேடித்தெடொனுக்கேதவீனே பென நூடோ
தேடிக்கண்டுகொண்டேன்.

.ஏ

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகசவாமிகள் அருளிச்சௌத
திருவாசகம்.


திருப்புலம்பல்.

உற்றுவையான் வேண்டெனார் வேண்டென்பீர்வேண்டென
கற்றுவையான் வேண்டென கத்பனவுமினியையுந
துற்றுலத்தமாந்துறையுங்கூத்தாவுன்குரைகழுதலே
கற்றுவின்மனம்போலக்கசிந்துருகவேண்டுவதே.

திருச்சிற்றம்பலம்.

—————(O)—————

சித்திரலை — செப்பக்குளம்.



ெ
சிவமயம்.

திருக்குற்றுலக்குறவுஞ்சி.

தற்சிறப்புப்பாயிரம்.

விளாயகர் துதி.

பூமலி யிதழி மாலை புனைந்தகுற் றுலத் தீசர்

கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட
மாமதத் தருவி பாடு மலையென வளர்ந்த மேனிக்
காமலி தருப்போ லைந்து கைவலான் காவ லானே. (1)

முருகக்கடவுள்.

பன்னிருகை வேல்வாங்கப் பதினெட்டுவர் படைதாங்கப் பத்துத் திக்கும்
ஈண்ணவீ ராம்புகழி மலைகளெட்டுங் கடலேழு நாடி யாடிப்
பொன்னின்முடி யாறேங்கி யஞ்சுதலை யெனக்கொழித்துப் புயான்
ஆன்றுப்பத்
தன்னிருதா டருமொருவன் குற்றுலக் குறவஞ்சித் தமிழ்தங் தானே. (2)

(அரும்பதவுரை.) (1) மலி-நிறைந்த. இதழி-கொன்றை. கோ-
மேன்மை. மதத்தருவி - மதத்தாலாகிய அருவி. கா - காத்தல். தரு-கற்
பக விருக்கம். காவலான் - காவலையுடையவன்.

(2) பதினெட்டுவர் படை - பதினெட்டு உருத்திராகிய ஆயுதங்கள்;
அவையாவன: தோமரம், கொடி, ஓள், குலிசம். பகழி, அங்குசம், மணி,
பங்கயம், தண்டம், வீல், மரு. பததுத்திக்கு-கிழக்கு முதலிய நான்கும்,
ஆகாயமும், பாதாளமும், தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வட
மேற்கு ஆகியநான்கும். ஈவலோ-உமாதேவியா திருஷ்டிசலம்பினின்
ஏக் தோற்றிய நவசக்திகள் வயிற்றிற் பிறங்க வீரகாதுதேவர் முதலிய
ஒன்பதின்மர். மலைகளெட்டு-, அவையாவன: கைலை, இமடம், மந்தரம்,
விக்தம், நிடதம், எமகூடம், சீலமலை, கஞ்சமாதனம். கடலேழு-, அவை
யாவன: ஈண்ணீர், உலாநீர், பால், தயிர், செய், தேன், கருப்பஞ்சாறு
ஆகிய கடலகா. ஆழ-திருவுளையாடல்செயது. அஞ்சுதலை-பயப்படுதலை
ஒழுத்து - கெடுத்து. இச்செட்டுளில் பன்னிரண்டு முதல் ஒன்றுவரை
யுள்ள கீழெண்களின் பொருள் முறையே வசதிருக்கும் அழகு காண்க.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

தீரிகூடாதார்.

கிளைகளாய்க் கிளைத்தபல கொப்பெலான் சதுர்வேதங் கிளைக் ளீன்ற கூடையெலான் சிவலிக்கதை கனியெலான் சிவலிங்கங் கனிக் ளீன்ற கூடையெலான் சிவலிங்கம் வித்தெலான் சிவலிங்க சொருபமாக (வோமே ளீனாய்மொரு குறும்பலவின்முளைத்தெழுந்தசிவக்கொழுந்தைவேண்ட) (3)

குழல்வாய்மோழியம்மே

தவளமதிதவழ்குமீப் பனிவரையின் முளைத்தெழுந்தைகை சேர்முக்கட் பவளமலை தனிலாசை படர்ந்தேறிக் கொழுந்துலிட்டீப் பருவ மாதி யவிழுந்தைப் பூங்கடப்பங் தாமரையு மின்னெழுருகோட்டாம்பலீன்ற குவலயம்பூத்தருள் கொடியைக்கோதை குழல்வாய்மொழியைக் கூறடூர மே. (4)

கைவ சமயாசாரியர் நால்வருள் மூவர்.

தலையிலே யாறிருக்க மாமிக் காகத்

தாங்குகட வேழுழைத்த திருக்குற்றுலர்
கிலையிலே தடித்ததடம் புயத்தை வாழ்த்திச்
செழித்தகுற வஞ்சிநாடகத்தைப் பாட
அலையிலே மலைமிதக்க வேறி னுனும்

அத்தியிலே பூவையந்நா னன்றுப்பித் தானு உ
கலையிலே கிடைத்தபொரு னாற்றிற போட்டுக்
சனகுளத்தி வெடுத்தானுங் காப்ப தாமே. (5)

(3) கிளை-டட்டம். சதுர்-நாள்து. கரூர் - கா.

(4) தூஞம்-வெண்ணமை. குடும் - உச்சி. பரிசுமை - தீட்டுமை. ரகுக-அசுது. எயனமலை-சிவபிரான் (உடமையாகுபெடா). காட்டு : கா வீட்டு, அாங்கு. பருவம்-பக்குவம். அவியும்-விரியும். ரஜா-மூட்டு. தாம ரை-ஶாலை-நடைய முருகக்கடவுளை. ஆப்பல்-யானையுக விராபக்கர. குவ வராம-உலகம். புத்து-உண்டாக்கி. திதில் சொடியொஷ சீ ஏ தா மார, ஆபபல், குவலயம (சிலோந்பலம்) ஆகிய மல-கிழாப்புத்தாங்க கூறிய சிலைடை நயம் காண்க.

(5) ஆறு-கநாகதி. மாமி-நாள் ரணமாலை-டாகிய மாமி. சிலையிஸ்-மலையைப்பாக்கிடும். தடித்து-பருந்த. டடம்-எங்காலம். அலை-கடல். மலை-கல் (ஆகுப்பா), அத்தியில்-ஏதுமால. புதை-பெண் (ஆகுபெடா) கலையில்-தேவாரப்பதிகத்தால. ஆற்றில் - விருத்தாசலந்து மணிமுத்தா நதியில். கனம்-மேன்மைதக்கிய, குளத்தில்-திருவாரூங்கமலாலயத்தில்.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

ஈ

அகத்தியமுனிவர், மாணிக்கவாசக சவாமிகள்.

சித்தர்தீரி கூடலிங்கர் குறவுஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி முத்தர்திரு மேனியெல்லா முருகவே தமிழுரைத்த முளியைப்பாடி யித்தனுவி லாத்துமம் விட்டிறக்குநாட் சிலேட்டுமம்வங் தேரூ வண்ணம் பித்தனடித் துணைசேர்ந்த வரதனு ராணுக்கள் பேனு வோமே. (6)

சரசவதி.

ஆடி பினை மலருஞ் செவ்வா யாம்பறஞ் சிவப்பி னைளை கொடியழுங் குழலு மைக்க வீலமுங் கதுப்பி னைப் “ படிவழும புகழுஞ் செங்கைப் படிகமேபால் வெளுப்பா ஞானக் கொடிதனைத் திருக்குற ரூலக் குறவுஞ்சிக் கியம்பு வோமே. (7)

நூற்பயன்.

சிலைபெரிய வேடாலுக்கு நரிக்கும் வேதச்
செல்லருக்குந் தேவருக்கு மிரக்கி மேனுட்
கொலைகளவு கட்காமங் குருத்து ரேராகங்
கொடியபஞ்ச பாதசமுந் தீர்த்த தாலே
நிலவணிவார் குற்றுல நினைத்த பேர்கள்
நினைத்தவரம் பெறுவரது நினைக்க வேண்டிப்
பலவாஞ்சேர் குறவுஞ்சி நாடகத்தைப்
படிப்பவர்க்குங் கேட்டிரவர்க்கும் பலனுண்டாமே.

(8)

(6) நிர்மா-ஏந்திபாதுமுதும் உர்வாவர். திரி கூடம்-திருக்குற்று-உமம். முததர்-மலவில்லாதவு. முழிச் சூரை, த-சமிப்புப்பாபா-ஸபாடி முனீ-அகத்தியமுனிவா. ஆகத்தபா-யீ. வரு. வணா-மை-மாப-படாதவி-தற். இக்கவியில், வாதநூரா ஜெனாது சீதைப் பார், துக்கினாகிய பித்த சிலேட்டுமங்களையும், ஆகத்தல்வரும் பின்சிதொப்பீபாக்கும் வைத்ததி. தலைமையாளிரியராகிப் பாக்கிய முஜிவரையும் கூறிய நயக காணக.

(7) படிவம்-திருமேணி படிவம்-பாரிக்குபவளி. ஞானக்கொடி-சரசவதி. இங்கவியில் சிடப்புமுதலிய வழன்லூரிருமூன்ளாவயவங்களை தனித்தனி ரொகுதுக்குயிய நயமும், குவுஞ்சியென்பதற்கிணைய சரசவதியை ஞானக்கொடி பொன உருவக்ஞ்செம்த நயமுக்காணக.

(8) சிலை-வில்லால் வேடன் முதலிய சால் குருக்குங் கொலையுடி, விய பாதக நீக்கிய சரித்திரம் திருக்குற்றுலட்சலபுராணம் வேடன் வலாங் வங்த சருக்கத்திலும், மந்தமாருதர் சருக்கதத்திலும், தருமசாமிட சருக்கு, திலும், தேவர்கள் சிவத்துரோகீக்கிய சருக்கத்திலுங் காணக. அது-அத் திருக்குற்றுலத்தை. வேண்டி-பொருட்டி.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

அவையடக்கம்.

தாரினை விருப்ப மாகத தலைதனில் முடிக்குந் தோறும்
நாரினைப் பொல்லா தென்றே ஞாலத்தோர் தன்றுவாரோ
சிரிய தமிழ்மா ஸிக்குட் செல்வர்குற் றுலத் தீசர்
பேரினு லென்னு சொல்லைப் பெரியவர் தள்ளார்தாமே. (9)

நால்.

கட்டியக்காரன் வரவு.

தேர்கொண்ட வசந்த விதிச் செல்வர்குற் றுலத் தீசர்
பார்கொண்ட விடையிலேறும் பவனியெச் சரிக்கை கூற
நேர்கொண்ட புரிநான் மார்பு நெடியகைப் பிரம்புமாகக்
கார்கொண்ட முகிலே நென்னக் கட்டியக் காரன் வந்தான். (1)

இராகம்-தோடி. தாளம்-சாப்பு.

கண்ணிகள்.

- (1) சூழேவு மதுவேந்தர் தேவேந்தர் முதலோரைப்
புரங்கிடுஞ்செங் கோலான பிரம்புடையான்
- (2) மாமேருச் சிலையாளர் வரதர்குற் றுலநாதர்
வாசற் கட்டியக் காரன்வந் தனனே. (2)

திரிகூடநாதர் பவனிவருதலைக் கட்டியக்காரன் கூறுதல்.
விருத்தம்.

மூக்கெழுந்த முத்துடையா ரணிவகுக்கும் நன்னகர முதூர் வீதி
வாக்கெழுந்த குறுமுனிக்கா மறியெழுந்த கரங்காட்டும் வள்ள லார்சீர்த்

(9) தார்-பூமாலை. மாலைக்குள்-மாலைக்குள்ளிருக்கும்.

(1) தோகொண்ட- (மன்மதன்) தேராகக்கொண்ட. வசந்தலீதி
தென்றாற்றாற்றுவரும்தெரு; மேஸ்வருவனவுமது. பார்கொண்ட-பூமிதேவி
யை மனையாளாகக்கொண்ட. விடை - விஷ்ணுவாகிய இடபவாகனம்.
பவனி-திருவுலா வருதலை. எச்சரிக்கை-முன் அறிவிததல். புரி-முறக்கிய
காரா-கருநிறம். முகிலைது-சிறந்தமேகம். கட்டியக்காரன் - புகழ்க்குறவோ
மேலூம் அது. [ன;

(1) மதுவேந்தர்-மனிதர்க்கரசர். புரங்கிடும்-காக்கும். செங்கோல்-நீதி.

(2) மூக்கெழுந்த முத்து-மூக்கினிடத்துத்தோன்றிய முத்து ;
மூக்குத்தி. உடையா-உடையவராகிய. அணிவகுக்கும் - (மன் மதன்)
சேங்கையப்பிரித்து நிறுத்தப்படும். வீதி-தெருவில். வாக்குதமது திரு
வாக்கால். எழுநத- [இமையமலைவிட்டு] எழுந்துவாத, மறி-மான். மறி
யெழுந்த கரங்காட்டலாது : விஷ்ணுவாயிருந்தவர் சிவபிராங்கத் தரி
வாங்காட்டில். ஸ்ரீ அண்பு ஏந்தி - புதூட் ஏந்தி ஸ்ரீ

தேக்கெழுந்த மறைநான் குஞ் சிலம்பெழுந்த பாதர்விடைடு
சிலம்பி லேறி |
 மேக்கெழுந்த மதிசூடிக் கிழக்கெழுந்த ஞாயிறுபோல் மேவின
 (ஓர. 3)

தரு. இ-ம் - பந்துவராளி. தாளம் - சாப்பு.

பல்லவி.

பவனி வந்தனரே மழுவிடைப் பவனி வந்தனரே.

அநுபல்லவி.

அவனிபொற்றிய குறம்பலாவுறை மன்னாயகர் எவனநாயகர்
 சிவனுமாயரி யயனுமானவர் சவனமால்விடை யதனிலேறியே.
 (பவனி)

சரணங்கள்.

(1) அண்டர் கூட்டமு முனிவர் கூட்டமும்
 அசரர் கூட்டமு மனிதராகிய
 தொண்டர் கூட்டமும் இமைப்பி லாபிரனச்
 சூழ்ந்து தனித்தனி மயங்கலே
 பண்டை நரரிவர் தேவ ரிவரெனப்
 பகுத்து நிறுவிய வேளை தொறுந்தொறும்
 மண்ட லீகரை நந்தி பிரம்படி
 மகுட கோடியிற் புடைக்குவே. (பவனி)

தேக்கு-நிறைவு, சிலம்பு-நாபுரம் (ஆக). விடைச்சிலம்பு-இடபமாகிய
 மலை. மேக்கெழுந்தமதி-ஆன்றும்பிறைச்சங்கிரண். கிழக்கெழுந்தளூயிறு-
 உதயகால சூரியன். இக்கவியில் சந்திரனுக்கும் சூரியனுக்கும் திசை
 களைப் புணர்த்திக் கூறிய தொருநயம்.

(4) மழவிடை-இளமைதக்கிய இடபவாகனம். மவனநாயகர்-சாத்து
 விக் குணமுடைய நாயகர். எவனம் - இளமைப்பருவம். (இடைக்குறை).
 கவனம் - வேகம்.

(1) இமைப்பிலார் - கண்ணுடுதல் இல்லார். பகுத்து - பிரித்து. நிறு
 வியவேளை - நிறுத்தியகாலம். மண்டலீகரை - புமியையானும் அரசாது.
 கோடி - வரிசை. புடைக்க - அடிக்க. நந்திபிரம்படி மண்டலீகரது மகுட-
 கோடியிற் புடைக்கவேனக் கூட்டுக.

(2) தடுப்ப தொருகரம் கொடுப்ப தொருகரங்
 தரித்த சுடர்மழு விரித்த தொருகரம்
 எடுத்த சிறுமறி பிடித்த தொருகரம்
 இலங்கப் பணியணி துலங்கவே
 யடுத்த வொருபுனி கொடுத்த சோமனும்
 ஆணை கொடுத்தவி தானச் சேலையும்
 உடுத்த திருமருங் கசைய மலரயன்
 கொடுத்த பரிகல மிசையவே. (பவனி)

(3) தொடரு மொருப்பருச் சாளி யேற்றிய தேரன்றல் செய்யப்படை தாங்கவே படல்கு லாகிய தோனக வாகனத் தரசு வேல்வலம் வாங்கவே படலை மார்பினிற் கொண்றை மாலிகை பதக்க மணியொளி இதங்கவே யுடைய நாயகன் வரவு கண்டிக்கன் டுலைக லாந்தகழுத் தோங்கவே. (வனி)

(2) தடுப்பது - அடியார்களுக்கு (பயத்தை வரவொட்டாமல்) தடை செய்வது. தரித்த-தாங்கப்பட்ட. மழு-மழுவாயுதத்தை. விரித்தது-விரித் துக்காட்டியது. மறி-மான். பணியணி - சர்ப்பாபரணம். சோமன்-வஸ் திரம். விதானச்சேலை - விரிவன்ன வஸ்தரம். மருவகு - இடையில். பரி கலம் - (தலையாகிய) போசனபாத்திரம். இதில் தடுக்குங்கையை அபயக்க கை யென்றுங் கொடுக்குங்கையை வராதக்கை யென்றுங் கூறுவர். மழு வும், மானும், புலியும், ஆனையும் ஆகிய நான்கையுங் தாருகாவனத்து ருஷி கள் சிவபிரானைக் கொல்லும்படி விடுத்தபோது அவர் முன்னிரண்டு கையிலேபிடித்து வைத்துக்கொண்டு மற்று இரண்டை யும் இரண்டு கையிலேபிடித்து வைத்துக்கொண்டு மற்று இரண்டை யும் உரித்து, அவவிரண்டு தோல்களையும் உடையாகத் தரித்துக்கொண்டு சரிதம் கந்தபுராணம் தத்தியுத்தரப் படலத்திற் காண்க.

(3) பெருச்சாளி-கயமுகாசரனுகிய பெருச்சாளிவாகனம். தோண்டல்-விநாயகர். படை-சேனையை. தாங்க-காக்க. அடல்-வலிமை. தோகை-மயில். வெல்வலம் - வேலாயத்தாலாகிய வெற்றியை. வாங்க - கொண்டுவர. பட்டை - விரிந்து. மாலிகை - மாலை. தேங்க - நிறைய.

- (4) இடியின் முழக்கொடு படகு முகிலென
யானைமேற்கன பேரி முழக்கமுந்
துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி
துதிக்கை யாற்செவி புதைக்கவே
அடியர் முழக்கிய திருப்ப லாண்டிசை
யடைத்த செவிகளுந் திறக்க மூவர்கள்
வடிசெய் தமிழ்த்திரு முறைக ளொருபுறம்
முறைக ளொருபுறம் வழங்கவே. (பவனி)
- (5) கனக தம்புரு கிண்ண ரங்கனி
யாசை வீணை மிழற்றவே
யனக திருமுத்தின் சிவிகை கவிகைபொன்
ஞல் வட்டம் நிழற்றவே
வனிதை மார்பல குஞ்சம் சாமரை
வரிசை விசிறி சுழற்றவே
தனாத னிந்திரன் வருணன் முதலிய
சகல தேவரும் வழுத்தவே. (பவனி)
கைவட் மேல்டச் சமணர் கீழிடச்
சுகல சபயமு மேற்கவே
கைவ லாழியங் கருணை மாலொடு
கமலத் தோன் புடை காக்கவே

(4) படரும் - கடக்கும். முகில் - மேகம். பேரி - முரசவாத்தியம்.
துடி - குறிஞ்சினிலவாத்தியம்; இஃதன்றிச் சிவபிரான் கையிலிருக்கும்
உடுக்கை யெனலுமாம். குற்றுலம் குறிஞ்சி நிலத்திலுளதாதலால் அங்கில
வாத்தியமென்பதே மிகல்லது' பரந்து - வியாபித்தலால். திசைக்கரி-
திக்குயானைகள். புதைக்க - பொத்த; முட. பல்லாண்டு - மக்கலவாழ்த்
தொலி. அடைத்த செவிகளும் - (வாச்சியவோசையால்) அடைக்கப்
பட்ட காதுகளையும். மூவர்-திருஞான சம்பந்தமுர்த்தி நாயனார் முதலிய
ஆவர். தமிழ்த்திருமுறை - தேவாரப்பதிகங்கள். வழகு-உலாவிவர.

(5) கனகதம்புரு-தங்கமழுத்திய ஒருவகை வீணை. கிண்ணரம்-கிண்ண
ரப்பறவை. களி ஆசை - மகிழ்ச்சின்ற ஆசையையுடைய. மிழற்ற-ஒலிக்க.
அனக - அனங்கம் சிவிகை - தண்டிகை. கவிகை-குடை. ஆலவட்டம்-ஒரு
வித குடை. நிழற்ற-நிழலூச்செய்ய. குஞ்சம் - வீசங்குஞ்சம்; அஃதொரு
விருது. சுழற்ற - சுந்திலீச. தனாதன் - குபேரன். வழுத்த - துதிக்க. அஞ்ச
கம் என்பது சந்தனோக்கி அனகமென்றுயிற்று.

(6) ஏற்க - அங்கீகரிக்க. வல் - வலிய. ஆழி - சக்காயுதம். புடை-
(இரண்டு) பக்கத்திலும்.

ஐவர் நாயகன் வந்த னன்பல
வமரர் நாயகன் வந்தனன்
தெய்வ நாயகன் வந்த னன்னெனச்
சின்ன மெநித்தெடுக் தார்க்கவே. (பவனி)

(7) சேனைப் பெருக்கமுங் தானைப் பெருக்கமுங்
தேரின் பெருக்கமுங் தாரின் பெருக்கமும்
ஆணைப் பெருக்கமுங் குதிஷைப் பெருக்கமும்
அவனி முழுதினு நெருங்கவே
மோனைக்கொடிகளின் காடு நெடுவெளி
முடி யடங்கலும் ஓடி பிருண்டபின்
வைச் சுடர்விரி யிடப கேதன
மெழுந்து திசைதிசை விளங்கவே. (பவனி)

(8) கொத்து மலர்க்குழற் றெய்வ மங்கையர்
குரவை பரவையை நெருக்கவே
யொத்த திருச்செவி பிருவர் பாடல்க
ஞலக மேழையு முருக்கவே
மத்த எம்புயல் போன்மு மங்கிட
மயில ஞர்ந்டம் பெருக்கவே
சத்தி பயிரவி கெளரி குழன்மொழித்
தைய லாளிட மிருக்கவே. (பவனி)

ஐவர்நாயகன்-பிரமன் முதலிய பஞ்சகர்த்தாக்களுக்குள தலைமையான வன். எடுத்தெடுத்து - எடுத்துச்சொல்லி. ஆர்க்க - முழுவக.

(7) சேனை-ஆயுதம். தானை-காலாள், (பாரிசேநியாயம்). மோனைக் கொடிகள் - ஆதிக்கொடிகள்; அவையாவன; சிவபிரான் பிரமனுகியும் விஷ்ணுவாகியுமிருந்த காலத்துள்ள அன்னக்கொடி, கருடக்கொடிகள். காடு - மிகுதி, முடி - முடிதலால். இருண்டபின் - இருளடைந்தபிறகு. ஏனோ - மற்றை. சுடர்விரி - ஒளியிருக்க. இடபகேதனம் - ரிஷபக்கொடி. விளங்க - பிரகாசிக்க. நெடுவெளியடங்கலும் ஓடி மூடியெனக் கூட்டுச். ஓடுதல் - பாத்தல்.

(8) கொத்து - பூங்கொத்திலுள்ள. குரவை - நடிக்கின்ற முழக்கம். பரவை - சமுத்திரத்தை. ஒத்த - சமானமாகிய. செவி (திரிக்டநாதர்) காதுகளில் வசிக்கும். இருவர் - ஆகா, ஊகூ வென்னுங் கந்தருவர்கள். புயல் - மேகம். இடம் - இடப்பக்கத்தில். மயிலனுர் நடமென்பதற்குப் பொருத்தமாக மத்தள ஒசைக்கு மேகமுழக்கத்தை உவலை கூறினார்.

பவனிகாணப் பேண்கள் வருதல்.

விருத்தம்.

பாலேறும் விடையில்வருங் திரிகூடப் பெருமானார் பவனி காணக் காலேறுங் காமனுக்காக் கையேறும் படைப்பவஞ்சாய்க் கன்னி மார்கள் சேலேறுங் கலகவிழிக் கணைட்டிட்டிப் புருவநெடுஞ் சிலைகள் கோட்டி மாலேறப் பொருதுமென்று மணிச்சிலம்பு முரசறைய வருகின்றாரே. (5)

பவனி காணவந்த பேண்கள் சொல்லுதல்.

இ - ம் - புன்னுகவராளி. தாளம் - சாப்பு.

கண்ணிகள்.

- (1) ஒருமாணப் பிடித்துவந்த பெருமாணத் தொடர்ந்துவரும் ஒருகோடி மான்கள்போல் வருகோடி மடவார்
- (2) புரிநூலின் மார்பனிவன் அயனெண்பார் அயனுகிற பொங்கரவ மேதுதனிச் சங்கமே தென்பார்
- (3) விரிக்குண மரவெண்பார் மாலாகில் விழியின்மேல் விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ வென்பார்
- (4) இருபாலு நான்முகனுங் திருமாலும் வருகையால் சுசனிவன் ரிரிகூட ராசனே யென்பார்
- (5) ஒருகைவளை பூண்டபெண்கள் ஒருங்கைவளை பூண்மறந் தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்
- (6) இருதனத்து ரவிக்கைதனை யரையிலுடை தொடுவார்பின் இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார்.

(5) பாலேறும் - வெண்ணிறமிகும். கால் - தென்றற்காற்று. படை-அயுதகவளையுடைய. பவஞ்சு - சேனை. சிலை - வில். கோட்டி - வளைத்து. பொருதும்-போர்செய்வோம். சிலம்பு-பாதசரம், -காலிலணியும் ஆபரணம். முரச அறைய - முரச வாத்தியம்போல் முழங்க.

- (1) ஒருமான் - தாருகாவனத்து ருஷிகள் விடுத்த ஒப்பற்ற மான். பெருமான் - திரிகூடாதர்.
- (2) புரிநூல் - பூனுதூல். அயன் - பிரமன். தனிச்சங்கம் - ஒப்பற்ற சங்கக்குழை.
- (3) விழியின்மேல்விழி - நெற்றிக்கண். முடியின்மேல் முடி - தலை [மேற்சடை].
- (5) வளை - வளையல். கவிழ்வார் - தலைகுனிவார்.
- (6) உடைதொடுவார் - சேலையாகக் கட்டுவார்.

- (7) கருதுமனம் புறம்பேசக வொருகண்ணுக்கு மையெடுத்த கையுமா யொருகணிட்ட மையுமாய் வருவார்
- (8) நிருபனிவன் நன்னகரத் தெருவிலே நெடுநேரம் நில்லானே மதனையின்னம் வெல்லானே வென்பார்
- (9) மெய்வளையு மறுவுடைய தெய்வநா யகன்முடித்தத வெண்மதியும் விளங்குதெங்கள் பெண்மதிபோ லென் (பார்)
- (10) பைவளைத்துக் கிடக்குமிவன் மெய்வளையும் பாம்புகட்குப் புசியாதோ தென்றலைத்தான் புசியாதோ வென்பார்
- (11) இவ்வளைக்கை தோளமுந்த இவன்மார்பி லமுந்தாமல் என்னமுலை நமக்கெழுந்த வன்னமுலை யென்பார்
- (12) மைவளையுங்குழல்சோரக் கைவளைகொண் டானிதென்ன மாயமோ சடைதரித்த ஞாயமோ வென்பார். (6).

வசந்தவல்லி வருதல். ,

விருத்தம்.

நன்னகர்ப் பெருமான் முன்போய் நாணமுங் கலையுந் தோற்ற கன்னியர் சதுப்போற் காட்டிக் காமவேள் கலக மூட்டிப்

(8) நிருபன் - திரிகூடாசன்.

(9) தெய்வநாயகன் முடித்த மெய்வளையு மறுவுடைய வெண்மதி யெனக் கூட்டுக். மெய்வளையு மதியென்றது, பிறைச்சத்திரனை. பெண் மதிபோல் விளங்குதென்றது, வெள்ளை ஆதலாலென்க. வெள்ளை-வெண்மீறம் (அறியாமை).

(10) பை-படம். இவன் மெய்வளையும் பைவளைத்துக்கிடக்கும் பாம் பெனக் கூட்டுக். காற்று, பாம்புக்கு உணவாதலால் தென்றலைத்தான் புசியாதோ என்றான்.

(11) இவன்மர்பிலமுந்தாமல் நமக்கெழுந்த வன்னமுலை என்ன முலை யெனக்கூட்டுக். நமக்கு - சம்மிடத்து, என்ன - பயனற்ற

. (12) மைவளையும் - மேகங்குழும். சடைதரித்த ஞாயமாவது : சடை முடி தரித்த பெரியவர் பிறர் பொருளைத் திருடாதிருத்தல்.

(7) கன்னியர் சதுப்போர் காட்டி - பெண்களுக்கு உதவிபோலத் தன்னைக் காண்பித்து. [சது - உதவில்] காமவேள்-மன்மதனுக்கு. கலக மூட்டி - சண்டை மூன்படிசெய்து.

பொன்னணித் திலதந்தீட்டிப் பூமலர் மாலை சூட்டி
வன்னமோ கினியைக் காட்டி வசந்தமோ கினிவந்தானே. (7)

இ - ம - கல்யாணி. ஆதிதாளம்.

கண்ணிகள்.

- (1) வங்காரப் பூஷணம் பூட்டித் திலதந்தீட்டி
மாரனைக்கண் ஞைலே மருட்டிச
சிங்கார மோகனப் பெண்ணுள் வசந்தவல்லி
தெய்வரம்பை போலவே வந்தாள்.
- (2) கண் னுக்குக் கண்ணிலை சொல்லத் திரிகூடக்
கண் னுதலைப் பார்வையால் வெல்லப்
பெண் னுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி
பேடையன்னம் போலவே வந்தாள்.
- (3) கையாரச சூடகமிட்டு மின்னுறை வெல்லக்
கண்ணிலொரு நாடக மிட்டு
ஒய்யார மாக நடந்து வசந்தவல்லி
யோவியம் போலவே வந்தாள்.
- (4) சல்லாப மாது லீலர் குற்றால நாதர்
சங்கநெடு வீதி தனிலே
உல்லாச மாது ரத்திபோல் வசந்தவல்லி
முருவசியும் நாணவே வந்தாள்.

(8)

மோகினியைக்காட்டி - (திருமாலாகிய) மேர்கினிப்பெண்ணின் அழு
கைத் தன்னுடம்பிலே அலங்காரஞ்செய்து காண்பித்து. வசந்தமோகினி-
வசந்தவல்லி. பொன்னணித் திலதந்தீட்டிப் பூமலர் மாலை சூட்டி, வன்ன
மோகினியைக் காட்டி, கண்ணியர் சநுப்போர்காட்டிக் காமவேள் கலக
மூட்டி வசந்தமோகினி வந்தாளனக் கூட்டுக.

- (1) வங்காரம் - செப்பம்; ஒழுங்குற்ற.
- (2) இனை-சமானம். பார்வையால்-பார்த்தலால். பேடை-பெட்டை.
- (3) சூடகம்-கைவளை. கண்ணிலொருநாடகம் - கண்பார்வையாலே
மருளசெய்கின்ற ஒப்பற்ற நடனம். ஓவியம் - சித்திரம்.
- [4] சல்லாபமாது-சரசகுணத்தையுடைய வமரதேவியிடத்து. லீலர்-
லீலைசெய்கின்றவர். சங்கநெடுவீதி - நீண்ட சங்க வடிவமாகச் செய்யப்
பட்ட தெரு; மேல்வருவனவுமது. உல்லாசம் - மகிழ்ச்சி.

இ - ம - பயிரவி. தாளம் - சாப்பு.

கண்ணிகள்.

- (1) இருண்ட மேகஞ்சற்றிச் சுருண்டு சுழியெறியுங்
கொண்டையாள் குழு
யேறி யாடிநெஞ்சைச் சூறை யாடும்னிழிக்
கெண்டையாள்.
- திருந்து பூமுருக்கி னரும்பு போலிருக்கும்
இதழினாள் வரிச்
சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிலங்கு
நுதலினாள்.
- (2) அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும்
புருவத்தாள் பிறர்
அறிவை மயக்குமொரு கருவ மிருக்குமங்கைப்
பருவத்தாள்.
கரும்பு போலினித்து மருந்து போல் வடித்த
சொல்லினாள் கடல்
கத்துங் திரைகொழித்த முத்து நிரைபதித்த
பல்லினாள்.
- (3) பல்லி னழகையெட்டிப் பார்க்கு முக்கிலொரு
முத்தினாள் மதி
பழகும் வடிவுதங்கி யழகு குடிகொன்று
பிகத்தினாள்.

[1] இருண்ட - சரிய. சுருண்டு - வளைந்து. சுழியெறியும் - நெறித் தலைச் செய்யும். குழு-காதில். ஆடி-விளையாடி. நெஞ்சை - [ஆடவர்] மனத்தை. சூறையாடும்-கொள்ளைகொள்ளும். இதழ்-அதரம். வரிச்சிலை-வரிந்துகட்டிய வீல்.

[2] அரம்பைதேசவில் - தேவலோகத்து இந்திரத்துச். மருந்து-அமிழ்தம். வடித்த-தளித்தெடுத்த. கத்தும்-முழுங்கும். நிரை-வரிசை போல்.

[3] ஒரு முத்து-முக்குத்தி. மதிபழகும் வடிவ - சந்திரன் வந்த பழகுக்கொள்ளும் உருவம்.

வில்லுப் பணிபுளைந்து வல்லிக் கழகவென்ற
கழுத்தினான் சகம்
விலையிட் டெமுதியின்ப நிலையிட் டெமுதுந்தொய்யி
லெமுத்தினான்.

(4) கல்லுப் பதித்தநங்கச் செல்லக் கடகமிட்ட
செங்கையாள் எங்குங்

கச்சக் கிடக்கினுந்தித் திச்சக்கிடக்குமிரு
கொங்கையாள்

ஒல்லுங் கருத்தர்மனக் கல்லுஞ் சமீக்குமெழி
உந்தியாள் மீதில்
ஒழுங்கு கொண்டுளத்தை விழுங்கு சிறியரோம
பந்தியாள்.

(5) துடிக்கு ளடங்கியொரு பிடிக்கு ளடங்குஞ்சின்ன
இடையினாள் காமத

துட்ட னரண்மனைக்குக் கட்டுங் கதலிவாழூத்
டி | சிதாடையினாள்

அடுக்கு வன்னச்சேசலீ யெடுத்து நெறிபிடித்த
உடையினாள் மட

அன்ன நடையிலொரு சின்ன நடைபயிலும்
நடையினாள்.

(6) வெடித்த கடலமுதை யெடுத்து வடிவுசெய்த
மேனியாள் ஒரு

வீமப் பாகம்பெற்ற காமப் பாலுக்கொத்த
சீனியாள்

வில்லு-ஒனி; இதில் உ-சாரியை. வல்லி - படர்கொடி. சகம்-விலை
யிட்டு-உலகத்தை விலைபேசி. நிலையிட்டு-நிலைங்கிறத்தி, தொய்யிலெமுத்து-
சந்தனக்குழம்பாலெமுது மெழுத்து.

(4) கச்ச-மூலைக்கச்ச; (கைத்து). தித்திச்ச-இனித்து. ஒல்லும்-
பொருந்தும். சமீக்கும்-சருளும். உந்தி-கொப்பும். பந்தி-வரிசை.

(5) துடி-உடுக்கு. பிடி-கைப்பிடி. நெறிபிடித்த-கொய்து பிடித்த.
அடுக்குவன்னச்சேலையாகிய உடையினையுடையாள் ஏனக்கூட்டுக்.

(6) வெடித்த-மிகருமுங்கிய. வடிவு-அழகாக. வீமப்-பாகம்-வீமன்
கையாற்சமைக்குமபக்குவம்-, அது: எனபாகம்-போல்வதொன்று. காமப்
பால்-ஆசையாகிய பாள்; ஆசைப்பகுப்பு. சீனி-ஒரு மதுரப்பொருள்.
இங்கே பாலுஞ் சீனியுஞ் சேர்த்த பொருத்தங் கானக.

கச

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

இடித்த சுகந்தவல்லிக் கொடிப்போல் வசந்தவல்லி
பெருக்கமே சத்தி
பிட வாசர்திரி கூட ராசர்சித்தம்
உருக்குமே. (9)

வசந்தவல்லி பந்தடித்தல்,
விருத்தம்.

வித்தகர் திரிகூடத்தில் வெளிவந்த வசந்த வல்லி
தத்துறு விளையாட்டாலோ தடமுலைப் பணைப்பி னாலோ
நத்தணி கரங்கள் சேப்ப நாலடி முன்னே யோங்கிப்
பத்தடி மின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் ரூனே. (10)

இ-ம்-பயிரவி. தாளம்-சாப்பு
கண்ணிகள்.

(1) செங்கையில் தண்டு கவின்களி னென்று செயங்குசைய
மென்றுட இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழமுந்து
குழமுந்தாட மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சுவந்தரி
பந்து பயின்றுளே.

சுகந்தம்-நல்ல வாசனையுடைய. பெருக்கம்-(அழகின்) மிகுதி. சத்தி
பிடவாசர்-(அறுபத்துநான்குசத்திப்பீடத்தி லொரு சத்திப்பீடம் திருக்குற்
ரூலத்தில் உள்ளது; அந்தச்) சத்திப்பீடத்தில் வசிப்பவராகிய.

(10) தத்துறு-தாவுகின்ற. பனைப்பு-பருமை. நத்து-சங்கவளையல்
(ஆகுபெயர்). சேப்ப-சிவப்ப. முன்னேயோங்கி - முன்னேறிச்சென்று.
பயில்கின்றுள்-பழகுகின்றுள்.

(1) வண்டு-வளையல். ஆட-ஒலிக்க. சங்கதம்-சங்கேதம். சிலம்பு-
பாதசம். புலம்பொடு-ஒலித்தலூடனே. பகை- (பந்தாகிய) பகையை.
குழமுந்து குழமுந்து-நகிழ்ந்து நகிழ்ந்து. ஆட-அசைய.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

கடு

- (2) பொங்கு கனங்குமை மண்டிய கொண்டை புரண்டு
புரண்டாடக் குழல்
மங்குவில் வண்டு கலைந்தது. கண்டு மதன்சிலை
வண்டோட இனி
யிங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை
திண்டாட மலர்ப
பங்கய மங்கை வசந்த சனுந்தரி
பந்து பபின்றுளே.
- (3) சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை
நினரூடப் புளை
பாடக முஞ்சிறு பாதமு மங்கொரு பாவளை
கொண்டாட நய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர்
வீதியிலே யளை
யாடக வல்லி வசந்த வொய்யாரி
யடர்ந்து பந் தாடினளே.
- (4) இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
மோகினியோ மன
முந்திய தோஷிழி முந்திய தோகர முந்திய
தோவெனவே உயர்
சந்திர சூடர் குறும்பல வீசர் சங்கணி
வீதியிலே மணிப்
பைந்தோடி நாரி வசந்தவொய் யாரிபொற்
பந்து கொண் டாடினளே. (11)

(2) கனங்குமை - கனத்தகாதணியில். மண்டிய - செருக்கிய.
கெண்டை - கண் [ஆகுபெயர்]. குழல் மங்குவில் - கூந்தலாகிய மேதத
தில். மதன்சிலைவண்டு-மன்மதன் கருப்புவில்விற் கட்டிய கயிருகியவண்டு
எண்படும் - என்னபாடுபடும். திண்டாட - கலக்கப்பட.

(3) வால்வளை - வெள்ளியவளையல். தேரல்வளை - தோட்காப்பு.
பாவளை-சமானம். ஆடகவல்லி-பொன்வல்லிக்கொடி. ஒய்யாரி-அழகுடை
யவள்.

(4) இந்திரை-இலக்குமி. சுந்தரி-இரதி. சந்திரசூடர்-சந்திரனைத்
தரித்தவர்.

இதுவுமது. விருத்தம்

கொந்தடிப்பூங் குழல்சரிய நன்னகரில் வசந்தவல்லி கொடிய காமன் முந்தடியிங் தடியிடைபோய் மூண்றடிநா லடிநடந்து முடிகி மாதர் சந்தடியிற் றிருகியிட சாரிவல சாரிசுற்றிச் சகிமர் சூடுப் பந்தடிக்கும் பாவளையைப் பார்க்கவய வேயிரகண் பகடத்திலானே.

இதுவுமது.

தரு. இ-ம்-காம்போதி. ஆதி தாளம்.

பல்லவி.

பந்தடித்தனளே வசந்த சந்தரி விந்தை மாகடே.

சரணங்கள்.

- (1) மந்தர மூலைக ளேச லாட மகரக் குழைக ரூச லாடச் சந்தர விழிகள் பூச லாடத் தொங்கத் தொங்கத் தொங்கத் தொம்மெனப். (பந்த)
- (2) பொன்னி வெளிவில் வந்து தாவிய மின்னி வெளிவுபோல நன்ன கர்த்திரி கூடம் பாடி நகுர்தத் திருக்தத் (வே) தகுர்தத் தொம்மெனப் (பந்த)

வசந்தவல்லி திரிகூடநாதரைக் காணுதல்.

விருத்தம்.

வருசங்க வீதி தண்ணில் வசந்தபூங் கோதை காவில் இருப்பது குதிகொண்டாட இருப்பது மூலைகொண்டாட

-
- (12) கொந்து அடி பூ-பூக்கொத்தினடியிலுள்ள மலர். முந்தடி-முற் பக்கம். பிந்தடி-பிற்பக்கம். இடை-இடத்தில். இடையென்பதனை யிரண் டிடத்துங் கூட்டுக. முடிகி-விரைந்து. சந்தடியில்-கூட்டத்தில். திருக்கிரும்பி. இடசாரி-இடசீந்து. வலசாரி-வலச்சுற்று. பாவளை-அவங்காரம் [தாற்பரியம்]. விந்தை-ஆச்சரியம்.

- (1) ஏசல் - பழிமொழிக்கிடமாக, ஆட-அசைய. மகரக்குழைகள்-மகர குண்டலங்கள், ஊசலாட - போக்குவரவு செய்ய. பூசலாட-கலகள் செய்ய. தொங்க.....தொம்மென - ஒவிக்குறிப்பு.

- (2) ஒளிவு-பிரகாசம். திரிகூடம்பாடி-திருக்குற்றுலத்தின் கீர்த்தி யைப் படித்து. எகுர்த.....தொம்மென-ஒவிக்குறிப்பு.

- [14] காவின் குதி இருபங்து கொண்டாட எனக்கூட்டுக. குதி-குதிக்கால். மூலை இருப்பது கொண்டாட எனக் கூட்டுக. குதிக்கால் களுக்கும் மூலைகளுக்கும் பந்து உவமையாதலா விந்தனங்குறினார்.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

கள்

ஒருபங்கு கைகொண் டாட ஒருசெப்பி லைந்து பந்துந்
தெரிகொண்டு வித்தை யாடுஞ் சித்தரை யெதிர்கொண்
டானே. (14)

இ-ம்-அடானு. ரூபகதானம்.
பல்லவி.

இந்தச் சித்த ராரோ வெகு
வித்தைக் கார ராக விடையி வேறி வந்தார். (இந்தச்)

சரணங்கள்.

- (1) நாகம் புயத்திற் கட்டி நஞ்ச கழுத்திற் கட்டிக்
காக மனுகாம லெங்குங் காடு கட்டிப்
பாகங் தனிலூர ருபென் பச்சைக் கிளிபோல் வைத்து
மோகம் பெறவிலா ருபென் முடியில் வைத்தார். (இந்தச்)
- (2) மெய்பிற் சிவப்பழகுங் கையில் மழுவழகும்
மையார் விழியார் கண்டாஸ் மயங்காரோ
செய்ய சடையின் மேலே திங்கட் கொழுந்திருக்கப்
பையை விரிக்கு தம்மா பாம்பு சும்மா. (இந்தச்)
- (3) *அருட்கண் பார்வை யாலென் னங்கந் தங்கமாக
உருக்கிப் போட்டார் கண்ட வடனேநதான்

ஒரு செப்பில்-ஒன்றுகிய மாயை யென்கிற செப்பினுள்ளே, மறைத்
தலைச் செய்தலால் மாயையைச் செப்பாக உருவகித்தார். ஜங்துபங்தாவன-
னிலம், ஸீர், தீ, காந்தி, ஆகாயமென்பன, தெரிகொண்டு-தெரிந்துகொண்டு.
வித்தையாடும்-(மேற்கூறிய செப்பினுள்ளே மறைத்தும் வெளிப்படுத்தி
யும் விளோத) விளையாடலைச் செய்யும். மறைத்தல் - உள்ளொடுக்குதல்.
வெளிப்படுத்தல் - மீளச்சிருட்டி செய்தல். சிலமுதலியலை ஒன்றே
டொன்று தொடர்புடையன ஆதலால் அவற்றைப் பந்து ஆக உருவகித்
தார்.

(1) காடுகட்டி-காடுகட்டலாவது: குறிக்கப்பட்ட இடத்தில் யிரு
கம் பறவைகள் வராமல் தடைசெய்தல். பெண்-குழல்வாய்மொழியம்மை:
பெண்-கங்கை.

(2) திங்கட்டகொழுந்து-பிறைச்சங்கிரங். இருக்க-உயிரோடிருக்க.
(அதையுண்ணுமல்) பையை-படத்தை.

(3) பார்வையால் - பார்த்தலால்.

* அரிக்கண்பார்வையாலே யனங்கள் நங்கமாக என்றும் பாடம்.

கா

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

பெருக்கம் பார்க்கி வெங்கள் திருக்குற் றூஸ் போலே
யிருக்கு திவர்சைய் மாயம் ஒருக்காலே. (இந்தச்) (15)

தோழிமார் சோல்லீக்கேட்டு வசந்தவல்லி மோகங்கோள்ளுதல்.
விருத்தம்.

திங்களை முடித்தார் கண்டாய் திரிகூடச் செல்வர் கண்டாய்
எங்குள சித்துக் கெல்லாம் இறையவ ரிவரே யென்று
நங்கைமார் பலருங் கூறு நன்மொழித் தேறல் மாந்தி
மங்கையாம் வசந்தவல்லி மனங்கொண்டாள் மயல்கொண்டாளே. (16)

இ - ம் - புன்னுகவராளி. ரூபகதாளம்.

கண்ணிகள்.

(1) முனிபரவு யீனியானே (வேத) முழுப்பவலீன் கனிதானே
கனியில்லவத்த செங்கேதனே (பெண்கள்) கருத்தாருக்க வந்தானே
தினகரன்போற் சிவப்பழகும் (அவன்) திருமிடற்றிற் காப்பழகும் டு
ஷங்கமணி யிருகாதும் (கண்டால்) பாவையுந்தா அருகாதோ.

(2) வாகனைக்கண் இருகுதையோ (ஒரு) மயக்கமதாய் வருகுதையோ
மீகாமென்ப திதுதானே (இதை) முன்னமேகா னறிவெனே
ஆகமெல்லாம் பசங்கேதனே (பெற்ற) அன்னைசொல்லுங் கசங்கேதனே
தாகமின்றிட் பூணேனே (கையில்) சரிவளையுங் காணேனே. (17)

தோழிமார் புலம்பல்.

விருத்தம்.

நடைகண்டா வன்னாங் தேரற்கு நன்னகர் வசந்தவல்லி
விடைகொண்டா னெதிர்ப்பாய்க் கங்க வீதியிற் சங்கங் தேரற்றாள்

(16) சித்து-மாயவித்தை. மொழித்தேறல் - சொல்லாகியதேனை
மாந்தி-உண்டு.

(1) முனி - அகத்தியமுனிவன். தினகரன் - குரியன். யீடறு-
கழுத்து. பனகம்-பாம்பு (இடைக்குறை).

(2) வாகன்-அழகுடையவன். ஆகம்-உடல். பூணேன்-பொருக்கேன்.
சரிவளை-சரியாகிய வளையல் (இருபையாட்டு).

(18) விடை-இடபவாகனம், சக்கம்-வளையல்.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

குக்

சடைகொண்டா இடைதான் கொண்டு தன்னுடை கொடுத்தா ணயன்
உடைகொண்ட வழக்குத் தானே ஊர்கின்ற தேர்கொண்டானோ. (18)

இ-ம்-தோடி. தாளம்-சாப்பு;

கண்ணிகள்.

- (1) ஆசைகொண்டு பாஸ்ல் வீழ்ந்தாள் நேசமா னென்பார் வினையாடாள் பாடாள் வாடா மாலை சூடாள்கா னென்பார் பேசிடாத மோச மென்ன மோசமோ வென்பார் காமடபேயோ வென்பார் பிச்சோ வென்பார் மாயமோ வென்பார்.
- (2) ஜியோ என்ன செய்வுமென்பார் தெய்வமே யென்பார் களைட்பாச்சோ வென்பார் மூச்சே தென்பார் பேச்சே தோவென்பார் கையிற்றிரு நீறெடுப்பார் கையலா ரெல்லாஞ் சூலக்கையாதிரி கூடாதா கண்பாரா யென்பார். (19)

வசந்தவல்லியைப் பாங்கிகள் உபசரித்தல்.

விருத்தம்.

வானவர் திருக்குற் றூலர் மையலால் வசந்த வல்லி
தாஞ்சூடல் சோர்ந்தா ளன்று தமனிய மாடஞ் சேர்த்து
மேனியா ரழகு தோற்ற மின்னனுர் விழுந்த பேரைக்
கூனைகொண்டமிழ்த்து வார்போற் குளிர்ச்சியால் வெதுப்புவா
(சே. (20))

சடைகொண்டான் உடை-சடாதாராகிய திரிகூடாதாது வஸ்திரம்;
அஃதாவது: திகம்பரம்; திருவாணம். தன்னுடைகொடுத்தாள். (வசந்த
வல்லி) தன்னுடைய சேலையைக் கொடுத்தனள் ஆகி; அஃதாவது:
சேலையை யிழுந்தாளன்றபடி. ஜெயன் - [அத்] திரிகூடாதார். உடை;
கொண்ட வழக்குத்தானே. (தன்) சேலையைக் கவர்த்துகொண்ட முறை
யினுடோலா. ஊர்கின்ற தேர்கொண்டாள் - [அவர்] நடத்துகின்ற ரதமாகிய
பூமியைக் கைப்பற்றிக்கொண்டாள்; அஃதாவது; விரகத்தாலே சேலை
யலிழ்துபோய்விட்டபடியால் நாணத்தால் மரனததைக் காப்பாறும
போருடுப் பூமியிற் குப்புற விழுந்தாளன்பது.

(1) நேசமான் - அன்புடைய வசந்தவல்லி. வாடாமாலை - இரத்நா
பரணம். பிச்சு - பித்து; பயித்தியம்.

(2) களைப்பு - சோர்வு.

(20) தமனியம்-பொன். அழகுதோற்றம்-அழகின் பொலி வடைய.
கூனைகொண்டு - நீரிறைக்குஞ்சாலால். அயிழ்த்துவார் - [தீரினுங்னே]
அழுத்துவார்.

இ-ம்-கல்யணி. தாளம்--சாப்பு,
கண்ணிகள்.

- (1) முருகு சந்தனக் குழம்பு பூசவார் விரகத்தியை
முட்டி முட்டி விசிறி வீசவார்
கருகு தேயுட அருகு தேயென்பார் விரித்த பூவுங்
கரியு தேமுத்தம் பொரியு தேயென்பார்.
(2) அருகி விருந்து கதைகள் நடத்துவார் எடுத்து மாதர்
அணைத்து வாழைக் குருத்திற் கிடத்துவார்
பெருகு நன்னகர்க் குறும்ப லாவினூர் வசந்த மோகினி
பெருநி லாவி வெடுக லாவினூள். (21)

வசந்தவல்லி சந்தீரனை நின்தித்தல்.

விருத்தம்.

பெண்ணிலே குழன் மொழிக்கோர் பங்குகொடுத்
தவர்கொடுத்த பிரமை யாலே
மண்ணிலே மதிமயங்கிக் கிடக்கின்றே
ஆனக்குமதி மயக்கங் தானே
கண்ணிலே நெருப்பைவைத்துக் காந்துவா
ருடன்கூடிக் காந்திக் காந்தி
விண்ணிலே நெருப்பைவைத்தாய் தண்ணிலாக்
கொடும்பாவி வெண்ணி லாவே: (22)

இ-ம்-வராளி. ஆதிதாளம்.

கண்ணிகள்.

- (1) தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே யந்தத்
தண்ணிலியை யேன்மறந்தாய் வெண்ணிலாவே

[1] முருகு - வாசனை.

[2] அருகில் - பக்கத்தில். நடத்துவார் - தொடர்ந்து சொல்லுவார்,
குறும்பலாவினூர் பெருநிலாவிலெடு வசந்தமோகினி கலாவினுளெனக்
கூட்டுக. நிலாவிலெடு-சந்திரனிடத்தில். கலாவினூள் - கோபங் கொண்
டாள்.

[22] பெண்ணிலே - பெண்களுக்குள்ளே. பிரமை - மயக்கம். மதி
மயக்கம்-அறிவுமயக்கம். காந்துவார்-சுடுகின்ற திரிகூடநாதர். தண் இலா-
குளிர்ச்சியல்லாத.

[1] தண் அளி - குளிர்ந்த ஞைம்.

திருக்குற்றுலக் சூறவஞ்சி.

25

பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாலே யென்றன்
பெண்மைக்கண்டுங் காயலாலே மா வெண்ணிலாலே

- (2) வின்னிலே பிறந்ததற்கோ வெண்ணிலாலே எரு
விட்டுநா வெறுந்ததற்கோ வெண்ணிலாலே கண்ணில்னிழி
யாதவர்போல் வெண்ணிலாலே மெத்தக்
காந்தியாட்டம் ஆடிகிறும் வெண்ணிலாலே.
- (3) ஆகடியஞ் செய்தல்லவோ வெண்ணிலாலே நீதான்
ஆட்கடியன் போற்குறைந்தாய் வெண்ணிலாலே மோகன்
வெகழுனக் கானதென்ன வெண்ணிலாலே யிந்த
மோகன்வரக் கானேனன்றால் வெண்ணிலாலே வேகமுனக்
கானதென்ன வெண்ணிலாலே.
- (4) நாகமென்றே யெண்ணவேண்டாம் வெண்ணிலாலே விது
வாகுகுழற் பின்னல்கண்டாய் வெண்ணிலாலே கோகனக் வீறழித்தாய் வெண்ணிலாலே கூடவிங்கர் முன்போய்க்காய்வாய் வெண்ணிலாலே (23)
வசந்தவல்லி மன்மதனை நிந்தித்தல்
விருத்தம்

தண்ணிலா மொலிதந்த மையலா னதையறிந்துக் கைய வார்கள் (மோ
ண்ணிலாப் பகையெடுத்தா ரின்கரை நன்கரென் ரெவர் சொன்ன

பெண் - இலக்குமியாகியபெண். உண்டே - உண்டல்லவா.

(2) விண்ணிலே பிறந்ததற்கோ சுடுகிறும் என்றது, மண்ணிலே பிறந்திருந்தால் இட ஒற்றுமையினாலாவது சுடாதிருப்பா பென்றபடி. ஏருவிட்டு நானெனிறந்ததற்கோ என்றது, எல்ல நாயகன் கிடைக்கவேண்டுமென்று சிறு பிராயத்தில் நான் உன்னைப் பூசிக்கும்போது ஏருவை விட்டெடறிந்ததனாலோ என்பது; அஃதாவது: கன்னிப்பெண்கள் பிறந்தசந்திரைன கல்ல நாயகன் கிடைக்கவேண்டுமென்று ஏருப்பொடியைத் தூவிப்புசித்து வணங்குதல் பண்டைக்காலத்து வழக்கு; இதுபற்றியே கோவைத்துறைகளிற் பிறை தொழுகென்றலென்று மொரு துறையுமுண்டு. காந்தியாட்டம்-கூட்டுவிளொயாட்டு. ஆடுகிறும்-விளொயாடுகிறும்.

(3) ஆகடியம் - அநியாயம். ஆட்கடியன் - மனிதனுக்கு அடிமைக்காரன். இஃதன்றி, நெடுநாட்சென்ற பாம்பெண்பாருமார்; அது: உடல் மிகக்குறிச்சியுள்ளது. மோகன்-மோகத்தையுண்டுபண்ணிய திரிகூடாதர், வீவகம்-கோபம்;

(4) வாகு-அழகு. குடிற்பின்னல் கூந்தலைப் பின்னிலிட்ட சடை; அது: பார்வைக்குக் கருமபாம்புபோலிருக்கும். கோகனகவீறு - தாமரை மலரின் பெருமையை. அழித்தாய் - கெடுத்தவனே. காய்வாய்-சுடுவாய்

(24) மொலி - சடையையுடைய திரிகூடாதர். இங்கரை-இந்த அநியாயத்தையுடைய ஹரரை, நன்கரென்று - எல்லழுரென்று.

அண்ணலார் திரிகூட நாதரென்ப தென்னளவு *மழைங்கி டாரோ
வெண்ணிலாக் குடைப்பிடித்து மீனகே தனம் பிடித்தவேணி லானே (24)

இ-ம்-எதுகுலகாம்போதி. தாளம்-சாப்பு

கண்ணிகள்

- (1) கைக்கரும் பெண்னகளையென்ன நியென்ன மன்மதா-இந்தச்
செக்கரும் பாவி நிலாவுமே போதாதோ மன்மதா
மைக்கருங் கண்ணு ஸிரதிக்கு மால்கொண்ட மன்மதா-விடை
வல்லார்க்கு மால்கொண்டாற் பொல்லாப்பென் மேலுண்டோ
[மன்மதா.
- (2) திக்கெல்லாக் தென்றற் புலிவந்து பாயுதே மன்மதா-குயிற்
இன்னம் பிடித்தபின் அன்னம் பிடியாதே மன்மதா
அக்கா ளெனுஞ்சகி வெட்காம லேசவாள் மன்மதா-அவள்
அல்லாமற் றுயொரு பொல்லாத ஸிலிகான் மன்மதா.
- (3) நேரிழை யாரையு ஊரையும் பாரடா மன்மதா-கண்ணில்
நித்திரை தானெனு சத்துரு வாச்சக்கே மன்மதா.
பேரிகை யேயன்றிப் பூரிகை யேன்பிள்ளாய் மன்மதா-சிறு
பெண்பிள்ளை மேற்பொரு தாண்பிள்ளை யாவையோ மன்மதா.

திரிகூடாதர் - பெண்களைச்சேரத் தலைவராயுள்ளவர். என்னளவும்-
என்மட்டிலும். அழைங்கிடாரோ - பொருந்தமாட்டாரோ. கேதனம்-
கொடி. வேணிலானே - வேணிற்காலத்துக்குரிய மன்மதனே.

(1) என்ன என்பது, எதற்கென்னும் பொருளில் வந்தது. செக்
கரும் - செவ்வானமும். மால் - ஆசை. பொல்லாப்பு - குற்றம்.

(2) சின்னம் - எக்காளம். பிடித்த - கைப்பற்றிய. பிடியாது -
ஏற்காது. வெட்காமல் - நானுமல்.

(3) நேரிழையாரையும் ஊரையும் பாரடா என்றது, பெண்களும்
ஊரிலுள்ள மற்றவர்களும் எனக்காக வருக்குகின்றார்கள்; அவர்கள்
பொருட்டாவது எனக்கிரக்கஞ்செய்யென்பது. பேரிகை - கடலாகிய
முரசு. பூரிகையேன் - ஊது குழல் எதற்கு. பிள்ளாய் - சிறுவனே.

* அயர்த்திட்டாரோ என்றும் பாடம். அயர்த்தல் - மறத்தல்.

(4) வார்சடையீதல்ல கார்குழற் பின்னல்கான் மன்மதா-நெற்றி
வந்தது கண்ணல்ல சிஂதார ரேகைபார் மன்மதா
நாரிபங் காளர்தென் னுரிய நாட்டினார் மன்மதா-எங்கள்
நன்னகர்க் குற்றுலர் முன்னமே செல்லுவாய் மன்மதா. (25)

வசந்தவல்லியைப் பாங்கி வினாவுதல்.

விருத்தம்.

படியே முடையார் திரிகூடப் படையா மத்தைப் பயிற்றியசொல்
அழியேன் சகியா பிருக்கையிலே யதுநான் பயின்று லாகாதோ
கொடியே மதுரம் பழுத்தொழுகு கொம்பே வம்பு பொருதமுலைப்
பிடியே யெமது குடிக்கொருபெண் பின்னாய் கருத்து வின்னாயே. (26)

வசந்தவல்லி பாங்கிக்குச் சொல்லுதல்.

இ-ம்-கல்யாணி தாளம்-சாப்டு.

கண்ணி கள்

(1) மெய்யர்க்கு மெய்யர் திரிகூட நாயகர் மீதில் மெத்த
மையல்கொண் டேநாந்தச் செய்தியைக் கேளாய் சீ பாங்கி
செய்ய சடையுங் திருக்கொன்றை மாலை யழகும் அவர்
கையில் மழுவுமென் கண்ணைவிட் டேயக லாவே.

(2) கங்கைக் கொழுந்தணி தெய்வக் கொழுந்தைநான் கண்டுகுளிர்
திங்கட் கொழுந்தையுங் தீக்கொழுந் தாக்கிக்கொன் டேனே

(4) வார் - கீண்ட. குழற்பின்னல் - சடை, சிஂதாரேகை - சிஂதாரப்
பொட்டு. ஆரியநாடு-பாண்டிநாட்டில்உட்பிரிவாயுள்ளாகுகளிலொன்று,
குற்றுலர் முன்னமே செல்லுவாய் என்றது, அவர்தான் உனக்குப் பணக
வர்; அவரிடம்போய்ச் சண்டைசெய்யென்பது

(26) படிஏழு - ஏழுலகம். படை-கேளை, பயிற்றியசொல்-படிப்பித்த
வார்த்தை. சகியாய் - தோழியாகி, பயின்றுல் - படித்துக்கொண்டால்.
(பயிற்றிய சொல்லது எனக்கூட்டுக). அது: பகுதிப்பொருள் விகுதி. வம்பு-
க்கூனை, பொருத - மோதிய. பின்னாய் - பின்னோயே, வின்னாய் -
சொல்லுவாய்.

(1) இசய்ய - சிவந்த.

(2) கங்கைக்கொழுந்து - இனம்பருவக் கங்கை. தெய்வக்கொழுந்து-
தேவதைகளுக்கெல்லாங் தலைமையாயுள்ளவன். திவகட்கொழுந்து -
பிறைச்சங்கிரன், தீக்கொழுந்து - கொடிய அக்கினிச்சவாலை.

சங்கக் குழுமயாரைச் சங்க மறுகினிற் கண்டு இரு செங்கைக்குட் சங்கமுஞ் சிந்தி மறுகிவிட் தேனே.

- (3) மன்றத் குழுவி மதியம் புளைந்தாரைக் கண்டு சிறு தென்றற குளவி தினங்கொட்டக் கொட்டதாந் தீதேன ருன் ருச் சிலையாளர் குற்றுல நாதர்முன் போனேன் மதன் வென்றிச் சிலைகொடு மெல்லமெல் லப்பொரு தானே.
- (4) பெம்மானை நன்னகர்ப் பேராஜ வீதியிற் கண்டு அவர் கைம்மானைக் கண்டு கலையை நகிழுவிட் தேனே செம்மேனி தண்ணிற் சிறுகறுப் பாரைகான் கண்டு இப்போ தம்மாவென் மேனி யடங்கலு மேகறுத் தேனே.
- (5) வெள்ளி விடையில் வியாளம் புளைந்தாரைக் கண்டு சிந்தை நள்ளிய திங்களை ஞாயிறு போலக்கண் தேனே எள்ளள ஆனு முறக்கமு மில்லாரைக் கண்டு நானும் ஒள்ளிய ஆனு முறக்கமு மற்றுவிட் தேனே. (27)

வசந்தவல்லியைப் பாங்கி பழித்தல்.
விருத்தம்.

தரைப்பெண்ணுக் கணிதோல் வந்த தமனியக்கொடியே மாதர் துரைப்பெண்ணே வசநத வல்லி சொன்னபே தைமைக்கென் சொல்லே வரைப்பெண்ணுக் காசை பூண்டு வளர்ச்சங்க மறுகி னாடே (நந்தரத்தமா டேறு வார்க்கோ நங்கைதி மயல்கொண் டாயே. (28)

சங்கமும் - வளையலும்.

(3) மன்றல் - மணம். குழலி - இளமை. குளவி - ஒரு விடுசெக்கு குன்றச்சிலையாளர் - மலையில்லை யானுத்திலையுடையவர்.

(4) பெம்மான் - சிவபெருமான். பேர் - பெரிய, கலை - சேலை, ஆண்மான். சிறுகறுப்பு - (கழுத்திலுள்ள விடுமாகிய) சிறிய கருநிறம்.

(5) வெள்ளி - வெண்மையுடையதாகிய. வியாளம் - பாம்பு, நன்னிய - சினங்கித்த. திங்களை - சங்கிரனை. ஞாயிறு - சூரியன். இதில், வெள்ளி முதலிய நான்கு வாரங்களையும் ஒரொழுங்குபடுத்திக்கறிய வியல்பு காணக். ஒள்ளிய - மேன்மையுடைய.

(28) அணி - ஆபரணம். தமனியம் - பொன். மாதர்துரைப்பெண் ஜேபெண்ணாகியே. பேதைமை - அறியாமை. வரை - மலை. ந்தரத்த- வெளுத்த.

வசந்தவல்லி தீரிகூடாதரைப் புகழ்ந்து பாங்கிக்குக் கூறுதல்.

இ-ம்-செனராஷ்டிரம், ரூபகதாளம்.

கண்ணிகள்

(1) மண்ணவர்குற் றூலர்செய்தி யின்னமின்னங்
கேளாயோ மானே அவர்
வாகனத்தின் மால்விடைக்கு லோகமொக்க
வோராடி காண் மானே
சன்னிதியின் பேறல்லவோ பொன்னுலகிற்
றேவர்செலவ மானே தினஞ்
சந்திரருஞ் சூரியரும் வந்திறங்கும்
வாசல்கண்டாய் மானே.

(2) நன்னகரி லீசருக்கு நான்றுடே
ஆசைகொண்டேன் மானே பல
கன்னியரு மாசைகொண்டார் பன்னியரு
மாசைகொண்டார் மானே
தென்னிலங்கை வாழுமொரு கன்னிகைமண்
டோதரியாள் மானே அவர்
பொன்னடியிற் சேர்ந்தணைய என்னதவஞ்
செப்தானோ மானே. (29)

(1) வாகனத்தின் - வாகனங்களுக்குன், மால்விடைக்கு-விட்னுவா
கிய இடபவாகனத்தக்கு, ஒக்க - முழுதும். பேறு - விசேடம், கண்டு
பார்த்து. ஆய் - (அவரது பெருமையை) ஆராய்வாய்.

(2) பன்னியர் - (தாருகாவனத்து, ருஷி) பத்தினிகள். மண்டோ
தரி-இராவணன் மனைவி; இவள் பஞ்சகன்னியரியெலாருத்தி. பொன்னடி-
பொன்போலுங் திருவதி. மண்டோதரி பொன்னடியிற் சேர்ந்தணைந்த
சரிதமாவது: பூருவமொருகாலத்தில் திருவத்தாகோசமங்கையில் அநேக
சிவனடியார்களுக்குச் சிவபிரான் சிவஞானபோதம் உபதேசித்துக்கொள்
மிருக்கும்போது இலங்கையில் மண்டோதரி சிவபிரானை வரும்படி
நினைத்தனள்; அதுதெரிந்த சிவபிரான் சிவனடியார்களை நோக்கித் தற்
சமயம் மண்டோதரி யென்னை வரும்படி நினைக்கின்றன. நான் போகா
திருந்தால் அக்கினியில் மூழ்கிவிடுவாள். நான் அங்கே போய்ச் சேர்ந்த
அடன் என்னுடைய பாதத்தையவன் பரிசிக்கும்போது இந்தத் தீர்த்தத்
நில் அக்கினியுண்டாமென்று சொல்லிச் சிவஞானபோதச் சுவடியை

இதுவுமது, விருத்தம்.

வேரிலே பழம்பழுத்துத் தூரிலே சௌவெடித்து வெடித்த தீங்கேன்
பாரிலே பாதாள கங்கைவந்த தென்குதித்துப் பசங்கேதன் கங்கை
*நீரிலே பெருகுகுறும் பலாவிலே கொலுவிருக்கு நிமல மூர்த்தி
பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே நானுமொரு பெண்கண்டாயே.

பாங்கி வசந்தவல்லியை நியாயம் வினாவுதல்
விருத்தம்.

வசந்தவுல் ஸாச வல்லி வல்லிக்கு வல்லிபேசி
பசந்ததோர் பசப்புங் கண்டாய் பரமர்மே லாகை கொண்டாய்
நிசந்தருந் திருக்குற் றுல நிரந்தர மூர்த்தி யுனபா
விசைந்திடக் கரும மேதோ இசையநீ யிசைத்தி டாயே. (31)

வசந்தவல்லி வருந்திக் கூறுதல்
இ-ம-நாதநாமக்கிரியை. ஆதிதாளம்
கண்ணிகள்.

(1) புரத்து கெருப்பை மூவர்க் கவித்தவர் மையல் கொண்டவை
நெருத்தி காம நெருப்பை யவிக்கிலார் (ஞ

யொரு சிவனடியார் கையிற் கொடுத்துவிட்டு மண்டோதரி யிருப்பிடத்
துக் கெழுந்தருளினர்; அவன் சிவப்பிரானை வணக்கிச் சுவாமி யிதுவரை
நீரெழுந்தருளத் தாமதித்ததற்கென்ன அபராதஞ் செய்தென்று அவ
ரது திருவடியைத் தீண்டி ஆலிங்கனஞ் செய்துகொண்டாளன்பது;
மேலே கூறிய தீர்த்தந்தான் திருவத்தரகோசமகையி லிப்போது அக்
கிளி தீர்த்தமென்று சொல்லப்பட்டது. இவை: திருவத்தரகோசமகைப்
புராணத்திற் கண்டவை.

(30) பாரிலே - மூழிமேலே. நேன்கங்கை நீரிலே பெருகு-சிவமது
கங்கை நீரினிடத்து (வக்கு) பெருகப்படுகின்ற. பிரமை-மயக்கம்.

(31) வல்-வலிய. இக்கு - கருமயின். வல்லி - அன. ஏ. பேசி - பேசுத்
லுடையவளோ. பசந்ததோர் பசப்பு - மிகுங்க பசலைநிறம். கண்டாய்-
உண்டுபண்ணிக் கொண்டாய். நிரந்தரமூத்தி - சுதாஜிவன். இசைந்திட-
பொருந்துதந்து. கருமம் - நியாயம்.

(1) புரத்து நெருப்பை - திரிபுரத்தில் எரியுங் தீயை. மூவர்க்கு -
சுதன்மன், சுசீலன், சுபுத்தினன்னும் மூன்றசரகுக்கு; (இம்மூவரும் சிவ
பிரான் நிருவாயித்தங்கவலராக இருக்கின்றனர்). அவித்தவர் - கெடுத்தவர்.

*நீரிலே ஈனைபெருகு குறுப்பலாக் கொலுவென்றும் பாடம்:

பருத்த மலையைக்கையி வினாக்கினார் கொங்கை யான
பருவ மலையைக் கையி வினாக்கிலார்.

நஞ்சைத்து

- (2) அஞ்ச தலைக்கு ஸாறு தலைவைத் தார் எனது மனதில்
அஞ்ச தலைக்கொ ராறு தலைவையார்
நஞ்ச பருகி யமுதங் கொடுத்தவர் எனது வாள்விழி
நஞ்ச பருகி யமுதங் கொடுக்கிலார்.
- (3) தேவர் துரைதன் சாபங் தீர்த்தவர் வன்ன மாங்குயிற்
சின்னத் துரைதன் சாபங் தீர்க்கிலார்
எவ ரும்புகழ் திருக்குற் றுலர்தாம் சகல பேர்க்கும்
இரங்கு வாரெனக் கிரங்கிலார் பெண்ணே. (32)

பாங்கி வசந்தவஸ்லிக்குப் புத்தி கூறுதல்.

விருத்தம்.

நன்னகர்த் திருக்குற் றுல நாதர்மே லாகை பூண்டு
சொன்னவர்க் கினங்க வார்த்தை சொல்லவும் படித்துக்கொண்
(டாய்

பருத்தமலை - மகாமேருமலை. இனாக்கினார் - வசப்படுத்திக்கொண்
(டார்.

(2) தலைக்குன்-தலையினிடத்து. ஆறு-கங்கைநதி. தலை-முதன்மை.
(யாக). அஞ்சதலைக்கு-பயப்படுதலினிடத்து. ஆறுதலை-பயந்தனிதலை.
அஞ்சதலை யென்பதில், ஜ சாரியை. பருகி - (தாம்) உண்டு. அமுதங்
கொடுத்தவர் - (தேவர்களுக்கு) அமிழ்த்தத்தைக் கொடுத்தவர் விழிந்குஞ்சு-
கண்ணுகியவிடத்தை. பருகி - அகுகீகிநித்து (தாற்பரியம்). அமுதம் -
(அதரபானமாகிய) அமுதம். இதில், அஞ்ச ஆறு நஞ்ச அமுதம் என்
ஞும் முரணவங்காரச் காண்க.

(3) தேவர்துரை-இந்திரன். சாபம்-தக்கன்யாகத்தில் முனிவரிட்ட
சாபம், வன்னம்-ஈற்முள்ள. மாங்குயிற் சின்னத்துரை-மாறத்திலீளன
குயிலாகிய ஏக்காளத்தையுடைய அரசனுகிய மன்மதன். சாபம் - கருப்பு
வில்லை. தீர்க்கிலார்-ஒடிக்கின்றுரில்லை.

(33) சொன்னவர்க்கு - (நீ மயல்கொண்டது குற்றமென்று) கூறிய
வர்களுக்கு. இனங்க - பொருத்தமாக.

திருக்குற்றுலக் குறவுஞ்சி

சன்னிதி விசேஷங்க் சொல்லத் தக்கதோ மிக்க தோகாய்
என்னிலா ன தூான் சொன்னே னினியுன திச்சை தானே. (36),

வசந்தவல்லி பாங்கியைத் தூதனுப்புதல்.
இ-ம்-காம்போதி. ஆதிதாளம்.
பல்லவி.

தூதுநி சொல்லி வாராய் பெண்ணே குற்றுலர் முன்போய்த்
தூதுநி சொல்லி வாராய்.

அநுபல்லவி.

ஆதிநாட் சந்தர்ச்சுத் தூதுபோனவர் முன்னே (தூதுநி)
சரணங்கள்.

- (1) உறங்க உறக்கமும் வாராது மாயஞ் செய்தாரை
மறந்தால் மறக்கவுங் கூடாது பெண்சென்ம மென்று
பிறந்தாலும் பேராசை யாகா தல்த நின்துஞ்
சலுகைக்காரர்க் காசை யானே னிப்பொழுதே. (தூதுநி)
- (2) நேற்றைக்கெல் லாங்குவிர்ந்து காட்டி யின்று கொதிக்கும்
நித்திரா பாவிக்கென்ன போட்டி நடுவே யிந்தக்
காற்றுக்கு வந்ததொரு கோட்டி விரக நோய்க்கு
மாற்று மருந்து முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி.
(தூதுநி)
- (3) வந்தாலிந் நேரம்வரச் சொல்லு வராதி ருந்தால்
மாலையா கிலுந்தரச் சொல்லு குற்றுல நாதர்

மிக்க - உயர்ந்த. தோகாய் - மயில்போலும் பெண்ணே. என்னில்-
என்னலேல்.

- (1) மாயம்-வஞ்சனை. சலுகைக்காரர்க்கு-பெருமையுடைய திரிகூட
நாதரிடத்தில்.
- (2) கொதிக்கும்-சுடும். நித்திராபாவி-உறக்கமாகிய பாவி. போட்டி-
விரோதம். நடுவே-(இந்த நித்திராயின்) மத்தியில். காற்றுக்கு-தென்ற
லுக்கு. கோட்டி-குணக்கேடு. முக்கண்மருந்து -திரிநேத்திரபார்வையாகிய
அழுதம். பரஞ்சாட்டி-பொறுப்புக்கட்டி; அல்தாவது: கடமை கூறுதல்.

தந்தாலென் னெஞ்சைத் தரச்சொல்லு தராதி ருந்தால்
தான் பெண்ணை கியபெண்ணை நான்விடே னென்று.

(துதுகீ) (34)

வசந்தவல்லி திரிகூடநாதர்சமயத்தைப் பாங்கிக்குச் சோல்லுதல்.
விருத்தம்.

செல்வேளை மீன்றருள்வார் சிலைவேளை வென்றருள்வார் திரும்பத் தாமே
யவவேளை யழைத்தருள்வா ரகங்கார மிகுதலா லறவ ரேவங்
கைவேழ முரித்தவர்குற் றுலர்கொலு வமரகுங்குங் காலை னோல்
வெவவேளை பலவுமுண்டு வியல்வேளை நான்சொல்க்கேள் மின்ன னோலே.

ஐ-ம்-பியாகடை. ஆதி தாளம்.

கண்ணிகள்

- (1) திரிகூட ராசருக்குத் திருவனந்தல் முதலாகத்
தினமுமொன் பதுகாலங் கொலுவிற் சகியே.
- (2) பெரிதான அபிஷேக மேழுகா ஸமுமொருவர்
பேசுதற்குச் சமயமல்ல கண்டாய் சகியே.

நெஞ்சு-மனம். தான் பெண்ணையிய பெண்ணை - தான் ஆனையிருந்து
மோகினியாகிய அத்திரிகூடநாதரது மனைவியை; அஃதாவது: மோகினி
யாகிய பெண்மால் ஆதலால் அந்தமாலென்பது. சிலைடைவகையால்
மாலென்பது இங்கே ஆசையெனக் கண்டுகொள்க.

(35) சிலை வேளை - கரும்புவில்லையுடைய மன்மதனை. அவவேளை-
அந்த மன்மதனை. அழைத்து- [அருவமாக] வரவழைத்து. அறவர்-தாரு
காவனத்து முனிவர். கைவேழம்-துதிக்கையுடைய யாளை. காலை னைது-
பார்க்க முடியாது. வெவவேளை - கொடிய வேளை; காலமல்லாத காலம்.
வியல்வேளை - விரிவான வேளை; கூட்டமில்லாத சமயம்.

(1) ஒன்பதுகாலம் - திருவனந்தல், உதயமார்த்தாண்டம், விழா
பூசை, சிறுகாலசங்கி, காலசங்கி, உச்சிக்காலம், சாயரகை, அர்த்தசா
மம், ஏகாந்தம்; இவற்றுள் முன்னைய ஆறும் பகற்காலம். பின்னைய மூன்து
மும் இராக்காலம்.

(2) ஏழுகாலம்: மேற்கூறியவற்றுள் திருவனந்தலும் ஏகாந்தமும் மல்லாத
காலங்கள். கண்டாய்-கான் என்னும் அசைச்சொல்லின் மலூ;
இஃதான்றிப் பார்த்தறிந்துகொள்வாய் ஏனப் பொருள் கூறினும் பொருந்தும்,
தெரிந்திருக்கிறும் என்பதுமாம்.

- (3) வருநாளி லொருமூன்று திருநாளும் வசந்தனும் மாதவழி வருஷவழிச் சிறப்புஞ் சகியே. //
 - (4) ஒருநாளுக் கொருநாளில் வியஞைக் குழன்மொழிப்பெண் உகந்திருக்குங் கொலுவேனோ கண்டர்ய் சகியே.
 - (5) பெத்தரிக்க மிகுந்த திருக் குற்றுல நாதலிங்கர் பெருங்கொலுவிற் சமயமறி யாமற் சகியே.
 - (6) சித்தரோடு தேவகணங்க் கிவகணங்கள் தண்டிசய்யத் திருவாசற் கடைநிற்பார் சிலபேர் சகியே.
 - (7) அந்தலையிற் கடந்தவர்கள் நந்திபிரம் படிக்கொதுங்கி ஆட்கொண்டார் குறட்டில்நிற்பார் சிலபேர் சகியே.
 - (8) மைக்கருங்கண் மாதர்ஷிட்ட வண்டுகளுங் கிள்ளைகளும் வாசல்தொறுங் காத்திருக்குங் கண்டாய் சகியே.
 - (9) கோலமகு டாகமசங் கரவிசுவ நாதனருள் குற்றுலச் சிவராம நம்பிசெயுஞ் சகியே.
-

(3) வருநாளில் - வரப்பட்ட தினங்களுக்குன். மூன்று திருகாள் - பங்குனிமாதத்திருவிழா, புரட்டாசிமாதத் திருவிழா; மார்கழி மாதம் திருவாழிரைத் திருவிழா, வசந்தன்-சித்திரைமாதம் வசந்தோற்சவம். மாதவழிச்சிறப்பு-பிரதோஷம், அமாவாசை, பெளர்ணயி. வருஷவழிச் சிறப்பு-கார்த்திகைமாதம் பவுத்திர உற்சவம், ஆடிமாதம் சோதி, சித்திரைச் சதயம், புரட்டாசி சவராத்திரி, வைகாசி மூலம், விசாகம்; தைப் பூசம் முதலிய விசேட பூசைகள்.

(4) வியஞக-அதிகமாக. உகந்து-மகிழ்ந்து.

(5) பெத்தரிக்கம்-கருவம்; அஃதாவது: தமக்குமே லொருவரில் வாழை.

(6) கடை - இடத்தில்.

(7) ஆட்கொண்டார் குறுடு - திருந்திதேவ ரிருப்பிடத்துக்குப் பக்கத்திலுள்ளது.

(8) விட்ட - (நாதாகச்) செலுத்திய. கிள்ளை - கிளி.

(9) மகுடாகமம்-ஞைவாகமமிருபத்தெட்டிடென்று; இவ்வாகமப் படியே திருக்குற்றுலத்து ஆலயமும் பூசையும் மிருக்கின்றன. நம்பி-அருச் சகன்; பூசைசெய்வோன்.

- (10) பாலாது நெய்யாரு யமிதேக நைவேதயம்
பணிமாறு காலமுங்கொண் டருளிச் சகியே.
- (11) நாலுமறைப் பழம்பாட்டு மூவர்சொன்ன திருப்பாட்டும்
நாலுகவிப் புலவர்புதுப் பாட்டுஞ் சகியே.
- (12) நீலகண்டர் குற்றுலர் கொண்டருஞ நிறைகொலுவில்
நீக்கமிலை யெல்லார்க்கும் பொதுக்காண் சகியே.
- (13) அப்பொழுது குற்றுலர் தேவியுடன் கொலுவிருப்பார்
ஆசைசொலக் கூடாது கண்டாய் சகியே.
- (14) முப்பொழுதுங் திருமேனி தீண்டுவார் வந்து நின்று
முயற்சிசெய்யுங் திருவனந்தல் கூடிச் சகியே
- (15) கொப்பழகு குழுமயடங்கை பள்ளியறை தனிலிருந்து
கோயில்புகு மேகாந்த சமயஞ் சகியே.
- (16) மைப்பழகு சிழியாடுயன் பெருமாலை நீசொல்லி
மருமாலை வாங்கியே வாராய் சகியே.

(36)

வசந்தவல்லி கூடலிமைத்தல்.

கோச்சகம்.

தெண்ணீர் வடவருஷித் தீர்த்தத்தார் செஞ்சடைமேல்
விண்ணீர் புனைந்தார் விரகவெம்மைக் காற்றுமற்

(10) பணிமாறுகாலம்-அபிதேக கைவேததியங்களை மாறிமாறிச்
செய்யுங்காலம்.

(11) மறை - வேதம். மூவர் - திருஞாநசம்பந்தமூர்த்திநாயனுர்
முதலிய மூவர். திருப்பாட்டு-தேவாரம்; பண்டைக்காலத்தில் தேவாரம்
திருப்பாட்டென்றே வழங்கப்பட்டிருக்கிறது. நாலுகவி-ஆச, மதுரம், கித்
திரம், வித்தாரம்.

(12) நீக்கம் - விலக்கம்.

(14) முப்பொழுது - காலை சுசி, மாலையாகிய திரிகாலம்; மற்
நைக்காலங்களைல்லாம் இம்முறை விளைக்கம். திருபேனிதீண்டுவா-
ஆதி சைவப் பிராமணர். மூராசி விதாழில்.

(15) குழு-காதையுடைய. ஏகாந்தசமயம் - தனிச்சமயம்.

(16) மைப்பழகு - மையினிடத்துப் பழகுகின்ற. மாலை-ஆசையை.
மருமாலை-மணக்கின்ற (கொன்றை) மாலை. வாராய் - வருவாயாக.

(37) ஆற்றுமல் - ஆற்றமாட்டாமல்; வருத்தமூந்து.

கண்ணீர் நறும்புனலரக் கைவளையே செய்க்கரையா
உண்ணீரிற் கூட மூரைக்கிணறு செய்வாளோ.

(37)

சிந்து.

இ-ம்-பங்குவராளி. தாளம்-திரிபுடை.

கண்ணீகள்.

- (1) பாடியாற்றை தேடிய நாயகர் பன்னகர்ப்பணி நன்னகர் நாயகர் பாவலர்மனுக் காவலர் நாயகர் பதஞ்சலி பணிதாளர்
- (2) கோடியமதி சூடிய நாயகர் குழல்மொழிபுண ரழகிய நாயகர் குறும்ப லாவிளிற் கூடுவ ராமெனிற் கூடலேநி கூடாய்
- (3) கஞ்சனை முகில்மஞ்சனை நொடித்தவர் காமஜைச் சிறு (சோமஜை முடித்தவர் காரணமறை யாரணம் படித்தவர் கருதிய பெருமானுர்

நறும் - நல்ல. வளையே-வளையலே. செய்க்கரையா - செய்யப்பட்ட கரையாக. உண்ணீரில் - உள்ளே யிருக்குங் (காமக்) குணத்தால். கூடல்-கூடலிழைத்தலால். கூடலிழைத்தலாவது: விகரங்கொண்ட பெண்கள் பூமியில் மணைலைப் பரப்பிக் கண்களை மூடிக்கொண்டு தம்முடைய நான்கு விரல்களையுடம்பக்கிச் சுட்டுவிரலால் வட்டமாகக் கீறிக், கீறும்போது ஊன் றிய இடத்தில் சுட்டுவிரல் நுனிவந்து பொருங்தியதாவென்று பார்த்தல். அங்குணம் பொருங்துவது, நாயகன் வருவானென்பதற்கும் பொருங்தாதது, வரமாட்டானென்பதற்கும் அறிந்துகொள்ளும் குறி. உரைக்கிணறு-உரையடுக்கி வட்டமாகக் கட்டப்பட்ட கிணறு. இங்கே வசந்தவல்லி செய்த உரைக்கிணறுவது: மணலில் வட்டமாகக் கீறும்போது கைவளையல்கள் ஒன்றின்மேலான்று வீழ்ந்து கரையாக அக்கரை நடிவினில் கண்ணீர் வீழ்ந்து நல்ல தண்ணீராகப் பெருகச் செய்தது.

(1) பன்னகர்-பாதாளவுகத்தார். கன்னகர்-திருக்குந்றுலம். மநுக் காவலர் - மஹுநி தியையுடைய அரசர். பதஞ்சலி - ஒருமுனிவர்.

(2) கோடிய-வளைந்த. கூடுவராமெனில் - சேர்வாரானால். கூடலே-கூடற்குறியே. கூடாய் - மேற்கூறியதி ஒன்றுசேர்வாயாக. ஒன்றுசேர்தலாவது: மேலேகூறியபடி யல்லாமல் இரண்டு கையையும் தரையிலே பதித்து முகங்கவிழிஞ்து பார்த்துக்கொண்டிருந்தால் இரண்டுகையுஞ் சிறிது சிறிதாக நெருங்கிவந்து பொருந்துத வென்பாருமூளர்; எனவே, கூடற்குறி யிரண்டுவிதமாதல் காண்க.

(3) கஞ்சனை - பிரமஜை. முகில்மஞ்சனை-மேகம்போலுங் கரிய அழுகுடைய இராவணை. நொடித்தவர் - அழித்தவர்; அழித்தலாவது: பிரமன் தலை யொன்றைக் கிள்ளஞ்சதலும், இராவணன்றலை பத்தையும் பூமியிலேயழுத்தி வருத்துதலுமாம். காமஜை - மன்மதஜை. சோமஜை-சந்திரனை. முடித்தவர் - அழித்தவர், தரித்தவர். மறையாரணம் - மறையாகிய வேதம். படித்தவர் - பூமியிலுள்ள முனிவர்.

(4) குஞ்சரமுதற் பூசித்த நாயகர் குறமுனிதமிழ் நேசித்த நாயகர் குறம்ப லாலினிற் கூடுவ ராமெனிற் கூடலேநீ கூடாய். (38)

துறிசோல்லுங் குறத்தி வருதல்.

விருத்தம்.

ஆடல்வளை வீதியிலே யங்கணர்முன் போட்டசங்க மரங்கு வீட்டில் தேடல்வளைக்குவ குறிபோற் கூடல்வளைத்திருந்துவல்லிதியங்கும்போதிற் கூடல்வளைக் கரமசைய மாத்திரைக்கோ லேங்திமனிக் கண்ட தாங்கி மாடமறு கூடுதிரி கூடமலைக் குறவுஞ்சி வருகின் ரூனே. [39]

இதுவுமது. ஆசிரியப்பா.

கைவழுத் திரையை வானின் மேற் றரிக்குந்
தெய்வழுத் தலைசேர் திரிகூட மலையான்
வான் புனல் சூதட்டு மடக்குரு கினுக்குத்
தேன் புரை யேறுஞ் சித்திரா நதியான்

(5) ஏரிநீர் செழிக்க வாரிநீர் கொழிக்கு
மாரிநீர் வளர்தென் ஞரிய நாட்டான்
கன்னிமாப் பழுத்துக் கதலிதேன் கொழித்துச்
செந்நெல்காத் தளிக்கு நன்னகர்ப் பதியான்
ஒரா யிரமறை யோங்கிய பரியான்

(10) குரா யிசமருப் பேந்திய யானையான்

[4] குஞ்சரமுதல் - ஆனைமுதலிய மிருகம் பறவைகள்.

[39] ஆடல்-வெற்றி. வளைவீதி-சங்கவீதி. போட்டசங்கம் - கீழே தவறாவிட்ட வளையல்களை. தேடல்-தேடுதற்காக. வளைக்குங் குறிபோல்ல்-வளைவுசெய்யப்படும் அடையாளம்போல. கூடல் வளைத்து-கூடற்குறியை வட்டமாகச் செய்து. வல்லி-வசந்தவல்லி. கூடல்-சேர்தலையுடைய: மாடம்-மாளிகைகளையுடைய. மறுகூடு-வீதியின் நடுவிலே. குறவுஞ்சி-குறச் சாதிப்பென்.

[40] 1-5 சைவழுத்திரை-குலக்குறி. தெய்வம்-தெய்வத்தன்மை. மடக்குருகு-இளங்கரை. தேன்புரையேறுஞ் சித்திராந்தியென்றது, தே ணருவி சித்திராந்தியிற் கலங்குவருதலா வென்க. ஏரி-குளம். வாரிநீர்-கடற்சலத்தை. கொழிக்கும்-[கொண்டுவந்து] கொட்டும்.

6-10. மாரிநீர்-மேகத்தின் குணம். கன்னிமா-இளமாமரம். ஓங்கிய மறைப்பரியானெனக்கூட்டுக. மறைப்பரி-வேதக்குதிரை. மந்பு-கொம்பு யானை-அயிராவணமாகிய யானை.

- சேவக விருது செய்விடைக் கொடியான்
மூவகை முரசு முழுங்குமண் டபத்தான்
அண்டகோ டிகளை யானையா லடக்கிக்
கொண்டல்போற் கவிக்குங் கொற்றவெண் குடையான்
- (15) வாலசுந் தரிகுழல் வாய்மொழி யருட்கட்
கோலவண் டினங்குங் கொன்றைமா விகையான்
ஷுவளர் செண்பகக் காவளர் தம்பிரான்
தேவர்கள் தம்பிரான் நிருவருள் பாடி
யிலகுநீ நணிந்து திலகமு மெழுதிக்
- (20) குலமணிப் பாசியுங் குன்றியும் புனைந்து
சலவைசேர் மருங்கிற் சாத்தியகூடையும்
வலதுகைப் பிடித்த மாத்திரைக் கோலு
மொழிக்கொரு பசப்பு முலைக்கொரு குலுக்கும்
விழிக்கொரு சிமிட்டும் வெளிக்கொரு பகட்டுமா
- (25) யுருவசி யரம்பை கருவமு மடங்கச்
சமணிக்கு முரையாற் சபையெலா மடங்கக்
கொட்டிய வுடுக்குகோ டாங்கிக் குறிமுதன்
மட்டலாக் குறிகளுங் கட்டினு லடக்கிக்
கொங்கண மாரியங் குச்சலர் தேசமுஞ்
- (30) செங்கைமாத் திரைக்கோற் செங்கோல் நடாத்திக்
கண்ணடந் தெலுங்கு கவிநகராச் சியமுந்
தென்னவர் தமிழாற் செயத்தம்ப நாட்டி
மன்னவர் தமக்கு வலதுகை நோக்கி

12-14. மூவகை முரசு-படைமுரசு, கொடை முரசு, விவாகமுரசு கவிக்கும்-உள்ளடக்கிக்காக்கும்.

16-20. இணங்கும்-பொருங்கும். தம்பிரான்-திரிகூட்டாதர். தில கழுமெழுதி-பொட்டுமிட்டு. குலம்- [கன்] குலத்துக்குரிய.

21-23. சலவை-வெஞுப்புச்சேலை. மொழிக்கு-பேச்சக்கு. பசப்பு-சாரம், நயம்.

26-28. சமணிக்கும்-சமப்படுத்திப்பேசும். கட்டு-ஒருவகைக்குறி.

[30] மாத்திரைக்கோற் செங்கோல்-மாத்திரைக்கோலாகிய செங்கோல்.

யின்னகை மடவார்க் கிடதுகை பார்த்துக்

(35) காலமுன் போங்குறி கைப்பல னங்குறி
மேலினி வருங்குறி வேண்டுவார் மனக்குறி
மெய்க்குறி கைக்குறி விழிக்குறி மொழிக்குறி
யெக்குறி யாயினு மிமைப்பினி லுரைக்கு
மைக்குறி விழிக்குற வஞ்சிவக் தனளே. (40)

இதுவுமது.

விருத்தம்.

சிலைதுதலிற் கஸ்தாரித் திலதமிட்டு நறுக்குழலிற் செச்சை சூடிக்
கொலைமதர்க்கண்மையெழுதிமாத்திரைக்கோல்வாங்கிமணிக்கடைதாங்கி
மூலைமுகத்திற் குன்றிமணி வடம்புண்டு திரிகூட முதல்வர் சாரல்
மலைதளிற்பொன் வஞ்சிகுற வஞ்சியப ரஞ்சிகொஞ்சி வருகின் ஞளே. (41)

இதுவுமது.

இ-ம்-தோடி. தாளம்-சாப்பு.

பல்லவி

வஞ்சி வந்தனளே மலைக்குற வஞ்சி வந்தனளே.

அநுபல்லவி.

வஞ்சி யெழிலப ரஞ்சி வரிவிழி நஞ்சி முழுமற நினஞ்சி பஸினி
வஞ்சசடைமுடிவிஞ்சையமலைனெந்துகில்லினெவாடுமிஞ்சுகுறிசொல் —
வஞ்சிவந்தனளே மலைக்குற வஞ்சிவந்தனளே.

[41] நறும்-ஙல்ல. செச்சை-வெட்சிப்பு; அது: குறிஞ்சிஸிலப்பு.
வாங்கி-கொண்டு. பொன்-ஆழகு. அயரஞ்சி-உருக்கி யோடவிட்ட பொன்
பொன்றவள்.

[42] விழிசஞ்சி - கண்ணுகிய நஞ்சடையவள். மறநெஞ்சி - வீர
மனமுடையவள். விஞ்சை - அறிவருவாகிய. மிஞ்சகுறி - அதிகக்குறி.

சரணங்கள்.

- (1) மும்மையுல கெங்கும் வெல்லக் கொம்மைமுலை யார்க்குநல்ல செம்மையாக்கு றிகன்சோல்ல அம்மேயம்மேயென்று செல்ல (வஞ்சி)
- (2) சோலையில் வசந்த காலம் வாலகோ சிலம்வந் தாற்போற் கோலமலை வில்லியர்குற் றுலமலை வாழுங்குற (வஞ்சி)
- (3) மாத்திரைக்கோலது துண்ணச் சாத்திரைக்கண் பார்வை பன்னாத் தோத்திரவடிவமின்னப்பூத்தமலர்க்கொடியென்ன (வஞ்சி)

வசந்தவல்லி குறத்தியைக்கண்டு மலைவளங் கேட்குதல்.

விருத்தம்.

அந்தரதாந் துபிமுழுங்கு நன்னகர்க்குற் றுலலிங்க ரநுளீஸ் பாடி வந்தகுற வஞ்சிதண்ணை வசந்தவல்லி கண்டுரன மகிழ்ச்சி கொண்டு சந்தமுலைத் தூவருமிடைத்தவளாநகைப்பவளவிதழ்த்தையலேயுன் சொந்தமலை யெந்தமலை யந்தமலை வளமெனக்குச் சொல்லென் றுளே. (43)

குறத்தி மலைவளங் கடறுதல்.

இ-ம்-புன்னுகவராளி, ஆகிதாளம்,

கண்ணிகள்.

- (1) வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சம் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் செஞ்சம்

[1] மும்மை-மூன்று, கொம்மை-இளமை, செல்வஞ்சி-அருமை யுடைய வஞ்சிக்கொடிபோன்றவள்.

[2] கோகிலம்-குயில்.

[3] துண்ண-கெருங்க, கண்சாத்திரப்பார்வைபண்ண எனக்கூட்டுக் காத்திரப்பார்வை-குறிபார்க்கும் பார்வையை. பன்ன-தேர்க்குவர.

[43] துக்துபி-தேவவாத்தியம், துவரும்-அசையும், தவளம்-வெண்ணமை

[1] மந்தி-புண்குரங்கு, வான்கவிகள்-வாலுலகத்திலுள்ள் புலவர்கள்

- (2) கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார் கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
- (3) தேனருவித் திரையெழும்பி வானின்வழி மொழுகும் செங்கதிரோன் பரிக்காலுங் தேர்க்காலும் வழுகும்
- (4) கூணவிளம் பிறைழுடித்த வேவரியலங் காரர் குற்றுலத் திரிகூட மலையெங்கள் மலையே.
- (5) முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும் முற்றமெங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக்கொண் (டோடும்
- (6) கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடப்போம் கிம்புரியின் கொம்பொடி த்துவெப்புதினையிடிப்போம்
- (7) செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும் தேனலர்சண் பரகாசம் வானுவகில் வெடிக்கும்
- (8) வழங்குகொடை மகராசர் குறும்பலவி ஸீசர் வளம்பெருகுஞ் திரிகூட மலையெங்கள் மலையே.
- (9) ஆடுமர வீனுமணி கோடிவெயி லெறிக்கும் அம்புவியைக் கவளமென்று துப்பிவழி மறிக்கும்
- (10) வேடுவர்கள் தினைவிரைக்கச் சாடுபுனந் தோறும் விந்தையகில் குங்குமமுஞ் சந்தனமும் நாறும்

(2) கானவர்கள் - வேடர்கள். விழியெறிந்து - கண்பார்வையைச் செலுத்தி. கவன சித்தர் - ஆகாயமார்க்கம் நடக்குஞ்சித்தர். காயசித்தி-சரீரம் மருந்துகளினுற் பலமாயிருக்குஞ் செயல்.

(3) பரிக்கால்-குதிரைக்கால்.

(4) கூனல்-வளைவு. வேணி-சடை.

(5) கழங்கென-கழற்சிக்காயென்று. முத்தாடும்-முத்தையெறிந்து விளையாடும். (இதுவன்றியும்) சிற்றிலை-சிறுவீட்டை.

(6) கிம்புரியின்-பூண்களையுடைய. கொம்பு-யானைத்தந்தம்.

(7) வெடிக்கும்-தூரஞ்சென்று மனக்கும்.

(8) வழங்கு-கொடுக்கின்ற.

(9) அம்புவி-சந்திரன். கவளம் - யானையினுணவாகிய உண்ணை. தும்பி-யானை.

(10) விந்தை-ஆச்சரியம். நாறும்-மனக்கும்.

ஈ-அ

திருக்குற்றுலக் சூறவுஞ்சி.

- (11) காடுதொறு மோடிவரை யாடுகுதி பாயுங்
காகமனு காமலையில் மேகநிவர சாயும்
- (12) சீடுபல வீசர்கயி லாசகிரி வாசர்
நிலைதங்குந் திரிகூட மலையெங்கள் மலையே.
- (13) கயிலையெனும் வட்டமலைக்குத் தெற்குமலை மம்மே
கனகமகா மேருவென நிற்குமலை யம்மே
- (14) சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை யம்மே
ககலமலை யுந்தனக்கு ஸடக்குமலை யம்மே
- (15) வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை யம்மே
வானிரவி முழுக்கெடாறு நுழையுமலை யம்மே
- (16) துயிலுடவர் விழிப்பாகி யகிலமெங்குந் தீடுந்
துங்கர் திரி கூடமலை யெங்கள்மலை யம்மே.
- (17) கொல்லிமலை யெனக்கிளைய செல்லிமலை யம்மே,
கொழுந்துக்குக் காணியமலை பழுநிமலை யம்மே
- (18) யெல்லூலவும் விந்தைமலை யெந்தமலை யம்மே
யிமயமலை யென்னுடைய தமயன்மலை யம்மே
- (19) செல்லிய சாமிமலை மாமிமலை யம்மே
தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை யம்மே
- (20) செல்லினங்கள் முழுவகொட்ட மயிலினங்க ஓராடுந்
திரிகூட மலையெங்கள் செல்லுமலை யம்மே.
- (21) ஒருகுலத்திற் பெண்கள்கொடோம் ஒருகுலத்திற்
கொள்ளோம்
உறவுபிடித் தாலும்விடோங் குறவர்குலம் நாங்கள்

(11) வரையாடு-மலையாடு. காகம் அனுகா-காகமும் பறவாத; மிக
உன்னதமானதென்றபடி; மேலும் அதுவே. நிரை-வரிசை.

(14) சயிலமலை-சிவசயிலமலை. தென்மலை-பொதியமலை. அடக்
கும்-அடக்கிவைத்துக்கொள்ளும்.

(15) முழை-குகை.

(16) துயிலுமவர்-அறிதுயில் செய்பவராகிய விஷ்ணு. அகிலம் -
உலகம்.

(17) கொழுந்-எப்பொருட்கு மிறைவனுகிய குமாரக்கடன்.

(18) எல் - பிரகாசம்.

(20) செல்லினம்-மேகக்கூட்டங்கள். முழுவகொட்ட - மிருதங்கம்
போலோலிக்க.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

நகூ

- (22) வெருவிவருங் தினைப்புனத்திற் பெருமிருகம் விலக்கி
வேங்கையாய் வெயில்மறைத்தபாங்குதனைக்குறித்தே
- (23) அருளிலுஞ்சி வேலர்தமக் கொருபெண்ணைக் கொடுத்தோம்
ஆதினாத்து மலைகளைல்லாஞ் சிதனமாக் கொடுத்தோம்
- (24) பரிதிமதி சூழ்மலையைத் துருவனுக்குக்கொடுத்தோம்
பராமர்தினி கூடமலை பழயமலை யம்மே. (44)

வசந்தவல்லி குறத்தியினது நாட்வேளமும் நகர்வளமும் விலை வைதல்.
விருத்தம்.

கோட்டுவள மூலைகாட்டுக் கொடியின்வள மிடைகாட்டுங் குறிஞ்சி பூத்த
காட்டுவளங் குழல்காட்டு மலைவளநதா னீயரைத்துக் காட்டு வானேன்
தோட்டுவளம் புரிகாதர் குந்றுல மலைவளாருங் தோகை யேயுன்
ஞேட்டுவள மெனக்குரைத்துக் குந்றுலத் தலவளமு நலிலு வாயே. (45)

குறத்தி நாட்வேளங் கூறுதல்.

இ-ம்-கேதாரகளாம். தாளம்-சாப்பு.

கண்ணீகள்.

- (1) சூர மாங்குபிற் சின்னங்கள் காமத்
துரைவங் தான் ருரை வந்தானென் அத
ஆர மாமுலை மின்னு ரவரவ
ரல்குற் றேர்க ளலங்காரஞ் செய்யப்

(22) வெருவி-(நாங்கள்) பயந்து. பெருமிருகம்-யானையை. வேங்கையாய்-வேங்கைமரமாகி. பாங்கு-(உதவியாகிய) அழகு. யானையை விலாக்கிவேங்கைமரமாய் நின்ற சரித்திரம் கங்தபுராணத்தில் விரிவாகக்காண்க

(23) -ஆதினம்=ஆதினம் - [எங்கள்] இடம்.

(24) பரிதி மதி சூழ்மலை - சுரிய சந்திரர்கள் குழங்குவரப்பட்ட-
மகா மேருமலை. துருவன்-துருவசக்கரத்தையுடைய அரசன்; இவன் உத்தானபாதமகாராஜன் புத்திரன்.

[45] கோட்டுவளம்-யானைக் கொம்பினது அழகு. குறிஞ்சிடிடத
காட்டுவளங் குழல் காட்டும் என்றது-குறிஞ்சிடிலத்திற்பூத்த பூக களை
யெல்லாங் கூந்தவி லணிந்திருக்கிறுளென்பது. தோட்டுவளம் - [சுங்க]
குழையினமுகை. புரி-செய்கின்ற.

[1] சூரம்-வீரம். ஆரம்-முத்தமாலை. அல்குற்றேர்க ளலங்காரஞ்
செய்யவென்றது. மேகலாபாணந்தரித்தலை.

பார மரமதி வெண்குடை மிஞ்சப்
பறக்குங் கிள்ளைப் பரிகளமுன் கொஞ்சத்
தேரின் மாரன் வசந்த னுலாவுங்
திருக்குற் றுலர்தென் னரிய நாடே.

- (2) காரைச் சேர்ந்த குழலார்க்கு நாணிக்
கடலீச் சேர்ந்த கறுப்பான மேகம்
வாரைச் சேர்ந்த முலைக்கிணை யாகு
மலையைச் சேர்ந்து சிலையொன்று வாங்கி
நிரைச் சேர்ந்த மனத்தரரை யம்பெரடு
நினக் கொண்டலந் தேரேறி வெய்யவன்
தேரைச் சூழ்ந்திடக் கார்காலம் வெல்லுந்
திருக்குற் றுலர்தென் னுரிய நாடே.
- (3) சூழ மேதி யிறங்குந் துறையிற்
சொரியும் பாலைப் பருகிய வாளை
குழை வாசப் பலாவினிற் பரயக்
கொழுய்ப் லாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்தொரு தாழையிற் றுக்க
வருவி ருந்துக் குபசரிப் பார்போற்
ஏழை சோறிட வாழை குறித்திடுஞ்
சந்திர சூடர்தென் னுரிய நாடே.
- (4) அந்த ஸார்மொழி தன்னைப் பழித்ததென்
றுடவர் மனாணில் மூடுக் கரும்பு
துன்னி மீன் வளர்ந்து மடந்தையர்
தோளை வெண்று சுடர்முத்த மீன்று.

மிஞ்ச-மேற்பட்டுவிளங்க; [தாற்பரியம்]. கொஞ்ச-கொஞ்சிப்பேச,
மாரன் வசந்தன்-மன்மதனுகிய வசந்தன்.

(2) காரை - கருநிறத்தை, சிலை - இந்திரத்துச், வாங்கி - வளைத்து,
நிரை-குணத்தை, அமடு - நீர்; [பாணம்]. கொண்டல் - கீழ்காற்றுகிய.

[3] மேதி-ஏருமை. துறை-நீர்த்துறை. வாளை-வாளைமீன், வாசக்
குழைப்பலா எனக்கூட்டுக. குழைப்பலா-ஒருவகைப் பலாமரம், தாங்க -
மோத. தாழை - தாழுமடு, சோறிட - சோறுபோல மகரந்தப் பொடியை
யிரைக்க.

[4] அங்கலார் - அழகியபெண்கள். துன்னி - செருக்கி. தேரளை -
ஏந்தயை.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

சுக

பின்னு மாங்கவர் மூலை வென்று
பெரியுங் காலத் திற் பெண்மையை வெல்லக்
கன்னல் வேளுக்கு வில்லாக வோங்குங்
கடவு ளாரிய நாடெங்கள் நாடே.

- (5) தக்க பூமிக்கு முன்புள்ள நாடு
சுகல தேவர்க்கு மன்புள்ள நாடு
திக்கெ லாம்வளர்க் தோங்கிய நாடு
சிவத்து ரோகமு நீங்கிய நாடு
முக்க ணைன்விளை யாடிய நாடு
முதிய நான்மறை பாடிய நாடு
மைக்க ணைக்குழல் வாய்மொழி பாகர்
வசந்த வாரிய நாடெங்கள் நாடே.
- (6) அஞ்ச நூறு மகங்கொண்ட நாடு
அநேக கோடி யுகங்கண்ட நாடு
சஞ்ச யோனி யுதிக்கிண்ற நாடு
சுமலை வாணி துதிக்கிண்ற நாடு
செஞ்சொல் மாமுனி யேகிய நாடு
செங்கண் மால்சிவ ணகிய நாடு
வஞ்சி பாகர் திரிகூட நாதர்
வசந்த வாரிய நாடெங்கள் நாடே.
- (7) மாத முன்று மழையுள்ள நாடு
வருஷ முன்று விளைவுள்ள நாடு
வேத முன்றும் பலாவுள்ள நாடு
விசேஷ முன்றுங் குலாவுள்ள நாடு

மூசைலை-பல்லை. பிரியம்-[நாயகனை] நீங்கும். பெண்மையை வெல்ல-
பெண்தன்மையைக் கெடுக்க; பெண்தன்மை கெடுதலாவது: முற்றும
அழகு கலனமிக்கு வருந்தி யிருத்தல். கன்னல்-கற்கிண்ற நல்ல. கடவுள்-
தெய்வத்தன்மை.

[5] விளையாடிய - திருநடனஞ் செய்த. முதிய-பழைய. வளர்க்கு-
[எல்லா வளமும்] விருத்தியாகி. வசந்தம் - தென்றல்.

[6] அஞ்சநூறு மகம் - [அகத்தியர் செய்த] ஜங்நூறு யாகம்; தி. 4.
குறமுனி வழிபடுசெருக்கம் 243-ம் கவியிற் காண்க. கஞ்சயோனி-பிரமன்.
கிய - வந்த; [தாற்பரியம்.]

[7]பலா-பலாமரமாக. விசேஷமுன்று - நித்தியம், சைமித்தியம்,
காமியமாகிய பூசைகள், குலாவு - விளங்குதல்.

போத முன்று நலஞ்செயு நாடு
புவன முன்றும் வலஞ்செயு நாடு
நாத முன்றுரு வானகுற் றல
நாத ராரிய நாடெங்கள் நாடே

(8) சீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கண்ணலிற் செங்கெஙல்
தூங்கக் காண்பது மாம்பழுக் கொத்து
சமூலக் காண்பது பூந்தயிர் மத்து
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் மூல்லை
யேங்கக் காண்பது மங்கல பேரிகை
யீசு ராரிய நாடெங்கள் நாடே.

(9) ஒடக் காண்பது பூம்புனால் வெள்ளப்
ஒடுங்கக் காண்பது யோகிய ருள்ளம்
வாடக் காண்பது மின்னூர் மருங்கு
வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறங் கீர்த்தி
திருக்குற் றலர்தென் னாரிய நாடே. (46)

வசந்தவல்லிக்குக் குற்றத் தலமகிழை கூறுதல்.
விருத்தம்.

அரிகூட அயன்கூட மரைகூடத் தினங்தேட அரிதாய் னின்ற
திரிகூடப் பதியிருக்குங் திருநாட்டு வளமுரைக்கத் தெவிட்டா தம்மே

போதம்-ஞானம். ஊன்று-பதியும். நாதம்-சிவதத்துவம். மூன்றுரு-
பிரமா, விஷ்ணு, சிவபிரான் வடிவம்.

(8) கண்ணலில் - கரும்பினிடத்து. சமூல - சமூற்சியடைய. வெடிக்க-
மலர. கொல்லை - மூல்லைசீலம். ஏஙக - ஒலிக்க.

(9) மருங்கு - இடை. சூலுளை - கருவுயிர்க்கும் பருவத்தையடைய.
புலம்ப - ஒலிக்க. கிண்கிணிக்கொத்து - சதங்கைக்கூட்டம். அறங்கிர்த்தி-
தருமத்தால் வந்த புகழ்.

(47) அரிகூட - விஷ்ணுவுடன். அரிதாப்சின்ற - அருமையடைய
தாயிருந்த. தெவிட்டாத-போதுமென்று சொல்ல முடியாது.

கரிகூடப் பிடிதிரியுன் சாரலிலே யொருவேடன் கைவில் வேங்கி
கரிகூடக் கயிலைசென்ற திரிகூடத் தலமகிமை நவிலக் கேளே.

[47]

இ-ம்-பிலகரி. தாளம்-ஜம்பை.

கண்ணிகள்.

- (1) ஞானிகளு மறியார்கள் சிதறநதி மூலம்
நான் நிர்த வகைசிறிது பேசக்கீகள் அம்மே
- (2) மேன்மை பெறுஞ் திரிகூடத் தேவனருவித் துறைக்கே
மேவெயொரு சிவலிங்கங் தேவரகசியமாய்
- (3) ஆன துறை யயலுவரைத்த தானமறி யாமல்
அருந்தவத்துக் காய்த்தேடி திரிந்தலையுங் காலம்
- (4) மோனவா னவர்க்கெங்கள் கானவர்கள் காட்டு
முதுகங்கை யாறுசிவ மது கங்கை யாறே
- (5) சிவமதுகங் கையின் மகிழை புவன மெங்கும் புகழுஞ்
செண்பகாட்டுவித்துறையின் பண்பு சொல்லக் கேளாய்
- (6) தவமுனிவர் கூட்டரவும் அவர்குக்குங் குகையுஞ்
சஞ்சிவி முதலான விஞ்சைசமு விகையும்
- (7) கவனசித்த ராதியரும் மவனயோ சியருங்
கத்திருக்குங் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே

கரிகூட-யானையோடு. சாரல்-மலைப்பக்கம். வேடன் நரிகூடக் கயிலை
சென்ற சரிதம்; தி-டுராணம், வேடன் வலம்வங்த சருக்கத்திற் காண்க.

[1] மூலம் - காரணம். அம்மே-தாடேய; மேல்வருவனவு மது.

[2] துறைக்கே - துறையினிடத்தே.

[3] துறை- (அந்தத்) துறை. தானம்-இடம். அறியாமல் (அதைத்)
தெரியாமல். தவத்துக்காய் - தவஞ்செய்தற்காக.

[4] மோனம் - சாத்வீக குனத்தையுடைய. கானவர்கள்-வேடா
கள். முது - பழைய.

[5] செண்பகாடவித்துறை-சிவமதுகங்கைய்லுள் எல்நானஞ் செய்
யும் ஒரு இடம்.

[6] கூட்டரவு-கூட்டம். விஞ்சைசமுலிகை-மந்திரசத்திமைத் தரும்
பச்சிலை.

[7] கவனசித்தர் - ஆகாயமார்க்கஞ் செல்லும் ஞானிகள். கத்து -
முழங்குகின்ற. இருக்கும்-வேதமும். இருத்தலால் என ஒருசொல் வரு
வித்து முழித்துக்கொள்க. ஒத்து ஒப்ப என்னும் பொருளில் வந்தது.

சாச

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

- (8) நவநிதியும் விளையுமிடம் அவிடமது கடந்தால் நங்கைமரர் குரவையொலிப் பொங்குமர கட்டேல்.
- (9) பொங்குகடல் திரிவேணி சங்கவெனச் செழிக்கும் பொருங்குசித்ரநதித்தறைங்கள்பொன்னுமுந்துங்கொழிக்கும்
- (10) கங்கையெனும் வடவருவி தங்குமிந்தர சாபங் கலந்தாயிற் கழுந்ராய்த் தொலைந்தோடும் பாபம்
- (11) சங்கவி தயிற்பரங்கு சங்கைங்கள் மேயுங் தழைத்தமதிட் சிகரமெங்குங் கொழுத்தகயல் பாயும்
- (12) கொங்கலர்சென் பகச்சோலைக் குறும்பலூ* வீசர் குற்றுலத் திரிகூடத் தலமெங்கள் தலமே.
- (13) மன்றுதனிற் ரெய்வமுர சென்றுமேல் முழங்கும் வளமைபெறுஞ் சதுரயுகங் கிழமைபோல் வழங்கும்
- (14) நின்றுமத கரிபூசை யன்றுசெய்த தலமே நிந்தனைசெய் புட்பகந்தன் வந்தனைசெய் தலமே
- (15) பன்றியொடு வேடன்வளஞ் சென்றதிந்தத் தலமே பற்றுகப் பரமருறை குற்றுலத் தலமே

(8) குரவை-பெருமுழுக்கத்தையுடைய. பொங்குமாகடல்-ஒரு தீர்த் [தம்.

(9) திரிவேணிசங்கம்-காசியிலுள்ள ஒரு தீர்த்தம்; கங்கை, யமுனை, சரசவதி நதிகள் கூடுமிடம்.

(10) வடவருவிதவகுமிந்தரசாபம் என்பது வடவருவியிலே மூஞ்குவார் கண்ணுக்கு, அவவருவியில் இந்திரதநுசப்போலப் பலனிறங் காட்டும் ஒளி. கழுந்ராய் - அரிசி கழுவிய சலம்போலச் சிவங்கு.

(11) மதிட்சிகரம் - திருமதிலினுச்சி.

(12) கொங்கு அலர் - வாசனைவிரிந்த.

(13) மன்று - சித்திரசபை. தெய்வமுரசு - ஆகாயத்தில் முழங்குத் தேவவாச்சியம். சதுரயுகம்-நான்கு யுகங்களும். கிழமைபோல் வழங்கும்- [நான்கு] தினாம்போலச் செல்லும்; எனவே மிக நீண்டகாலத்துக்கு முற் பட்டது என்றபடி.

(14) புட்பகந்தன் - பாண்டியங்காட்டுக் கொற்கைநகரத்துக் குசல - வென்னும் பிராமணன்; தி. 4 புட்பகந்தச்சருக்கம் பார்க்க.

(16) வென்றிபெறுங் தேவர்களுங் குன்றமாய் மரமாய்
மிருகமதாய்த் தவசிருக்கும் பெரியதலம் அம்மே. (48)

வசந்தவல்லி திரிகூடாநாதர்ச்றம் வினாவதல்.
விருத்தம்.

தீர்த்தவிசே டமுந்தலத்தின் சிறந்தவிசேடமுமுரைத்தாய்திருக்குற்றுல
ஆர்த்திவிசே டந்தனையு மொழிதோறு நீயுரைத்த முறையாற்கண்டேன்
வார்த்தைவிசே டங்கள்கற்ற மலைக்குறவனு சிக்கொடியே வருக்கைவாசர்
கீர்த்திவிசே டம்பெரிய கிளைவிசே டத்தையினிக் கிளத்துவாடே. (49)

குறத்தி திரிகூடாநாதர் கிளைவிசேடங் கூறுதல்.

இ-ம-முகாரி. ஏதாளம்.

கண்ணிகள்.

- (1) குற்றுலர் கிளைவளத்தைக் கூறக்கீள் அப்மே
குலம்பார்க்கிற் ரேவரி னும் பெரியகுலங் கண்டாய்
- (2) பெற்றகாய் கங்கைததனை புற்றுநீ கேட்கிற்
பெண்கொடுத்த பலையரசன் றனைக்கீச்சட்கவேலை னும்
- (3) உற்றரதொரு பரிமலையின் கொற்றவேங் தனுக்கும்
உயர்மதுளை மாறனுக்குஞ் செயமருகர் கண்டாய்
- (4) வெற்றிபெறும் பாற்கடலிற் புற்றரவி அறங்கும்
வித்தகர்க்குக் கண்ணை மைத்துனர்காண் அம்மே.
- (5) ஆனைவா கண்த்தானை வா னுலகி விருத்தும்
ஆகுவா கண்த்தார்க்குஞ் தோகைவா கனர்க்கும்

(16) குன்றம், மாம், மிருகம் ஆய்த தவசிருக்குஞ் கதை, தி. பா
ணம் தேவர்கள் சிவத்துரோகந்திர்ந்த சருக்கத்திலே இதரிந்து கொள்க.

(49) மொழிகொறும்-சொல்லுங்கோறும். முறை-கிராமம். வருக்கை
வாசர்-பலாமரத்தடியில் வசிக்குஞ் திரிகூடாநாதர். கிளை-சுற்றம்.

(3) மாறன் - பாண்டியன். மருகர் - மாநுமகனூர்.

(4) புற்று அரவி - புற்றிலேவசிக்கும் [ஆகிசேடஞ்சீய] பாம்பு. வித்
தகர் - நன்மையுடையவராகிய வித்தனு.

(5) ஆனைவாகனத்தானை - (வள்ளை) யானையை வாகனமரக்குடைய
இங்கிரைனை. இருத்தம் - இருக்கச்செய்யும். ஆதி-பெருச்சாளி. தோகை-
மயில்.

சாகு

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

- (6) தானையாற் றந்தைகா வெறிந்தமக னர்க்குஞ்
தருகாழி மகனூர்க்குஞ் தகப்பனூர் கண்டாய்
- (7) சேண்மக பதிவாச லானைபெறும் பிடிக்குஞ்
தேனீண்ற மலைச்சாரல் மானீண்ற கொடிக்கும்
- (8) காணமலர் மேவிருக்கு மோனவய னர்க்குஞ்
காமனூர் தமக்குமிவர் மாமனூர் அம்மே.
- (9) பொன் ஜூலகத் தேவருக்கு மண்ணுலகத் தவர்க்கும்
பூதலத்தின் முனிவருக்கும் பாதலத்து எளர்க்கும்
- (10) அன்னவடி வெடுத்தவர்க்கு பேனவரு வார்க்கும்
அல்லார்க்கு முன் னுதி தித்த செல்வர்காண் அம்மே
- (11) முன் னுதி தித்த வந்தவரைத் தமையனென வுறைப்பார்
மொழிந்தாலு மொழியலாம் பழுதிலைக்காண் அம்மே
- (12) நன்னகரிற் குற்றுல நாதர்கிளை வளத்தை
நா னுறைப்ப தரிதுலகந் தா னுறைக்கும் அம்மே. (50)

வசந்தவல்லி குறத்தியைக் குறியின்விசேடம் வினாவுடல்,
விருத்தம்.

நீர்வளர் பவள மேனி நிமலர்குஞ் றுல நாதர்
கூர்வளம் பாடியாடுங் குறவுஞ்சிக் கொடியே கேளாய்
கார்வளர் குழலார்க்கெல்லாங் கருதிநீ விருந்தாச் சொல்லுஞ்
சீர்வளர் குறியின் மார்க்கந் தெரியவே செட்பு வாடே. (51)

(6) தானை-ஆயுதம். மகனூர்-சண்டேசரா. சாழிமகனூர்-திருஞான
சம்பந்தமூர்த்தி நெயனூர். கானம - [வண்டுகளின்] இராகத்தையுடைய.
காமன் - மன்மதன்.

(7) மகபதி - இந்திரன் சாரல் - மலைப்பக்கம்.

(8) கான - வாசனையுடைய.

(10) ஏனம்-பன்றி, அல்லார்க்கும் - [அவர்] அல்லாத மற்றையோர்க்
[கும்.

(51) நீர் - கட்டற்சலத்தில். நிமலர்-மலமில்லாதவராகிய. சூர்-மிக்க.
விருந்தா - புதிதாக.

குறத்தி குறியின்விசேடங் கூறுதல்.

இ-ம்-தோடி. ஆதிதாளம்.

பல்லவி.

வித்தார மென்குறி யம்மே—மணி
முத்தாரம் ஓஹு முகிழ் முலைப் பெண்ணே
வித்தார மென்குறி யம்மே.

சரணங்கள்.

(1) வஞ்சி மலீநாடு கொச்சி கொங்கு
மக்க மராடங் துலுக்காண மெச்சி
செஞ்சி வடகாசி நீளம் சினம்
சிங்களம் ஈழம் கொழும்புவங் காளம்
தஞ்சை சிராப்பள்ளிக் கோட்டை தமிழ்ச்
சங்க மதுரைதென் மங்கலப் பேட்டை
மிஞ்சு குறிசொல்லிப் பேராய்த் திசை
வென்றுநான் பெற்ற விருதுகள் பாராய் (வித்தாரம்)

(2) நன்னகர்க் குற்றுலக் தன்னில் வங்கும்
நாட்டுமென்ன ஊற்றெண்பத் தேழாண்டு தன்னில்
பனனக மாழுனி போற்றத் தமிழ்ப்
பாண்டிய ஞாமுதற சிற்றேடு மேய்ந்த
தென்னாருஞ் சித்ர சபையை யெங்கன்
சின்னணங்க சாத்தேவன் செப்போடு மேய்ந்த
முன்னூவி லேகுறி சொல்லிப் பெற்ற
மோகன மாலைபார் மோகன வல்லி. (வித்தாரம்)

(3) அன்பாய் வடகுண பாலிற் கொல்லத்
தாண்டொரு நாளுற் றிருப்து நாலில்
தென்காசி யாலய மோங்கக குறி
செண்பக மாற்றுச் சொன்னபேர் நாங்கள்

குறவுஞ்சி

424
425
429

வித்தாரம் - பெரியது. முகிழ் - தாமரையரும்போலும்.

(1) மெச்சி - கொண்டாடப்பெற்று. மிஞ்சுகுறி - அதிகக்குறி. பேராய்ப்பெற்ற எனக்கூட்டுக் கோட்டைக் கோட்டை.

(2) பன்னகமாழுனி - பதஞ்சலியாகிய பெரிய முனிவர். முதல்-ஆதியில். தென் - அடிகு.

(3) வடகுணபால் - வடகிழுக்கெல்லையில். மாறன் - பாண்டியன்.

சாதி திருக்குற்றுலக் குறவுஞ்சி.

நன்பாண்டி ராச்சிய முய்யச் சொக்க
நாயகர் வந்து மணக்கோளஞ் செய்ய
 இன்பா மதுரை மீனாட்சி குறி
 யெங்களைக் கேட்டதுஞ் சங்கத்தார் சாட்சி.
 (வித்தாரப்)

வசந்தவஸ்லி குறி கேட்குதல்.

விருத்தம்.

கலவிக்கு விழிவாள் கொண்டு காமனைச் சிங்கி கொள்வாய்
 குலவித்தை குறியே யானந் குறவுஞ்சி குறைவைப் பாயேயா
 பலவுக்குட் கனியாய் சின்ற பரமங்குற் றூர் நாட்டில்
 இலவுக்குஞ் சிவந்த வாயா வெனக்கொரு குறிசொல் வாயே. (53)

குறத்தி குறி சோல்லுதல்.

இ-ம்-ஆடானு. ஆதிதானம்.

கண்ணிகள்.

- (1) என்னகுறி யாகிலுநான் சொல்லு வேவனம் மீமை சது
 ரேறுவே னெதிர்த்தபேரை வெல்லு வேவனம் மீமை
- (2) மன்னவர்கள் மெச்சுகுற வஞ்சிநானம் மீமை யென்றன
 வயிற்றுக்கித் தனைபோதுஞ் கஞ்சிவாரம் மீமை
- (3) ஏன்னயின் றிக் கூழூனினுந கொண்டுவா ஆம் மீமை வந்தால்
 பெரிய குடுக்கைமுட்ட மண்டுவேனம் மீமை

ராச்சியம் - உலகம். கேட்டதம் - கேட்டதற்கும். சங்கத்தார்-சக்கப்
 புலவர்.

(53) கலவிக்கு-புணர்ச்சிக்கு. விழிவாள்கொண்டு-கண்ணுகிய வாளால்-
 சிங்கி-குறத்தியே. காமனைக் கொள்வாயேனக் கூட்டிக. காமனைக் கொள்-
 வாய் - மன்மதனையும் வசப்பநெதுவாய். இலவுக்கும்-இலவமலரைப் பார்க்
 [கிடைம்].

(1) சதுர் - சபை; [ஆருபெயர்].

(2) இத்தனை - இவவளவு; ஒரு சிற்றனவு.

(3) பின்னம் - வேறுபாடு. முட்ட - சிறைய. மண்டவேன் - மிகக்
 குடிப்பேன்.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

சாக

- (4) தின்னவிலை யும்பிளவு மள்ளித்தா அம்மே கப்பற் சீனச்சரக் குத்துக்கிணி கிள்ளித்தா அம்மே.
- (5) அம்மேயம்மே சொல்லவாராய் வெள்ளச்சியம்மே யுனக் காக்கம் வருகுதுபார் வெள்ளச்சியம்மே
- (6) விம்முமுலைக் கண்ணிசொன்ன பேச்சான்றம்மே சேசே மேல்புறத்தி லாந்தையிட்ட வீச்சான்றம்மே
- (7) தும்மலுங்கா கழுமிடஞ் சொல்லுதேயம்மே சாஞ் சூட்சமாகப் பூரணத்தை வெல்லுதேயம்மே
- (8) செம்மையிது நன்னிமித்தங் கண்டுபாரம்மே திரி கூடமலைத் தெய்வமுனக் குண்டுகாணம்மே. (54)

இதுவுமது விருத்தம்.

பில்லியும் பலப லென்னப் பசருது திரிகூடத்திற் கல்லிமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின்மேற் கறுப்பு முள்ளா நல்லமேற் குலத்தா னிந்த நன்னகர்த் தலத்தா னக (ன் வல்லியே யுனக்கு நல்ல மாப்பிள்ளை வருவானம்மே. (55)

(4) இலை - வெற்றிலை - பிளவு - வெட்டுப்பாக்கு. கப்பல் - கப்பலி விருந்து வந்த. சீனச்சரக்கு-சீனதேசத்துப்புகையிலை. சரக்கு-ஆகுபெயர் துக்கிணி-சிற்றளவு.

(5) வருகுது - வருகின்றதன் மருஉமொழி; இது போன்ற பல சொற்கள் ஈடுகத்தமிழாதலால் ஒவ்வொரிடங்களில் அந்தந்தச்சாதியார் பேசுதல் போலவே இங்நூலாசிரியர் கூறியிருத்த லறிந்துகொளக்.

(6) விம்மு பருக்கக்கடிய. இட்டவீச்சு-ஒவித்ததுவி.

(7) இடம்-இடதுபக்கத்தில். சொல்லுது-ஒவிக்கின்றது; [தாற் பரியம்]. சொல்லுது என்பதைனைத் தும்மலுக்கும் காகத்துக்கும் தனித் தனி பயணிலையாக்கு; சரம்-சுவாசுகடை. சூட்சம் கண்ணுக்குப்புலப் படாமை. பூரணத்தை-எல்லாவற்றையும். வெல்லுது - வெற்றிக்கொள்கின்றது; இது சரதால் படித்தவர்க்குப் புலப்படும்.

(8) சிமித்தம் - சதுனம்.

(55) பகருது-முழங்குது; [தாற்பரியம்]. கறுப்பு- [விசித்தின்] கறுப்பு. வல்லியே-வசந்தவல்லியே.

இதுவுமது.

ஸ்ரீராகம். அடதாளம் சாப்பு.

கண்ணிகள்.

- (1) தறைமெழுகு கோலமிடு மூறைபெறவே கணபதியை யம்மே குடங் தாங்காய்முப் பழம்படைப்பாய் தேங்காயு முடைத்துவைப்பா யம்மே
- (2) அஹுபுனல் விளக்கிவோ அடைக்காய்வென் விலைகொடுவா அம்மே வடை யப்பமவல் வர்க்கவகை சர்க்கரையோ டெட்டெபாரியை யம்மே
- (3) நிறைநாழி யளங்குவைப்பா யிறையோனைக்கரங்குவிப்பா யம்மே குறி நிலவரத்தைக் தேர்ந்து கொள்வாய் குலதெய்வத்தை நேர்ந்துகொள்வா யம்மே
- (4) குறிசொல்லவா குறிசொல்லவா பிறைநுதலே குறிசொல்ல அம்மே ஜீயர் (வா) குறும்பலவர் திருவுளத்தாற் பெரும்பலனங் குறிசொல்ல அம்மே. (56) வா

இதுவுமது. கட்டளைக்கலித்துறை.

ஆனேறுஞ் செல்வர் திரிகூட நாதரணிநகர்வாழ் மானே வசந்தப் பசங்கொடி யேவந்த வேளோநன்றீ தானே யிருந்த தலமூன் நேரசெழுங் தாமரைபோற் கானேறுங்கைம்மலர் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே. ()

[1] குடங்காய்-[பூர்ண]கலசங்தாங்குவாயாக. முப்பழம்-வாழூ பழம், மாம்பழம், பலாப்பழம்.

[2] இடு - கொண்டுவங்குவைப்பாய். அடைக்காய்-பாக்கு. வென் விலை-வெற்றிலை. வர்க்கவகை-பலபிரிவுகளின் பண்டம்.

[3] நிலவரத்தை-நிச்சயத்தை. நேர்ந்து-பிரார்த்தித்து.

[4] பிறைநுதலே - பிறைச்சங்கிரண்போன்ற நெற்றியையுடைய. வசந்தவல்லியே.

[57] ஆன்-இடபவானெம். அணி-அழகுடைய. வேளை-சமயம். தலம்-இடம். கான்-வாசனை. காட்டாய்-காண்பிப்பாய்.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

நூக்

இ-ம்-கல்யாணி. தாளம் - சாப்பு.

கண்ணிகள்.

- (1) முத்திரைமோ திருபிட்ட கையைக்காட்டா யம்மே
முன்கை முதாரியிட்ட கையைக்காட்டாய்
- (2) அத்தகட கம்புனைந்த கையைக்காட்டாய் பொன்னின்
அலங்கார நெரியிட்ட கையைக்காட்டாய்
- (3) சித்திரச்சுடுகமிட்ட கையைக்காட்டாய் பசுஞ்
செங்கமலச் சங்க ரேஷைக் கையைக்காட்டாய்
- (4) சத்திபீடுத்திறைவர் நன்னகர்க்குளே வந்த
சஞ்சிவி யேயுனது கையைக்காட்டாய். (58)

கலிக்கூற்று.

கோச்சகக்கலிப்பா.

ஏழூபங்கர் செங்கைமழு வேற்றவர்குற் றூலர்வெற்பில்
வாழிகொண்ட மோக வசந்தவல்லி கைபார்த்து
வீழிகொண்ட செங்கனிவாய் மிக்குற வஞ்சிபழங்
கூழூயுண்ட வாயாற் குறியைவின்டு சொல்வாளே. (59)

இ-ம்-பைரவி. ரூபசதாளம்.

கண்ணிகள்.

- (1) மாரும விருநிலத்தி றறம்வளர்க்குங் கையே
மனையறத்தா றறம்பெருக்கித் திறம்வளர்க்குங்கையே

[1] முதாரி-முன்கையிலனியிப்பட்ட ஒருவித வளையல்.

[2] அத்தகடகம்-பொற்கங்கணம்.

[3] சித்திரம்-அடிகு. சூடகம்-ஒருவகைக்காப்பு. ரேஷை அங்பத
னெக் கமலமென்பதனேடுக கட்டுக. கமலரேஷை-பத்மரேஷை.

[4] சஞ்சிவி-உயிர்பிழைப்பிக்கும் ஒரு மூலிகைமருந்து.

[59] ஏழூபங்கர்-மாதுபாகர். வாழி-வாழ்த்து. வீழி-கொவலைப்
ழழம். கொண்ட-(உவமையாகப்)பெற்ற. வின்டு-விரித்து.

[1] மாருமல்-நிங்காமல். திறம்-உறுதிப்பொருள், மோகுமாசிய
செல்வம்.

- (2) வீருக நவநிதியும் விளையுமின்தக் கையே
மேன்மேலும் பாலமுதம் அளையுமின்தக் கையே
- (3) ஆறுத சனங்கள்பசி யாற்றுமின்தக் கையே
அணங்கனீர்யார்வணங்கிநித்தம் போற்றுமின்தக்கையே
- (4) பேரூக நன்னகரங் காக்குமின்தக் கையே.
பிறவாத நெறியார்க்கே யேற்குமின்தக் கையே. (60)

‘குறத்தி தெய்வவணக்கஞ்செய்தல்.

விருத்தம்.

கைக்குறி பார்க்கி லிந்தக் கைப்பிடிப் பவர்தா மெட்டுத்
திக்குமே யுடைய ராவர் செகமக ராசி நீயே
யிக்குறி பொய்யா தென்றே யிறையவர் திரிகூடத்தில்
மெய்க்குற வஞ்சி தெய்வம் வியப்புற வணங்கு வாளே. (61)

ஆசிரியப்பா.

குழல்மொழி யிடத்தார் குறும்பலா வுடையார்
அழகுசுங் கிதிவா மூம்பல விநாயகா
செந்தில்வாழ் முருகா செங்கண்மால் மருகா
கந்தனே யிலஞ்சிக் கடவுளே சரணம்

- (5) புள்ளிமா னீண்ற பூவையே குறக்குல
வள்ளிநா யகியே வந்தெனக் குதவாய்
அப்பனே மேலை வாசலி லரசே
செப்பரு மலைமேற் தெய்வகன் னியர்கான்
ஆரியங் காவா அருட்சொரி முத்தே

(2) வீறு-பெருமை. விளையும்-விளையப்படும். அளையும்-கலக்கும்.

(3) ஆறுத - நீங்காத. போற்றும் - போற்றப்படும்.

(4) பேறு-பிரயோசனம். பிறவாதநெறியார் - திரிகூடகாதர்.

(61) உடையர்-உடையவர், (ஆடையாகவள்ளவர்.) வியப்பு-மகிழ்ச்சி.

(62) 3. செந்தில் - திருச்செந்தார். 5. முவை - நாகனொவாய்ப்பறவை
போல்பவளாகிய. 7. அப்பனே-ஐயன்றே. 9. ஆரியங்கா-ஒருதலம்.

10. நேரிய குளத்தூர் நின்றசே வகனே
கோலமா கானி குற்றுல நங்காய்
கால வைரவா கணதுடிக் கறுப்பா
முன்னடி முருகா வன்னிய ராயா
மன்னிய புலிபோல் வரும்பண்றி மாடா
15. எக்கலா தேவி துர்க்கை பிடாரி
மிக்கதோர் குறிக்கா வேண்டினே னுங்களை
வந்துமுன் னிருந்து வசந்தமோ கிணிப்பெண்
சிந்தையில் நினைந்தது சீவனே தாதுவோ
சலவையோ பட்டோ தவசதா னியமோ
20. கலவையோ புழுகோ களபகஸ் தூரியோ
வட்டிலோ செம்போ வயிரமோ முத்தோ
கட்டிலோ மெத்தையோ சட்டி வராகனே
வைப்பொடு செப்போ வரத்தொடு செலவோ
25. கைப்படு திரவியங் களவுபோ னதுவோ
மறுவிலாப் பெண்மையில் வருந்திட்டி தோஷமோ
திரிகண்ண ரானவர் செய்தகைக் கம் மயக்கமோ
மன்னர்தா மிவள்மேல் மயல்சொல்லி விட்டதோ
கண்ணிதா வென்றுவர்மேற் காமித்த குறியோ
30. சேலையும் வளையுஞ் சிந்தின தியக்கமோ
மாலையு மனமும் வரப்பெறுங் குறியோ
இத்தனை குறிகளி விவள்குறி யிதுவென
வைத்ததோர் குறியை வகுத்தருள்வீரே.

(62)

10. நேரிய - ஒழுங்குள்ள.

14. மன்னிய - நிலைபெற்ற.

18. தாதுவோ - பொன்னே.

19. சலவை - வெள்ளிய புடனவ.

20. கலவை - கூட்டுச்சந்தனம். களபம் - மனம்.

23. வைப்பு - புதையல்.

25. பெண்மையில் - பெண்ணழகின்றனமையால்.

26. திரிகண்னர் - மூன்றுகண்களையுடைய திரிகூடாதர். கைம் மயக்கம் - சிறுமயக்கம்.

28. காமித்த - ஆசைப்பட்ட.

32. வகுத்து - பிரித்தி. அருள்வீர் - சொல்லுவீராக.

விருத்தம்.

கடித்திடி மரவும் பூண்ட கர்த்தர்குற் றூஸர் நேசம் பிடிக்குது கருத்து நன்றாய்ப் பேசுது சக்க தேவி துடிக்குதென் னுதடு நாவஞ் சொல்லுசொல் வெனவே வாயி விடிக்குது குறளி யம்மே யினிக்குறி சொல்லக் கேளே. (63)

இ-ம்-பிலகரி. தாளம்-சாப்பு.

கண்ணிகள்:

- (1) சொல்லக்கே ளாய்குறி சொல்லக்கேளா யம்மே தோகையர்க் கரசேகுறி சொல்லக்கேளாய்
- (2) மூல்லைப்பூங் குழலாளே நன்னகரில்வாழ் முத்து மோகனப் பசங்கினியே சொல்லக்கேளாய்
- (3) பல்லக்கே றுந்தெருவி ளாக்கைநடத்தி மணிப் பணியா பரணம்பூண்ட பார்த்திபன்வந்தான்
- (4) செல்லப்பூங் கோதையேயீ பந்தடிக்கையில் அவன் சேனைகண்ட வெருட்சிபோற் கானுதேயம்மீ. (64)

வசந்தவல்லி குறத்தி சோன்னதைத் தடுத்து வினாவுதல்.

கண்ணிகள்.

- (1) நன்றான்று குறவுஞ்சி நாடகக்காரி யிந்த நாட்டானபேர்க் கானவார்த்தை நான்றியேனே
- (2) ஒன்றுபேரா டாமற்குறி சொல்லிவந்தாய் பின்னை யுழுப்பிப்போட் டாய்குறியைக் குழுப்பிப்போட்டாய்,

(63) நேசம் - அன்பு. குறளி - ஒருபிசாசு.

(1) தோகையர்க்கு - மயில்போலும் பெண்களுக்கு.

(2) முத்துமோகனம் - முத்துக்கோத்த ஒரு மாலை.

(3) ஆனை - இடபவாகனத்தை. பணி - பாம்பு. பார்த்திபன்-அர
(சன்).

(4) செல்லம் - அருமையாகிய. வெருட்சி - பயம்.

(1) நன்றான்று - கல்லதுநல்லது; இஃநு, இகழ்ச்சிக் குறிப்பு. நாட்டானபேர்க்கு - காட்டிலுண்டானவர்களுக்கு. ஆனவார்த்தை-ஆகியு பேச்சு; அஃதாவது; பெண்களைக் குறைக்குறுதல்.

(2) போடாமல் - விடாமல். பின்னை - பின்பு.

- (3) மன்றல்வருஞ் சேனைதனைக் கண்டுபயந்தால் இந்த மையதுங் கிறுகிறுப்புங் தையலர்க்குண்டோ
- (4) இன்றுவரை மேற்குளிருங் காய்ச்சலுமுன் டோபின்னை யெந்தவகை யென்றுகுறி கண்டுசொல்லடி. (65)

துறத்தி சோல்லுதல்.

கண்ணிகள்.

- (1) வாகனத்தி வேறிவரும் மோகபுருடன் அவன் வங்காரப் பவனியாசைப் பெண்களுக்குள்ளே
- (2) தோகைநி யவைனைக்கண்டு மோகித்தாயம்மே யது சொல்லப் பயந்திருந்தேன் சொல்லுவேன்முன்னே
- (3) காகமனு காததிரி கூடமலைக்கே யுன்மேற் காய்ச்சல்ல காப்ச்சல்ல காமக்காய்ச்சல்காண் 18
- (4) மோகினியே யுன்னுடைய கிறுகிறுப்பெல்லாம் அவன் மோகக்கிற கிறுப்படி மோகனக்கள்ளி. (66)

வசந்தவல்லி கோபித்துப்பேசுதல்.

கண்ணிகள்.

- (1) கண்ணியென்று நானிருக்க நன்னகர்க்குளே யென்னைக் காமியென்றும் குறவுஞ்சி வாய்மதியாமல்
- (2) சன்னையாகச் சொன்னஞ்சுறி சாதிப்பாயானால் அவன் தாருஞ்சொல்லிப் பேருஞ்சொல்லி ழருஞ்சொல்லடி.

(3) மன்றல் - நெடுங்தெருவில்.

(4) பின்னை - ஹேஹே, [தாற்பரியம்].

(1) வாகனத்தில் [இடப] வாகனத்தில். வங்காரப்பவனி - ஒழுங் குடைய திருவலா.

(2) தோகை-மயில்போல்பவளே. மேரகித்தாய் - ஆசைப்பட்டாய்.

(3) காகம் அனுங்காத-காக்கையும் பறவாத. மலைக்கே-மலையினிடத.

(4) மோகனாக்கள்ளி - காமக்களவுடையவளே.

[தீத.

(1) காழி - ஒருவனையாசைப்பட்டவள்.

(2) சன்னை - சாலை, தார் - மாலை.

குறத்தி சோல்லுதல்.

கண்ணிகள்.

- (3) உன்னைப்போ வெனக்கவ ன றிமுகமோ அம்மோ ஊரும்பேருஞ் சொல்லுவதுங் குறிமுகமோ
- (4) பின் னையுந்தா னுனக்காகச் சொல்லுவெனம்மே யவன் பெண்சீர வல்லவன்காண் பெண்சட்சரசே. (67)

வசந்தவல்லி சோல்லுதல்.

கண்ணிகள்.

- (1) வண்மையோ வாய்மதமோ வித்தைதமதமோ என்முன் மதியாமற் பெண்சீர வல்லவனைன்றுய்
- (2) கண்மயக்கால் மயக்காதே யுண்மைசொல்லடி பெருங் கானமலைக் குறவுஞ்சி கள்ளிமயிலி.

குறத்தி சோல்லுதல்.

கண்ணிகள்.

- (3) பெண்ணரசே பெண்ணென்றுல் திரியுமொக்கும் ஒரு பெண்ணூடனே சேரவென்றுற் கூடவுமொக்கும்
- (4) திண்ணைமாக வல்லவனு நாத னுமொக்கும் பேசைத் திரிகூட காதனென்று செப்பலாமம் தீம். (68)

கவிக்கூற்று.

கண்ணிகள்.

- (1) மன்னர்திரி கூடநாத ரென் னும்போதிலே முகம் மாணிக்க வசந்தவல்லி நாணிசக்னிமுந்தாள்.

(3) அழிமுகம்-பழக்கம். குறிமுகமோ-குறிசொல்லும் இலக்கணமோ.

- (4) பெண்சேர வல்லவன் - பெண்களைக் கூடுவதற்கு வலிமயுன் வன்; இதற்கு வேறுபொருள் அடித்தபாட்டில் 3, 4-கண்ணிகளிற் காண்க-

(1) ஹண்மை - (ஹன்) வல்மைத்தன்மை.

(2) சண்மயக்கு - கண்ணால் மயக்கஞ்செய்யும் பார்வை. கானம்-காடுகளை டுடைய. மயிலி - உள்ளத்தை மறைத்துப் போகிறவன்.

(1) மாணிக்கம் - மாணிக்க ரத்நாபராணமணித்து.

- (3) மன்றல்லருஞ் சேனைதனைக் கண்டுபயந்தால் இந்த
மையலுங் கிறுகிறுப்புந் தையலர்க்குண்டோ
(4) இன்றுவரை மேற்குளிருஞ் காய்ச்சலுமுன் டோயின்னை
யெந்தவகை யென்றுகுறி கண்டுசொல்லடி. (65).

குறத்தி சோல்லுதல்.

கண்ணிகள்.

- (1) வாகனத்தி வேறுவரும் மோகபுருடன் அவன்
வங்காரப் பவனியாசைப் பெண்களுக்குள்ளே
(2) தோகைந் யவீனாக்கண்டு மோகித்தாயம்மே யது
சொல்லப் பயந்திருந்தேன் சொல்லுவேன்முன்னே
(3) காகமனு காத்திரி கூடமலைக்கே யுன்மேற் [18]
காய்ச்சல்லல் காய்ச்சல்லல் காமக்காய்ச்சல்கான்
(4) மோகினியே யுன்னுடைய கிறுகிறுப்பெல்லாம் அவன்
மோகக்கிறு கிறுப்படி மோகனக்கள்ளி. (66)

வசந்தவல்லி கோபித்துப்பேசுதல்.

கண்ணிகள்.

- (1) கண்ணியென்று நானிருக்க நன்னகர்க்குளே யென்னைக்
காமியென்றூய் குறவுஞ்சி வாய்மதியாமல்
(2) சன்னையாகச் சொன்னாகுறி சாதிப்பாயானால் அவன்
தாருஞ்சொல்லிப் பேருஞ்சொல்லி யூருஞ்சொல்லடி.

(3) மன்றல் - செடுங்தெருவில்.

(4) பின்னை - ஹேறே, [தாற்பரியம்].

(1) வாகனத்தில் [இடபு] வாகனத்தில், வங்காரப்பவனி - ஒழுங்
குடைய திருவுலர்.

(2) தோகை-மயில்போல்பவளே, மோகித்தாய் - ஆசைப்பட்டாய்.

(3) காகம் அனுகாத-காக்கையும் பறவாத, மலைக்கே-மலையினிடத்

(4) மோகனக்கள்ளி - காமக்களவுடையவளே. [பத்.

(1) காயி - ஒருவளையாசைப்பட்டவள்.

(2) சன்னை - சாடை, தார் - மாலை.

குறத்தி சொல்லுதல்.

கண்ணிகள்.

- (3) உன்னைப்போ வெனக்கவ ன நிமுக்மோ அம்மே ஊரும்பேருஞ் சொல்லுவதுங் குறிமுகமோ
- (4) பின்னையுந்தா னுனக்காகச் சொல்லுவேனம்மே யவன் பெண்சீர வல்லவன்காண் பெண்டசரசே. (67)

வசந்தவல்லி சொல்லுதல்.

கண்ணிகள்.

- (1) வண்மையோ வாய்மதமோ வித்தைமதமோ என்முன் மதியாமற் பெண்சீர வல்லவனென்றுய்
- (2) கண்மயக்கால் மயக்காதே யுண்மைசொல்லடி பெசுந் கானமலைக் குறவுஞ்சி கள்ளிமயிலி.

குறத்தி சொல்லுதல்.

கண்ணிகள்.

- (3) பெண்ணரசே பெண்ணென்றுல் திரியுமொக்கும் ஒரு பெண்ணுடனே சேரவென்றுத் கூடவுமொக்கும்
- (4) திண்ணமாக வல்லவனு நாத னுமொக்கும் பேணாத் திரிகூட நாதவென்று செப்பலாமம்தே. (68)

கலிக்கட்டறி.

கண்ணிகள்.

- (1) மணர்திரி கூடநாத ரெண்னும்போதிலே முகம் மாணிக்க வசந்தவல்லி நாணிக்கஷிழுந்தாள்.

(3) அழிமுகம்-பழக்கம். குறிமுகமோ-குறிசொல்லும் இலக்கணமோ.

(4) பெண்சேர வல்லவன் - பெண்களைக் கூடுவதற்கு வலிமையுள்ளவன்; இதற்கு வேறுபொருள் அடித்தபாட்டில் 3, 4-ண்ணிகளிற் காண்க-

(1) வண்மை - (உன்) வல்மைத்தன்மை.

(2) கண்மயக்கு - கண்ணால் மயக்கஞ்செய்யும் பார்கவ. கானம்-காடுகளை யுடைய. மயிலி - உள்ளத்தை மறைத்துப் போகிறவன்.

(1) மாணிக்கம் - மாணிக்க ரத்நாபரணமணிந்த.

குறத்தி சொல்லுதல்.

- (2) நன்னகரி லீசாருங்னை மேவவருவார் இந்த
நாணமெல்லா நாளீநா அங் காணவேபோறேன்
 - (3) கைநெநாடியிற் பொன்னிதழி மாலைவருங்காண் இளிக்
கக்கத்தி லீடுக்குவாயோ வெட்கத்தையம்தே
 - (4) எனுமொரு குறவுஞ்சி தன்னையழைத்தே யவட்
சீட்டுச்சரு வாபரணம் பூட்டினுளே,
- (69)

சிங்கன் சிங்கியாகிய குறத்தியைத் தேடிவருதல்.

விருத்தம்.

பாமாலைத் திரிகூடப் பரமரான் பெறுவசந்தப் பாவை கூந்தல்
பூமாலை யிதழி பெறப் பொன்மாலை மணிமாலை பொலிவாய்ப் பூண்டு
நாமாலைக் குறவுஞ்சி நன்னகர்ப்பட்ட டணமுழுது நடக்கு நாளில்
மாமாலைப் பூண்டசிங்கன் வக்கணச்சிங் கிஷைத்தேடி வருகின் ரூனே. (70)

இதுவுமது.

வக்காவின் மணிபுண்டு கொக்கிறகு சிகைமுடித்து வரித்தோர் கச்சை
தொக்காக வரிந்திருக்கித் தொடர்பவியைக் கண்டுறக்கித் தாணி தூக்கிக்
கைக்கான வாடுதங்கள் கொண்டுசில்லிக்கோலெடுத்துக் கண்ணி சேர்த்துத்
திக்கடங்காக் குளுவசிங்கன் குற்றுலத் திரிகூடச் சிங்கன் வந்தான். (71)

(2) நன்னகரிலீசர்-திருக்குற்றுலத்திலிருக்கும் திரிகூடநாதர்.

(3) பொன் இதழி - பொன்போன்ற கொன்றை.

(4) ஸட்டு - சம்பாதிச்கப்பட்ட.

(70) இதழிப்புமாலையெனக்கூட்டுக். நாமாலை - நாவா ரெராமுங்காகக்
குறி சொல்லுகின்ற. குறவுஞ்சி - குறத்தி. மாமாலை - பெரிய ஆஸ்சயை.
சிங்கன் - [அக்குறத்தியின் கணவனுகிய] குறவன். வங்கணச்சிங்கியை -
மிகுந்த அங்புடைய சிங்கியாகிய அக்குறத்தியை.

(71) வக்காவின்மணி - ஒருவகைமணி. சிகை - குடுமி. வரி - நீண்ட.
தொக்காக-வாய்ப்பாக [தாந்பரியம்]. உறுக்கி-கோபித்து. தாணி தூக்கி-
அம்பரூத்தாணியைத் தொங்கவிடுக்கட்டி. சில்லிக்கோல் - ஒருவகைச்
சிறுகம்பு. குளுவசிங்கன்-குளுவனுகிய சிங்கன்; குளுவனென்பது குறவர்
சாதியிற் பிறந்தவனுக்கு ஒரு பெயர். சிங்கனென்பதுவும் அதுவே.

நுடி

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

வக்காவின் மணிகுடி வகைக்காரி சிங்கிவரும் வழியைத் தேடி
மிக்கான பலிகரடி இடுகிடென நடுகடுங்க வெறித்து நோக்கிக்
கக்காவென் ரேலுமிடுங் குருவிகொக்குக் கேற்றகண்ணி கையில் வாங்கித்
தெரக்கான நடைநடந்து திரிகூட மலைக்குறவன் ரேன்றி ஞேனே. (72)

இராகம்-அடானு. தங்கம்-சாப்பு.

கண்ணி.

தொக்கிறது குடிக்கொண்டு குருவிலேட்டை யாடிக்கொண்டு
வக்காமணி பூட்டிக்கொண்டு மடவார்கண்போ லீட்டிக்கொண்டு
தொக்காக் கச்சை யிறுக்கிக்கொண்டு அள்ளுமீசை முறுக்கிக்கொண்டு
திக்கடங்காக் குருவசிங்கன் திரிகூடச் சிங்கன் வந்தான். (73)

சிங்கன் தன் வலிமை கூறுதல்.

வீருத்தம்.

ஆளிபோற் பாய்ந்தசரும் பிசைகேட்குங் துரிகூடத் தமலர் நாட்டில்
வேளைதொறும் புகுந்து திருவிளொயாட்டங் கண்ணிகுத்தி வேட்டை யாடி
ஞாளிபோற் சுவடைடுத்துப் பூனைபோ லொளிபோட்டு நரிபோற் பம்மிக்
கூளிபோற் ரூடர்ந்தடிக்குங் திரிகூடச் சிங்கனெனுங் குருவ ஞேனே. (74)

இ-ம்-தன்னியாசி. ஆதிதாளம்:

கண்ணிகள்.

(1) தேவருக் கரியார் மூவரிற் பெரியார்
சித்திர சபையார் சித்திர நதிசூழ்
கோவிலிற் புறவிற் காவினி ஸ்டங்காக்
குருவிகள் படுக்குங் குஞ்வனு நானே.

[72] வகைக்காரி-பலவகையான குணமுடையவளாகிய. வெறித்து-
கோபித்து. ஒலம் - சத்தம்.

[73] ஈட்டி - ஓராயுதம்.

[74] ஆளி-சிங்கம். சுரும்பு-வண்டு. வேளை-காலம். திருவிளொயாட-
டம்-சிறந்த விளைநிலங்களில். கண்ணிகுத்தி-கண்ணிகளைப்பதித்து. ஞாளி-
நாய். சுவடைடுத்து - தடங்கண்டுபிடித்து. ஒளிபோட்டு-பதுங்கியிருந்து.
பம்மி - ஒடுங்கி. கூளி - பேய்.

[1] அரியார் - அருமையுள்ளவர். மூவரில் - திருமூர்த்திகளுக்குள்.
புறவு - குறிஞ்சிநிலம். கா - சோலை படுக்கும் - பீடிக்கும்.

- (2) காதலங் செழுத்தார் போதனீ றணியார்
கைந்ரம் பெடுத்துக் கிண்ணரங் தொடுத்தப்
பாதகர் தோலாற் பலதவி லடித்துப்
பறவைகள் படுக்குங் குறவனு நானே.
- (3) தலைதனிற் பிறையார் பலவினி லுறைவார்
தகைபிளை வணங்கார் சிகைதணைப் பிடித்தே
பலமயிர் நறுக்கிச் சிலகண்ணி முறுக்கிப்
பறவைகள் படுக்குங் குஞவனு நானே.
- (4) ஒருகுழை சங்கம் ஒருகுழை தங்கம்
உரியவி நோதர் திரிகூட நாதர்
திருநாமம் போற்றித் திருநீறு சாற்றுங்
திரிகூட நாமச் சிங்கனு நானே. (75)

நாவன் வருதல்.

விருத்தம்.

புலியொடு புலியைத் தாக்கிப் போர்மத யானை சாப்க்கும்
வலியவர் திரிகூட தத்தில் மதப்புலிச் சிங்கன் முன்னே
கலிகளுங் கதையும் பேசிக் கையிலே யீட்டி வாங்கி
யெலிகளோத் துரத்தும் வீர னீப்புலி நாவன் வந்தான். (76)

(2) காதல் - ஆசை, போதனீ-ஞானந்தரும் விபூதி. கிண்ணரம்-
ஒருவகையாழில். தோலால்-தோலாற் (செய்த).

(3) தகை - பெருமை. சிகை - குடுமி.

(4) குழை-குண்டலம். உரிய-உடைய (தாற்பரியம்). விநோதர்-
மகத்துவமுடையவர். திரிகூடநாமம்-திரிகூடமென்னும் பெயரையுடைய

(76) புலியொடு - [தாருகாவனத்து ருவிகள்விட்ட] புலியுடனே.
புலியை - [தக்கன்யாகத்தில் வந்திருந்த] சந்திரனை. புலி - அம்புலியின்
முதற்குறை, தாக்கி-மோதி. மதப்புலி-வலிய புலிபோலும். கலி-வஞ்சு
கப் பேச்சு. ஈட்டி-ஓராயுதம். ஈப்புலிதாவன்-ஸப்புலிபோலப்பாயும் நாவன்.
ஸப்புலி-ஒரு சிறிய செங்கு. நாவன் - குறவர்களுக்குள் தோழுமையுடையவன்; பாங்கன். மேல்வருவனவு மது.

இ-ம்-அடானு. தாளம்-சாப்பு.

கண்ணிகள்.

- (1) ஊர்க் குருவிக்குக் கண்ணியுங் கொண்டு
உள்ளானும் வலியானு மென்னிக் கொண்டு
மார்க்கமெல் லாம்பல பன்னிக் கொண்டு
கோட்கார நூவனும் வந்தானே.
- (2) கரிக்குருவிக்குக் கண்ணியுங் கொண்டு
கானுங் கோழிக்குப் பொரியுங் கொண்டு
வரிச்சிலைக் குருவரிற் கவண்டன் மல்லன்
வாய்ப்பான நூவனும் வந்தானே.
- (3) ஏகனை நாகனைக் கூவிக் கொண்டு
எலியினைப் புவியினை யேவிக் கொண்டு
வாகான சிங்கனை மேவிக் கொண்டு
வங்கார நூவனும் வந்தானே.
- (4) கொட்டகைத் தூண்போற் காலி லங்க
ஒட்டகம் போலே மேலி லங்கக்
கட்டான திரிகூடச் சிங்கன் முன்னே
மட்டவராய் நூவனும் வந்தானே. (77)

சிங்கன் பட்சிகளைப் பார்த்தல்.

விருத்தம்.

மூவகை மதிலுஞ் சாய மூரலால் வீரஞ் செய்த
சேவகர் திருக்குற் றூலர் திருவிளை யாட்டந் தன்னிற்
பாவக மாக நூவன் பறவைபோற் பறவை கூவ
மாவின்மே லேறிச் சிங்கன் வரும்பட்சி பார்க்கின் றூனே. (78)

(1) உள்ளான், வலியான், - ஒவவொரு பறவைகள். கோட்கார-
குணமுடைய.

(2) பொரி-நெற்பொரி முதலியவை. மல்லன் - மல்லனென்பவன்
(உடன்).

(3) வங்காரம் - ஒழுங்குள்ள.

(4) மட்டு - கள். ஈ - (அக்கள்ளில் மொய்க்கும்) ஈ.

(78) மூவகைமதில்-மூன்று பிரிவாகிய கோட்டகைகள். மூன்று -
இரும்பு, வெள்ளி, பொன். மூரலால்-சிரிப்பால். திரு-சிறந்த. விளையாட்டு-
மட்சிலைம். பாவகம் - இயற்கை, பறவைபோல் - பக்ஷியைப்போல
ஒலித்து, பறவை கூவ-பட்சிகளை அழைக்க, மாவின்-மாமரத்தின்.

திருக்குற்றாலக் குறவுஞ்சி.

குக

சிங்கன் பட்சிகள்வரவு கூறுதல்.

இ-ம்-கல்யாணி. ஆதிதாளம்.

பல்லவி.

வருகினு மையே பறவைகள் வருகினு மையே.

அநுபல்லவி.

வருகினு மையே திரிகூட நாயகர்
 வாட்டமில் லாப்பண்ணீப் பாட்டப் புறவெல்லாங்
 குருகும் நாரையு மன்னமுந் தாராவங்
 குழைக் கடாக்கஞ்சு செங்கால் நாரையும் (வருகினு)

சரணங்கள்.

(1) சென்னியி லேபுனற் கன்னியை வைத்த
 திரிகூட நாதர் கிரிமாது வேட்கையில்
 மன்ன ஜெருவன் வரிசையிட்டான்கங்கை
 மங்கைக்கு நானே வரிசைசெய் வேணன
 அன்னை தயவுடை யாகாச கங்கை
 யடுக்களை காணப் புறப்படு நேத்திபோல்
 பொன்னிற வானெங்குந் தந்திறமாகப்
 புரிந்து புவனங் திரிந்து குருகினம். (வருகினு)

(79) வருகினும் - வருகின்றன என்பதன் மருஉமொழியாகக் குற வர்சாதி கூறுஞ்சொல்; இதுபோலவே மேலே மேயினும், சாயினும், போயினும் என்பனவும், மேய்கின்றன சாய்கின்றன போகின்றன என் பதன் மருஉமொழிகளாம். ஐயே - (நூவலை) அழைத்தலின் குறிப்புச் சொல்; இங்களம் வருமிடங்தோறுங் கொள்க. பண்ணை - வயல்களுள். பாட்டப்புறவு-வாரப் பற்றக்காடு. புறவென்பது, புறவென அம் கெட்டு நின்றது.

(1) கிரிமாது - உமாதேவியை. வேட்கையில் - விவாகஞ் செய்ய மிடத்து. மன்னன் [இமய] அரசன். வரிசையிட்டான்-மரியாதைசெய் தான். அடுக்களை - சமையல்வீடு. புறப்படும்-வெளியேறிவரும். நேத்தி - ஒழுங்கு. பொன்-இரும்பு. புரிந்து-செய்து. குருகினம்-பறவைக் கூட்டங்கள்- அடுக்களை காணப் புறப்படுதலாவது: மகளைக்கொடுத்த தாய், அம் மகள் வாழ்க்கை நலத்துக் கேதுவாகிய உணவுசமைத்தலினிடத்தை முதலாவது காண வெளிப்புறப்பட்டு வருதல்; இது; பண்டைக்கால வழக்கு.

(2) சாடை வருகுது கம்புள் வருகுது
 காக்கை வருகுது கொண்டைக் குலாத்தியும்
 மாடப் புறவு மயிலும் வருகுது
 மற்றெலூரு சாரியாய்க் கொக்குத் திரவெள்ளாங்
 கூட்டலீ யுன்ளாக்கிச் சைவம் புறம்பாக்கிக்
 கூடுஞ் சமணரை நீடுங் கழுவேற்ற
 ஏடெதி ரேற்றிய சம்பந்த மூர்த்திக்கண்
 நிட்ட திருமுத்தின் பந்தர்வங் தாற்போல (வருகினு)

(3) வெள்ளைப் புறவுஞ் சகோரமும் ஆந்தையும்
 மீன்கொத்திப் புள்ளு மரங்கொத்திப் பட்சியுங்
 கிள்ளையும் பஞ்சவர் னக்கிளிக் கூட்டமுங்
 கேயைப் பட்சியும் நாகண வாய்ச்சியும்
 உள்ளானுஞ் சிட்டும வலியானு மன்றிலும்
 ஓலஞ்செய் தேக்டி நாலஞ்சு பேதமாய்த்
 துள்ளாடுஞ் சூல கபாலர் பிராட்டியார்
 தொட்டாடு மைவனப் பட்டாடை போலவே (வருகினு)
 திங்கன் சொல்லுதல்.

କୋରସକକ୍ କଲିପ୍‌ପା.

ஈரா பிரங்கரத்தா னேற்றசங்கு நான் மறையுஞ்
சீரா பிரங்கநடஞ் செய்தவர்குற் றுலவெற்பில்

(2) சாரியாய்-சுற்றுய். கூடலை-மதுரையை. உள்ளாக்கி-கைவசப் பழித்தி. சைவம்-சைவசமயத்தை. புறம்பாக்கி-அப்புறப்படித்தி. ஏடு-[திருந்தளாற்றுப் பதிகமெழுதிய] எட்டை. எதிரேற்றிய - [வைகையாற்றில்] எதிரேறக்கொய்த. பஞ்சர்-பங்கல்.

(3) கேகயம்-மயில். ஓலம்-முழக்கம். துள்ளாடும்-துள்ளுதல்செய் யும். சூலகபாலர்-குலாயுதத்தையும் பிரமகபாலத்தையுமுடைய திரிகூட நாதாகு. தொட்டாடும் - தொட்டுத்திரிக்கும். ஒவனாம் - அஞ்சு நிறத்தை முடைய.

(80). சுராமிரங்கரத்தான் - இரண்டாயிரங் கையையடைய பாலுக்கு
புன். இரங்க - முழுகு.

ஓரா யிரமுகமா யோங்கியகன் காநதிபோற்
பாரார் பலமுகமும் பட்சினிரை சாயிதையே.

(80)

இ-ம்-கஸ்யாணி. ஆதிதாளம்.

பல்லவி.

சாயினு மையே பறவைகள் சாயினு மையே.

அநுபல்லவி.

சாயினு மையே பாயும் பறவைகள்

சந்தனக் காட்டுக்குஞ் செண்பகக் காஷ்குஞ்
கோயிற் குழல்வாய் மொழிமக்கைப் பேரிக்குஞ்
குற்றுல காயகர் சிற்றுற்று வெள்ளம்போல (சாயினு)

சரணங்கள்.

- (1) காராருஞ் செங்குள மேலப்பாட் டப்பற்று
காடுவெட் டிப்பற்று நீசீன் ணடப்பற்று
சீராரும் பேட்டைக் குளமுடைக் காங்கேயன
பூஞ்சிருஷ்ணன் மேடு முனிக்குரு கனபேரி
ஏரிவாய் சிவலப் பேரி வடகா
விராசகுல ராமன் கண்டுகொண் டான்டீமலை
மாரிப்பற் றங்கீழை மாறிப்பற் றஞ்சனன
நேரிப்பற் றஞ்சாத்த னேரிப்பற் றஞ்சற்றிச் (சாயினு)
- (2) பாரைக்-குளந்தெற்கு மேல்வழு திக்குளாம்
பாட்டப் பெருங்குளங் செங்குறிஞ் சிக்குளாம்

ஆயிரம்-அளவற்ற. பாரார்-பூமியினிறைந்த. சிரை-வரிசை.

(81) காட்டுக்கும்-காட்டினிடத்தும். காவக்கும் - ரோஸ்யிடத்தும்.
பேரிக்கும்-பேரியினிடத்தும். சிற்றுறுசித்திராந்தி.

(1) கார் ஆரும்-மேகங்கள் கீருண்ணும்; கடல்போன்ற தென்றபடி.
பாட்டப்பற்று - வார நன்செய். பற்றென்பது நன்செய்க்கு உலகவழக்க
மாக வந்தபெயர்; இங்னனம் வருயிடங்தோறுக கொள்க. ஏரிவாய்-குளாம்
பொருங்திய.

(2) பாரைக்குளாம் - பாறைக்குளாம்; எதுகைநோக்கிப் பாரைக்குள
மென்றுயிற்று. வழுதி - பாண்டியன்.

காசு

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

ஊருணிப் பற்றுங் திருப்பணி நீன
 முயர்ந்த புளியங் குளங்கு வரைக்குள
 மாரடே ரிச்குள மத்தளம் பாறை
 வழிமறித் தான்குள மாலடிப் பற்றும்
 ஆரணி குற்றுலர் தோட்ட நெடுஞ்செ
 யபிவேகப் பேரிக் கணக்கன் பற்றிலாஞ் (சாயினு)

(3) ஜயர்குற் றுலத்து நம்பியார் திருத்து
 அப்பா லொருதாதன் குற்றுலப் பேரிச்
 செய்யம் புவியூ ரிலஞ்சிமே வகரஞ்
 செங்கோட்டை சீவல நல்லூர் சிற்றய்பலம்
 துப்ய குன்றக்குடி வாழுவல் லான்குடி
 சுரண்டை யூரமுத அக்கிடை சுற்றியே
 கொய்யு மலர்த்தா ரிலஞ்சிக குமார
 குருவிளை யாடுந் திருவிளை யாட்டத்தில் (சாயினு) (81)

திங்கன் சோல்லுதல்.

கோச்சகக் கலிப்பா.

கொட்டமுகு கூத்துடையார் குற்றுல நாதர் வெற்பில்
 நெட்டமுகு வாள்விழியும் நெற்றியின்மேற் கஸ்தாரிப்
 பொட்டமுகுங் காதமுகும் பொன்னமுகு மாய்ந்தந்த
 கட்டமுகி தன்னமுகென் கண்ணளவு கொள்ளாதே. (82)

இ-ம்-கல்யாணி. ஆதிதாளம்.

பல்லவி.

மேபினு வையே பறவைகள் மேபினு மையே.

ஆர் - ஆத்திமலர்.

(3) நம்பியார்-அருச்சகர். திருத்து-ஙன்செய்; மேல்வருவனவுமது.
 செய்வயல், அம்-அழகு. உட்கிடை - அகத்தேயிருக்குமிடங்கள். விளை
 யாட்டத்தில் - விளைநிலங்களில்.

(82) அழகுகொட்டு எனக் கூட்டுக. நெட்டு - நீண்ட: கட்டமுகி -
 பேரழகுடையவள்.

அங்கப்பலவி.

மேயினு மையே குற்றுல நாதர் வியன்குல சேகரப்
பட்டிக் குளங்களும்
ஆயிரப் பேரியுக தென்காசி யுஞ்சற்றி அயிரையுங் தேனியு
மாரா அங் கொத்தியே. (மேயினு)

சரணங்கள்.

- (1) ஆலயஞ் சூழத் திருப்பணி யுங்கட்டி
யன்னசத் ரங்கட்டி யப்பா அங் தென்காசிப்
பாலமுங் கட்டிப் படித்தறஞ் சேர்கட்டிப்
பத்த சனங்களோக் காக்கத் துசங்கட்டி
மாலயன் போற்றிய குற்றுல நாதர்
வழித்தொண்டு செய்திடக் கச்சைகட் டிக்கொண்ட
சீலன் கிளுவையிற் சின்னைண் ஞ் சேந்தரன்
சிறுகால சந்தித் திருத்துப் புறவெல்லாம் (மேயினு)
- (2) தானைத் தலைவன் வயித்தியப் பன்பெற்ற
சைவக் கொழுந்து தருமத்துக் காலயஞ்
சேனைச் சவரிப் பெருமாள் சகோதரன்
செல்வன் மருதூர் வயித்தி யபபஞ்சன்
மானவன் குற்றுல நாதனைப் பெறறவன்
வள்ள வெனுமயிச்சைப் பிள்ளை திருத்தெல்லாங்
கானக் குளத்துள்வாய்க் கிழூப் புதுக்குளங்
கற்பூசக் காறபறறுங் தட்டான் குளச்சுற்றும் (மேயினு)

(1) சேர்-நெற்குவிக்குங் கொட்டாரம், துசங்கட்டி-கொடிக்கட்டி; அஃதாவது: முடித்தே தீரவேண்டுமென்று உத்திப்படுத்தி. மேலே கச்சை கட்டி யென்பதற்கும் இதுவே பொருள். வழித்தொண்டு - பரம் பரை யடிகம். கிளுவை - கொக்கமபட்டிச் சமஸ்தானம்; மேல்வருவது மது. திருத்து-பயிரச்சப்பும் விலம். புறவு - பக்கம்.

(2) தானைத் தலைவன்-படைத்தலைவன், மாராவன்-பெருமையுடையவஞ்சிய, திருத்து-வயல், பற்று-வயல், சதறு-குழி திருக்குமிடம்.

- (3) மன்னன் கிருவையிற் சின்னைண் ஞ சேந்தரன்
வடக்கரை வீட்டுக்கு மந்திரி யாகவுஞ்
செங்கெல் மருதூர்க்கு நாயக மாகவுஞ்
தென்காசி யூருக்குத் தாயக மாகவுஞ்
தன்னை வளர்க்கின்ற குற்றுலக் நாதர்
தலத்தை வளர்க்கின்ற தானிக னுகவு
நன்னகர்க் குற்றுலத் தந்தாதி சொன்னவ
னன்னார் தொழும்பிச்சைப் பிள்ளை திருத்தெல்லாம்
(மேயினு)
- (4) நன்னக ஞர்கட்டிச் சாலை மடங்கட்டி
நாயகர் கோவிற் கொலுமண்ட பங்கட்டித்
தென்ன மரம்பர மானந்தத் தோப்பிட்டுத்
தெப்பக் குளங்கட்டித் தேர்மண்ட பங்கட்டிப்
பன் னுஞ் திரிகூடத் தம்பலங் கட்டிப்
பசப்பிரை கோடி திருப்பணி யுங்கட்டி
யந்நாளில் தர்மக் களஞ்சியங் கட்டும்
அனந்த பற்பநாபன் கட்டளைப் பற்றெல்லாம்
(மேயினு)
- (5) தந்தைமுன் கட்டின அம்பலத் துக்குஞ்
தருமத் துக்குநிலைக் கண்ணூடி போலவே
யெந்தையார் வாசலிற் பிள்ளையார் செய்வித்
திரண்டு சூற்றுஞ்சிப் படித்துறை யுஞ்செய்த
கொந்தார் புயத்தா னிராக்கதப் பெருமாள்
குற்றுல நாதன்முன் னுற்ற சகோதரன்
வந்தை சேர்சங்கு முத்துதன் மைத்துனன்
மன்னன் வயித்திய நாதன் திருத்தெல்லாம் (மேயினு)

(3) நாயகம்-தலைமை. ஊருக்கு-ஊரிலுள்ளார்க்கு. தாயகம்-தாய்
பிறந்த இடம். தானிகன்-காரியகாரன். னன்னார்-பகைவரும்.

(4) நாயகர் - [திருக்குற்றுலத்தில் உற்சவங் கொண்டருளும்]
சோமாஸ்கந்தர். இட்டு-செய்து [தாற்பரியம்]. அம்பலம் - சபை. பசப்
பிரை-பசக்கள் நிற்குமிடம். அந்தாளில் - அந்தக்காலத்தில்.

(5) எங்தையார்-திரிகூடநாதர். பிள்ளையார் - [அரசடி] வினாயகர்
குறிஞ்சிப்படித்துறை-சிறுபடித்துறை. கொந்து-பூமாலை [ஆகுபெயர்]

- (6) ஆர்மேல் வருகின்ற துன்பமு நீக்கி
யடங்கார் குறும்பு மடக்கியே தென்காசி
ழுர்மே அயர்த மனுநிதி நாட்டி
யுடையவர் குற்றுலர் பூசேன வேத்தியங்
போதர்மேற் றிருநாளங் தெப்பத் திருநாளங்கு
சித்திர மண்டபஞ் சத்திரஞ் சாலையும்
பார்மேல் வளஞ்செ யனந்த பற்பாளாபன்
பாலன் வயித்திய நாதன் திருத்தெல்லாம் (மேயினு)
- (7) ஆறை யழகப்ப பூபாலன் கட்டளை
யன்பன் திருமலைக் கொழுந்துதன் கட்டளை
நாறும்பூக் குற்றுலச் சங்குதன் கட்டளை
நங்களொல் லாரரி நரபாலன் கட்டளை
வீறுசேர் பால்வண்ணச் சங்குதன் கட்டளை
மிக்கான ஒமலூர்க் கிருஷ்ணன் வணிகேசன்
பேறுடைப் பம்பை வருசங்கு முத்துகன்
பேஶான கட்டளைச் சீரான பற்றெல்லாம் (மேயினு)
- (8) தானிகன் சர்க்கரைப் பண்டார மென்னுந்
தனியாத காதற் பணிவிடை செய்கின்ற
மேன்மை பெருஞ்சுங் தரத்தோழன் கட்டளை
மிக்க கருவைப் பதிராம நாயக
ஞனில மும்புசுழ் தாகந்தீர்த் தானுட
ஞல்லூர் வருசங் கரழூர்த்தி கட்டளை
யான சடைத்தப்பி ராண்பிச்சைக் கட்டளை
யப்பால் மலைநாட்டார் கட்டளைப் பற்றெல்லாம்
(மேயினு) (83)

(6) அடங்கார்-பகைவர், வளஞ்செய் - வள [மாகச] செய்கின்ற.

(7) ஒல்லார்-பகைவர்களை. அரி-கெடுக்கின்றவன். நரபாலன்-மனி
தர்களை யிரட்சிக்கின்றவன். வீறு-பெருமை, பேறு - பயன். பம்பை-பம்
புளிப் பட்டணம்.

(8) தானிகன்-காரியகாரன். காதல் - ஆசையோடு, கருவைப் பதி-
களிவலம் வந்தகல்லூர், நல்லூர்-ஓமநல்லூர். அபபால்-அப்பறத்திலுள்ளன.

கூடு

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

சிங்கன் சிங்கியை நினைத்துக் கூறுதல்
கோச்சகக் கவிப்பா.

செட்டிக் கிரங்கினின் தீர்த்தவர்குற் றூலர்வெழபிற்
கட்டிக் கிணங்குநுதற் சுந்தரியாள் கொங்கையின் தீபல்
முட்டிக் கிடந்துகொஞ்சி முத்தாடிக் கூடிநன்றுய்க்
கட்டிக் கிடக்கமுலைக் கங்சாய்க் கிடந்திலனே. (84)

சிங்கன் குஞுவஜைப்பார்த்துக் கண்ணிகோண்டுவரச் சோல்லுஷ்டல்
இ-ம்-கல்யாணி. தாளம்-சாப்பு.

பல்லவி

கண்ணி கொண்டு வாடா குஞுவா கண்ணி கொண்டுவாடா.

அநுபல்லவி

கண்ணி கொண்டு வாடா பண்ணவர் குற்றூலர்
காரார் திரிகூடச் சாரலி லேவந்து
பண்ணிய புண்ணிய மெய்தினாற் போலப்
பறவைக் கெல்லாம் பரந்தேறி மேயுது (கண்ணி)

சுரணங்கள்

(1) மானவர் சூழு மதுரையிற் பாண்டியன்
மந்திரி யார்கையில் முத்திப் பணம்போட்டுத்
தானுசைப் பட்டு முன் கொண்டகொக் கெல்லாங்
தரிகொண்டு தில்லை நிரிகொண்டு போச்சது

(84) செட்டி-வைசியரிலொருபிரிவாகிய கவிப்பர் குலத்திற்பிறந்த
கண்டக்கேதனன்; இவன் சரிதம், தி.பு.கண்டக்கேதனச்சருக்கத்திற்
காண்க. சுட்டி - நெற்றிச்கட்டி. சுந்தரி - அடுகுடையவள். முத்தாடி-
முத்தமிட்டு.

(85) குஞுவா-குஞுவனே; குஞுவன்-பறவைகளைப் பிடிக்கக் குன்ள
வடிவமாக ஒரு வேந்தம் போட்டுக்கொள்கிறவன். பரந்து - எங்கும்வியா
பித்து.

(1) மானவர்-பெருமைட்டயவர். மந்திரியார் - [மாணிக்கவாசக
சுவாமியாகிய] மந்திரியார். முத்திப் பாம்பாட்டி - முதலிலே திரவியங்
களைக் கொடுத்து [வாக்கிவரசம்பால் १] தான் - [பாண்டியஞ்சிய] தான்.
ஒசுரக்கு - குதிரை [முகாஸ்ரை]. தரிச்சாணுதிலை - தங்குதல் செய்ய
வில்லை. நரிகொண்டுபொச்சது; இச்சிதம் திருவிளொயாடற்புராணத்தி
லாரிக்.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

கூகு

கானவர் வேடத்தை யீனமென் ரெண்ணுடே
காக்கை படுத்தான் கருமுகில் வண்ணலு
மேனுட் படுத்திட்ட கொக்கிற கின்னும்
விடைமே வீருப்பார் சடைமே வீருக்குது (கண்ணி)

- (2) முன்னுட் படுத்த பரும்பெருச் சாளியை
முத்த நயினார் மொடுவாய்க் கொடுபோனார்
பின்னுண தம்பியா ராடு மயிலையும்
பின்னோக் குறும்பாற் பிடித்துக்கொன் டேக்னார்
பன்னரு மன்னத்தை நன்னக ரீசர்
பரிகல மீந்திடும் பார்ப்பானுக் கிந்தனர்
வன்னப் பருந்தொரு கன்வன் கொடுபோனான்
வக்காவும் காரையுங் கொக்கும் படுக்கவே (கண்ணி)
- (3) மீறு மிலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
வேட்குற வண்முதல் வேட்டைக்குப் போனாரா
ளாறுநாட் கூடி யொருகொக்குப் பட்ட
தகப்பட்ட கொக்கை யவித்தொரு சட்டிழிற்
சாறுக வைத்தபின் வேதப் பிராமணர்
தாழுங்கொண் டார்சைவர் தாழுங்கொண் டார்தவர்
பேரூ முனிவரு மேற்றுக்கொண் டாரிதைப்
பிக்குச்சொல் லாமலே கொக்குப் படுக்கவே(கண்ணி)
.

(85)

கானவர்-குறவர். ஸனம் - குற்றம். காக்கை - [கர்காசரஞ்சிய] காக்கையை. படுத்தான் - [கண்ணோக் கெடுத்துக் கீழே] விழச்செய்தான். கருமுகில்வண்ணன்-கரியமேகம்போன்ற விஷ்ணு; இச்சரித்திரம் பாகவதத்திற் காண்க.

(2) படுத்த - அகப்படுத்திக்கொண்ட. பெருச்சாளி - [கயமுகாசரஞ்சிய] பெருச்சாளி. முத்தங்கினார்-விளாயக்கடவுள். மொடுவாய் - [மிக] கயமாய். ஆடும்-ஆட்டையும். பன்னரும்-சொல்லுதற்கரிய. அன்னத்தை-அன்னப்பறவையை. பரிகலம்-போசனபாததிராய. பார்ப்பான் - பிராமணஞ்சிய பிராமா. வன்னம்-சிறம். கன்வன்-விஷ்ணு.

(3) மீறும் - [வளங்கள்] அதிகப்படும். வேட்டைக்குப் போனாள் முதலெனாக் கூட்டுக. கொக்கு-மாமரமாகிய சூரபன்மன [ஒரு பறவை]. சட்டியிலவித்தெனக் கூட்டுக. அவித்து-வேகவைத்து [கெடுத்து]. சட்டியில் - ஒரு பாத்திரத்தில் [சஷ்டியாகிய ஆருவது திதினாளில்]. சாறு - குழம்பு (திருவிழா). பிக்கு - பிசகு.

கவிக்கூற்று.

கோச்சகக்கலிப்பா

ஆனை குத்திச் சாய்த்ததிற லாஸர் திருக் குற்றுலர்
கூனி கொத்தி முக்கிவிக்கிக் கொக்கிருக்கும் பண்ணையெலாஞ்
சேனை பெற்ற வாட்காரச் சிங்கனுக்குக் கண்ணி கொண்டு
ழுனை குத்தி நூவன்முழுப் பூனை போல் வக்தானே. (81)

நூவன் சோல்லுதல்

இ-ம் - காம்போதி. தாளம்-சாப்பு.

- (1) கலந்த கண்ணியை நெருக்கிக் குத்தினாற் காக்கையும்படுமே
குஞவா காககை யும்படுமே
- (2) மலர்ந்த கண்ணியைக் கவிழ்த்துக் குத்தினால் வக்கா வும்படு
குஞவா வக்கா வும்படுமே (மே)
- (3) உலைந்த கண்ணியை யிறுக்கிக் குத்தினாலுள்ளா னும்படுமே
குஞவா வுள்ளா னும்படுமே
- (4) நூலைந்த கண்ணியைத் திருத்திக் குத்தடா குத்றுல மலைமேற்
குஞவா குற்றுல மலைமேல். (87)

சிங்கன் சோல்லுதல்.

கோச்சகக்கலிப்பா.

கள்ளநலவு கொன்றையந்தார்க் கர்த்தர்திரி கூடவெற்பிற்
பிள்ளைமதி வாணிதலாள் பேசசுத ஹீற்றங்கத்
துள்ளிமதி மேலிருந்து தோளின்மே வேறியவள்
கிள்ளைமாழி கெட்கவொரு கிள்ளையா னேணிலையே. (88)

(86) ஆனை- [தாருகாவனத்து முனிவர்விட்ட] யானை. திநலாளர்-வலிமையுடையவர். கூனி - ஒருவகைமீன். பண்ணையெல்லாம் - வயலிடமெல்லாம். சேனை பெற்ற - ஜெவடர்ப்படை குழப்பட்ட. வாட்காரச் சிங்கனுக்கு-வாளாயுதமுடைய சிங்கனுகியக் குறவனுக்காக, பூனை குத்திதாவன்பூனையைக் குத்திப்பிடித்தலில் வல்லவனுகிய நூவன்.

- (1) குத்தினால் - [பூமியில்] பதித்தால்.
- (2) மலர்ந்த - வாய்விரிந்த.
- (3) உலைந்த - தளர்ந்த.
- (4) குலைந்த - கட்டுவிட்ட.

(88) கள்-தேன். பிள்ளைமதி-பிறைச்சங்கிரன் போன்ற. வாஜுதவாள்-ஒளிபொருந்திய கெற்றியையுடையவளாகிய [மேலேதுறிசொன்ன] குறத்தி. ஹீறு-கருவும். கிள்ளைமாழி-கிளைமொழி போன்ற சொல்.

இ-ம - கல்யாணி. ஆதிதாளம்.
பல்லவி

கெம்பா ரடையே பொறுபொறு கெம்பா ரடையே.

அநுபல்லவி

கெம்பா ரடையே நம்பர்குற் ஞலர்

கிருபைப் புறவிற் பறவை படுக்கையில்
வம்பாக வந்தவுன் சத்தத்தைக் கேட்டல்லோ
வந்த குருவி கலைந்தோடிப் போகுது (கெம்பா)
சரணங்கள்

- (1) ஏருத மீன்களு மேறி வருகுது
எத்திசைப் பட்ட குருகும் வருகுது
நாரூறு கண்ணியைப் பேரூகக் குத்தியே
நூவனு நானு மிருந்தோ முனக்கினிப்
பேருன சூளை மருந்தா கிழும்பிறர்
பேசாவல் வாடைப் பொடியா கிழுமரைக்
கூற கிழுமொரு கொக்கா கிழுகரிக்
கொம்பா கிழுந்தாரேன் வம்புகள் பேசியே(கெம்பா)
- (2) சுசி யுடுத்து முடித்து வளையிட்டுப்
பொட்டிட்டு மையிட்டுப் பொன்னிட்டுப் சூவிட்டுக்
காச பறித்திடும் வேசைய ராசாரக்
கண்ணிக்குள் னேபடுங் காழுகர் போலவும்
ஆசார வீனத்துலுக்கன் குதிரை
யடியொட்டுப் பாறை யடியொட்டி னுற்போலுங்
தேசத்துக் கொக்கெல்லாங் கண்ணிக்குள் னேவந்து
சிக்குது பார்கறி தக்குது பாரினிக் '(கெம்பா)

(89) கெம்பாரடையே - கெம்பாதே அட ஜேயே என்பதின் மருங் மொழி. கெம்புதல் - உரத்துப் பேசுதல். அட ஜேயே-வினிக்குறிப்பு. இங்களும் வருமிடங்தோறுங் கொள்க.

(1) நூவன் - சிங்கனுக்குத்தோழன். பேறு - பயன் சூளைமருந்து வேசையர்களையக்குமருந்து. பேசாமல் - பேசாமலிருக்கும்படி - கூறு பங்கு.

(2) ஆசாரக்கண்ணி - பொய்யொழுக்கமாகிய லலை. ஆசார ஸன்து தலுக்கன் - ஒழுக்கங்கெட்ட தலுக்கனாது. குதிரையடி - குதிரைக்கால். அடியொட்டுப் பாறை - அஃதாவது: நவாபுகாலத்தில் ஒரு பட்டாணி குதிரையேறிக்கொண்டு திருக்குற்றாலத்து ஆலயத்துக்குச் சிறிது தாரத் தில் வர அங்குள்ளார் தடைசெய்யவங் கேளாமல் மீட்டுங குதிரையைச் செலுத்த அக்குதிரை அடியெடுத்து வைக்கமாட்டாமல் ஒட்டிக்கொண்டு தின்ற பாறை. சிக்குது-அகப்படுகின்றது. தக்குது-கிடைக்கின்றது. தாற் பரியம்.

(3) ஆலாவுங் கொக்கு மருகே வருகுது
ஆசாரக் கள்ளர்போல் நானை திரியுது
 வேலான கண்ணிய ராசையி னற்கிழு
 மேலுந்திரிந்திடும் வேடிக்கைக் காரர்போற்
 காலாற் றிரிந்து திரிந்து திரிந்தெங்கள்
 கண்ணிக்குள் ஓரும் பறவையைப் போகட்டுப்
 பாலாறு நெய்யாறு பாய்கின்ற வோட்டத்திற்
 பல்லொடிக் கச்சிறு கல்லகப் பட்டாற்போல்
 (கெம்பா) (89)

கவிக்கூற்று.

விருத்தம்.

தேவிகுழல் வாய்மொழிப்பெண் ஞாச்சி யார்கால்
 செண்பக்கால் திருந்தமதி சூடி னார்கால்
 காவிவயல் வெண்ணமடை தட்டான் பற்றுக்
 கள்ளிகுள மழகர்பள்ளங் கூத்தன் மூலை
 வாவிதொறு நின்றுசிங்கன் வேட்டை யாடி
 வடவருவி யாற்றுக்கால் வடகால் தென்கால்
 கோவில்விளை யாட்ட மெங்குங் கண்ணி குத்திக்
 கூவினு னாவனைவிட் டேவி னுனே. (90)

(3) ஆகும் - அகப்படும். போகட்டு-போகும்படிசெய்து. ஒட்டத்
 தில் - உதட்டில்.

(90) கால் - வாய்க்கால். காவிவயல் - நீலோற்பலமலரும் னன்செய்.
 கூத்தன் - திரிகூடாதார் சங்கக் கோயிலுக்கு வடபக்கங் கோயில் கொண்
 டிருக்குஞ் சிவபிரான். வாவி - தடாகம். விளையாட்டம் - விளைநிலம். கூவி
 னன் - அழைத்தவனுகி. விட்டுவில்லை - [அப்பறவைகளைப் பிடித்துவரச்
 சொல்லிச்] செலுத்தினேன்.

சிங்கன் சோல்லுதல்.

இ-ம்-தர்பார். தாளம்-சாப்பு.

கண்ணிகள்.

- (1) கல்வித் தமிழ்க்குரியா திரிகூடக் கர்த்தர்பொற் றுள்பாவுஞ் செல்வக் கடலைனயான் குற்றாலச் சிவராம நம்பியெங்கோன் வல்ல மணியபட்டன் பெருமை வளர்ச்சங்கு முத்துநம்பி வெல்லுங்குற் றுலம்பி பறவேல்லா மீன்கொத்திக் கூட்டமையே.
- (2) சீராளன் பிச்சைப் பின்னோ திருப்பணிச் செல்வப் புதக்குளமுங் காராளன் சங்குமுத்து திருத்தொடைக் காங்கேயன் கட்டையும் மாராசன் றென்குழிசை வயித்திய நாதன் புதக்குளமுங் தாராள மானபுள்ளும் வெள்ளன்னமுங் தாராவு மேயுதையே.
- (3) தானக் கணக்குடனே ஸ்ரீபண்டாரங் தன்மபத் தர்கணக்கும் வானவர் குற்றாலர் திருவாசல் மாடநற் பத்தியமும் நானிலஞ் சூழ்குழிசை வைத்திய நாத நரபாலன் தானபி மானம்வைத்த சிவராமன் சம்பிர திக்கணக்கும்.
- (4) வேதநா ராயணவேள் குமாரன் விசைத்தொண்டை நாடாளன் தீரன் முத்துமன்னன் விசாரிப்புச் சேர்ந்த புறவினெல்லாங் காதலாய்க் கண்ணிவைத்துப் பறவைக்குக் கங்கணங் கட்டி நின்றே னேதோ வொருபறவை தொடர்ந்துவக் கென்னைக் கழக்குதை [யோ.

(1) உரியார் - உரியவராகிய, மணிய - மணியவேலையுள்ள, நம்பி-அருச்சகர், புறவு - நன்செய்.

(2) சீராளன்-சீர்த்தியையானுகின்றவன், திருப்பணி-திருப்பணிக் காக லிட்ட, காராளன் - வேளாளனுகிய, மாராசன் - மகாராசனுகிய, குடிசை - ஓரூர், புள் - பறவை.

(3) தானக்கணக்கு - தானமாகவிடப்பட்ட சொத்தின் கணக்கு, ஸ்ரீபண்டாரம் - கருக்கலம், தன்மபத்தர் - தருமமரகிய தொண்டுசெய்யும் அடியார்கள், குடிசை-ஓரூர், நரபாலன் - அரசன், சம்பிரதிக்கணக்கு - எல்லாஞ்சேர்ந்த தொகைக் கணக்கு.

(4) விசை-விசயமென்பதன் கடைக்குறை; வெற்றி, விசாரிப்பு-விசாரணை, கங்கணங்கட்டின்றேன் - மிகச்சாக்கிரதையாகநின்றேன், இல்லைதொரு குறிப்புமொழி

சிங்கன் சிங்கியை நினைத்தல்.

விருத்தம்.

காவலர் திரிகூடத்திற் காமத்தாற் கலங்கி வந்த
நூவனைப் பழித்துச் சிங்க ஞேக்கிய வேட்டைக் காட்டி
லாவல்லோசர் காம வேட்டை யரசையா லண்ணப் பேட்டைச்
சேவல்போய்ப் புணரக் கண்டான் சிங்கிமேற் பிரமை கொண்
(டான். (92)

சிங்கன் சிங்கியை நினைத்துப் புலம்பல்.

இ-ங்-ஆகிரி, தாளம்-சாப்பு,

எட்டுக் குரளி லொருகுரல் கூவும்பு றுவே யென
தேகாந்தச் சிங்கியைக் கூவாத தென்னகு லாவே
மட்டார் குழலிதன் சாயலீக்காட்டுமெ ழூரமே யவிள்
மாமலர்த் தாள்ளடை காட்டாத தென்னவி காரமே
தட்டொத்த கும்பத் தடமுலை காட்டுஞ்ச கோரமே சற்றுத்
தண்ணென்றும் வெச்சென்றுங்காட்டிசிட்டாலுப காரமே
கட்டித் திரவியங் கண்போலு ஏன்னகர்க் காவியே கண்ணிற்
கண்டிட மெல்லா மவளாகத் தோனுதே பாவியே. (93)

(92) வந்த - (தன்னிடத்தில்) வந்த. நூவனை - தோழனுகிய
நூவனை. நோக்கிய-பார்க்கப்பட்ட. ஆவல்-போசை. ஆசையால்-விருப்
பந்தால். சேவல்-ஆண்ணம். சிங்கி-மனைவியாகிய குறத்தி. பிரமை-மய
(க்கம்..

(93) எட்டுக்குரல் - (*உவரி சுரதமாதர் கண்டத்திலுண்டாகும்)
எண்வகை ஒலிகள்; அவையாவன: மயில் புரு அன்னம் காடை வண்டா
னம் குயில் கோழி வண்டு இவற்றின் ஒலிகள். ஒருகுரல் கூவும் - தன்னு
டைய ஒன்றுகிய ஒலியைச்சொய்யும். ஏகாந்தம் - தனிமையுடைய. கூவா
தது-அழையாதது. குலச-பட்சம். மட்டு-தேன். மழூரமே-மயிலே. விகா
ரம் - வெறுபாடு. தட்டி-அடிப்பக்கம். கும்பம்-யாளைமத்தகங்கள்போன்ற.
தடம்-பெருமை. சகோரமே - சக்கரவாகப் பறவையே. தண்ணொன்றும்
வெச்சென்றும் - (அவள் முலைகள் காட்டுவல்போல) குளிர்ந்தும் உட்ட
ணித்தும். காவியே - நீலோற்பலமே.

* உவரி - மேல். | சுரதம் - சௌயோகம்.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

எடு

சிங்கன் வேட்டையெப்பற்றிச் சோல்லுதல்,
கொச்சகக்கலிப்பா.

செட்டிபற்றிற் கண்ணிலைத்துச் சிங்கிநடைச் சாயலினுற்
சிப்பட்டைக் குளத்திலின்னப் பேடைநடை பார்த்திருந்தேன்
கட்டுற்ற நன்னகர்க்கென் கண்ணியெலாங் கொத்திவெட்டு
கொட்டிக்கொண் நடையே குருவியெலாம் போயினுமே. (91)

இ-ம்-முகாரி. தாளம்-சாப்பு
பல்லவி

போயினுமைதீய பறவைகள் போயினு மைதீய.

அநுபல்லவி.

போயினு மையே நாயகர் குற்றுலர்
பொல்லாத தக்கன் மகத்தை யழித்தாள்
வாயி லடிபட் டிடிபட் டுதைபடடு
வானவர் தானவர் போனது பேரால்தேவ. (போயினு)

சரணங்கள்.

(1) ஓமடையி னின்னெருரு பஞ்சவர் னக்கிளி
மின்னார்கை தப்பியென் முன்னை வந்தது
பேடையென் தீறயதைச் சேவல் தொடர்ந்தது
பின்னெரு சேவலுங் கூடத் தொடாந்தது
குடிய வின்ப மிரண்டுக்கு மெட்டாமற்
சுந்தோப சுந்தர்போல் வந்த கலகத்திற்

(94) பற்று-வயல்- சாயல்-தோற்றம். பெட்டைக்குள்-ஒருகுளம்.
கட்டு - கட்டுப்பாடு. நன்னகர்க்கு - நன்னகரத்தில். கொத்தி - அறுத்து.
வெற்றிகொட்டிக்கொண்டு - செயித்துக்கொண்டு.

(95) மகத்தை - யாகத்தை. தானவர் - அசரர்.

(1) மகதப்பி - மகமினின்றுங் தவறி. பேடை - பெட்டைக்கிளி.
சேவல்-ஆண்கிளி. குடிய - அணியப்பட்ட. இரண்டுக்கும் - அவவிரண்டு
ஆண்கிளிக்கும். சுந்தோபசங்தர்போல்-சுந்தன் உபசங்தனென்னு மிரண்டி
அசரரைப்போல; இவர்: இரணியக்கிபண் வழிசத்து நிசங்தன்புத்திரர்.
இவ்விருவரு மிகக் பலசாலிகளா யெல்லாரையுங் துன்புறுத்தி வந்தனர்;
அதுகண்டு விஷ்ணு விசுவகர்மாவினு வொருபெண்ணைப் படைத்து, அவ
ரிடமனுப்ப அவ்விருவரு மோகித்து அவள்பொருட்டுச் சண்டையிட்டு
மாண்டனர். வந்த - (அவ்விரண்டு சினிகளிடத்தும்) வந்த, கலகத்தில்-
சண்டையால்.

காடெல்லாம் புட்சியாக் கூடி வளம்பாடிட்டு

கண்ணியிடுந் தட்டியென் கண்ணிலுங் குட்டியே.

(போயினு)

(2) ஆயிரங் கொக்குக்குக் கண்ணியை வைத்துநா

னப்பாலே போயொரு மிப்பா யிருக்கையில்

ஆயிரங் காகங்க ளாயிரம் பட்டு

மறைத்து விரைத்துக் கிடப்பது போலவே

காய மொடுங்கிக் கிடந்தது கண்டுநான்

கண்ணி கழற்றி நிலத்திலே வைத்தயின்

சேயிழை தன்பொருட் டாலேபஞ் சாக்ஷரஞ்

*செயித்த மன்னவன் பாவும்போ ஞற்போலட்.

(போயினு)

(3) தம்பமென் ரேந்தி னேரைச் சதிபண்ணித்

தாம்ஸாழுப் பார்ப்பவர் செல்வங்கள் போலவும்

பம்பும் வடபா லருவியிற் ரேய்ந்தவர்

பாவங் கழுசீராய்ப் போவது போலவுங்

கும்ப முனிக்குச் சிவமான காலங்

குதித்தோடிப் போன வயினாவர் போலவும்

அம்பிகை பாகர் திரிகூட நாத

ரடியவர் மேல்வந்த துண்பங்கள் போலவும்.

(போயினு) (95)

வளம்பாடி - (வயல்) வளப்பத்தைப் பாடிக்கொண்டு. தட்டி - தடுக்கி விட்டு. குட்டி - ஏத்து (தாற்பரியம்).

(2) ஒருமிப்பாய்-ஒரோபார்வையாகப்பார்த்து. ஆயிரம்பட்டு-ஆயிரங் கண்ணிக்குள்ளு மகப்பட்டு. மறைத்து-மறைப்பட்டு. விரைத்து-செத்து. சேயிழைபொருட்டு - மங்கையர்க்கரசியார் காரணமாக. பஞ்சாக்ஷரம்-ஐங் தெழுதது மங்கிரத்தை. செயித்த - செபஞ்செய்த. மன்னவன் - கண் பாண்டிய அரசன்.

(3) தம்பம் - பற்றுக்கோடு; ஆதாரம். சதி - வஞ்சனை. பம்பும் - நெருங்கும். வடபால் - வடபக்கத்து. சிவம் - (அகத்தியமுனிவர்பொருட்டு) விஷ்ணுசிவனுபம்.

* சேவித்த என்றும் ஒருபாட மிருக்கிறது.

நாவன் சிங்கனைப் பழித்தல்.

விருத்தம்.

வருக்கையார் திரிகூடத்தில் மாமியாள் மகள்மேற் கண்ணும் பருத்திமேற் கையு மான் பான்மைபோல் வேட்டை போன்ற கருத்துவே றுனுய் தாயைக் கற்பித்த மகள்போ வென்னைச் சிரித்தனை சிங்கா வுன்னைச் சிரித்தது காமப் பேயே, (96)

இதுவுமது.

கடுக்கையார் திரிகூடத்திற் காமத்தால் வாமக் கள்ளைக் குடித்தவர் போலே வீழ்ந்தாய் கொச்சுநி படுத்து வாழ்ந்தாயடிக்கொரு நினைவேன் சிங்கா ஆசைப்பே யுனை டாது செடிக்கொரு வளையப் போட்டுச் சிங்கியைத் தேடுவாயே, (97)

சிங்கன் சிங்கியைத் தேடுமேபடி நாவனுக்குச் சோல்லுதல்.

விருத்தம்.

வேடுவக் கள்ளி யோர்நாள் மெய்யிலா தவனென் றென்னை யூடலிற் சொன்ன பேச்சா அருவிலி பகைத்தா னென்மேற்

(96) வருக்கையா-பலாமரத்தில் சிறைக்குளாராகிய கிவிபிரான். மாமியாள் மகள்மேற் கண்ணும் பருத்திமேற்கையுமான பான்மை-அஃதாவது: பருத்தியெடுப்பவன் மாமியாள் மகளைக்கண்டு-மோகித்துக் கண்ணையவள்மேற் செலுத்தி நின்று பருத்தியைப் பிறரெடுத்துப்போகத் தவற விட்ட தன்மை. போல் - [அது] போல. வேட்டைபோன்ற-வேட்டையைத் தவறவிட்டாய். தாயைக் கற்பித்தமகள் - அஃதாவது: தான் வியபிசாரஞ் செய்துகொண்டு தாயை அதுசெய்யாதே யென்று போதித்த மகள். போல் - [அது] போல. என்னைச் சிரித்தனை - [நீ வேட்டையைத் தவறவிட்டு நான் தவறவிட்டதாக இகழ்ந்து] என்னை நகைத்தாய்.

(97) கடுக்கையார் - கொன்றைமாலையுடையாரது. வாமம் - திமையுடைய. பழித்து-கொன்று. வாழ்ந்தாய் - வாழ்வையடைக்காய்; இகழ்ச் சிக்குறிப்பு. செடிக்கொரு வளையம் போட்டுச் சிங்கியைத் தேடுவாய்- அஃதாவது: மந்திர சாத்திரத்திற் கூறியபடி செடிக்கு இருப்புவளையம் போட்டுக் காப்புக்கட்டி மந்திர செபஞ்செய்து காணுமற்போன சிங்கியைத் தேடுவாயென்றபடி.

(98) வேடுவக்கள்ளி-குறவர்குவக்கள்ளி. மெய்யிலாதவன்-நிசமில் லாதவன் [சீரமில்லாதவன்]. உருவிலி - மன்மதன். பகைத்தான் என்மேல் - [நாமு மெய்யில்லாதவன் இவனு மெய்யில்லாதவன் ஆனால் இவன் மக்கு விரோதி யென்றெண்ணி] என்மேல் விரோதித்தான்.

எறு

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

பேரடுவான் புட்ப பாணம் புறப்பட மாட்டே னாவா
தேடி திரிகூ டத்திற் சிங்கியைக் காட்டு வாடேய. (98)

நாவன் சிங்கியைத் தேடமாட்டேன்று மறுத்துக்கூறல்.

அங்கனர் திரகூ டத்தி வெளைந் யணைந்தர வென்ன
நுங்களிற் பிரிந்தாலென்ன நாவனுக் குத்தோ நட்டங்
கங்கன மெனக்கேன் சிங்கா காசலை யுனக்குண் டானாற்
கொங்கனாச் சிங்கி தன்னைக் கூட்டிவா காட்டு வேனே. (99)

சிங்கன் சிங்கியைத் தேடல்.

விருத்தம்.

திருவன்னு யலைகாஞ்சி திருக்கா எத்தி
சீகாழி சிதம்பரங்தென் னாரூர் காசி

குருநாடு கேதாரங் கோலக் கொண்டை
கோகரணஞ் செகநாதங் கும்ப கோணம்

அரியலூர் சிரங்கங் திருவா னைக்கா
வடங்கலும்போய்ச் சிங்கிதனைத் தேடிச் சிங்கன்
வருசிராப் பள்ளிநிட்டு மதுரை தேடி
மதிகொண்டான் திரிகூட மேதிர்கண் டானே. (100)

வில்விபுத்தூர் கருவைநல்லூர் புன்னைக் காவு
வேள்திருச்செங் தூர்குருகூர் சிவை குந்த
நெல்வேலி சிங்கிகுளந் தேவ நல்லூர்
நிலைதருஞ்சிற் றார்குமரி திருவாங் கோடு
சொல்லரிய குறுங்கைகளாக் காடு தேடித்
தொன்மருது ரத்தாள நல்லூர் தேடிச்
செல்வருறை சிவசயிலம் பாவ நாசங்
திரிகூடச் சிங்கிதனைத் தேடு வானே. (101)

(99) நுங்களில்-உங்களுக்குள், கங்கனம்-ஆத்திரம் [தாற்பரியம்]. காசலை - ஆத்திரம்; இது: இழுசனாமோழி. கொங்கனாச்சிங்கி - கொங்கன தேசத்துக் குறத்தி.

(100) குருநாடு-பாண்டவர்நாடு. மதிகொண்டான்-சந்திரனைத் தலை மேற்றுங்கிய சிவம்ரானது.

(101) புன்னைக்காவு-சங்கரங்யினர்கோயில். குமரி-கன்னியாகுமரி. திருவாங்கோடு - மலையாளம். குறுங்கை - திருக்குறுங்குடி.

இதுவுமது.

இ-ம்-நீலாம்புரி. ஆதிதாளம்.

குட்டப்படி
ஏன் இடமிருந்து
ஒரு மூத்தையிலோ கண்ணிகள்.

(1) பேடைக் குழிலுக்குக் கண்ணியை வைத்துநான்
மாடப் புறுவுக்குப் போனேன்
மாடப் புறுவுங் குழிலும் படுத்தேன்
வேடிக்கைச் சிங்கியைக் காணேன்.

(2) கோல மயிலுக்குக் கண்ணியை வைத்துநான்
ஆலார் படுக்கவே போனேன்
ஆலாவுக் கோல மயிலும் படுத்தேன்
மாலான சிங்கியைக் காணேன்.

(3) வெவ்வாப் பறவையின் வேட்டைக்குப் போய்க்காம
வேட்டையைத் தப்பிவிட தேனே.
வெவ்வால் பறக்க மரா யகப்பட்ட
வைபவ மாச்சது தானே.

(4) இவ்வாறு வந்தவென் னெஞ்சில் விரகத்தை
யெவ்வாறு தீர்த்துக்கொள் வேலேன்
செவ்வாய்க் கரும்பை யதுராக வஞ்சியைச்
சிங்கியைக் கானுகி வேலேன்.

(102)

[1] படுத்தேன் - பிடித்தேன்.

[2] ஆலா - ஒருபறவை.

[3] வெவ்வா-விருப்பமாக, வெவ்வால் பறக்க மராயகப்பட்ட என்
பதற்கு - வெவ்வால் பறந்தோடிப்போனதுபோலச் சிங்கி கானுமற்போக
மரங்க - சிடைத்ததபோல மற்றப் பறவைகள் சிடைத்தன என்பது
பொருள், வைபவம் ஆச்சது-[அந்த]வகை[போல]ஆயிற்று இச்சொய்கை.

(4) இவ்வாறு - இந்தவிதம், அதுராகம் - ஜக்கியமுடைய.

குற்றுலத்திற் சிங்கன் சிங்கியைத்தேடேல்.

நற்றுலங் தன்னிலுள்ளோர் யாவ ரேநு
நன்னகரத் தலத்தில்வந்து பெறுவார் பேறு
பெற்றுர்தா நன்னகரத் தலத்தை விட்டாற்
பிரமலோ கம்வரைச்சும் பீபறுண் டாமோ
வற்றுத் வடவருவிச் சாரல் நீங்கி
வடகாசி குமரிமட்டு மலைந்த சிங்கன்
அற்றுலத் தலத்தின்முன்னே தலத்தால் வந்து
கூடினான் சிங்கிதனைத் தேடி னானே. (103)

சிங்கன் சிங்கியைக் காணுமெற் புலம்பல்.

இ-ம்-தோடி. ஆதிதாளம்.

பல்லவி.

சிங்கியைக் காணேனே யென்வங்கணச சிங்கியைக் காணேனே.

அநுபல்லவி.

சிங்கியைக் காமப் பசங்கினிப் பேடையைச்
சீர்வளர் குற்றுலர் பேர்வளம் பாடிய
சங்கித வாரியை யிங்கித நாரியைச்
சல்லாபக் காரியை யுல்லாச மோகனச் (சிங்கி)
சரணங்கள்.

(1) ஆரத் தனத்தைப் படங்கொண்டு மூடி
யசைத்துநின் றளதை யானைக்கொம் பென்றுநான்
கோரத்தை வைத்த விழிக்கெதிர் சென்றேனேன்
கொஞ்சத் தனத்தை யறிந்து சுகக்காரி
பாரத் தனத்தைத் திறந்துவிட்டாள்கள்டு
பாவியே னுவி மறந்துவிட்ட டேனுடன்
தீரக் கனிய மயக்கி முயக்கியே
சிங்கார மோகனஞ் சிங்கிகொண் டாளந்தச் (சிங்கி)

(103) நற்றுலம்-நல்லல்லகம். பேறுபெறுவாரெனக் கூட்டுக. பேறு-
பயன். உண்டாமோ - கிடைக்குமீரா. சாரல் - மலைப்பக்கம்.

(104) வங்கணம் - அதிகநேசம். வாரி - கடல். சல்லாபம் - வினாவும்
விடையுங்கடிய பீபச்சு. உல்லாசம்-உள்ளக்களிப்பு. மோகனம்-மோகம்.

(1) படம்-மேற்சேலை. கோரம்-கொடுமை. கொஞ்சத்தனம்-[என்
னுடைய] எளிமைத்தனம். பாவியேன்-பாவியாகிய நான். ஆவி-உயிரை.
தீரக்கனிய - முழுவது [மன] மிளக. முயக்கி - தழுவச்செய்து. மோக
னம் - புனர்ச்சி.

- (2) பூவென்ற பாதம் வருடி வருடி ப
 புளக முலையை நெருடி நெருடி
 யேவென்ற கண்ணுக்கோ ரஞ்சனங் தீட்டி
 யெடுத்த சுருளு மிதமூ விடுக்குவள்
 வாவென்று கைச்சுருள் தாவென்று வாங்காள்
 மனக்குறி கண்டு நகக்குறி வைத்தபின்
 அவென் விருந்க்கா விருக்கா துவதைப்பள்
 அதுக்குக் கிடந்து கொதிக்குதென் பேய்மனம் (சிங்கி)
- (3) தாராடுங் குன்றி வடத்தை யொதுக்கித்
 தடமார் பிறுகத் தழுவவங் தாலவள்
 வாராடுங் கொங்கைக்குச் சந்தனம் பூசாள்
 மறுத்து நான் பூசினும் பூசலா காதென்பாள்
 சிராடிக் கூடி விளையாடியிப்படித்
 தீரா மயல்தந்த தீராமைக் காரியைக்
 காராடுங் கண்டர்தென் னாரிய நாட்டுறை
 காரியப் பூவையை யாரியப் பாவையை. (சிங்கி) (104)

நூவன் சிங்கியினது அடையாளம் விடுவதல்.

கோச்சகக்கலிப்பா.

சங்கமெலா முத்தீனுஞ் சங்கர் திரி கூடவெற்பிற்
 பொங்கமெலாஞ் செய்யமுங்கள் போகமெலா மாறறிவார்
 சிங்கமெலா மொத்ததுடிச் சிங்காவுன் சிங்கிதனக்
 கங்கமெலாஞ் சொல்லி யடையாளஞ் சொல்வாயே. (105)

(2) வருடவருடி-தடவித்தடவி. புளகம்-இங்கிதமுடைய. நெருடி
 நெருடி-உறுத்தித் தடவித் தடவி. ஏ-பாணத்தை. அஞ்சனங்தீட்டி - மை
 யெழுதி. எடுத்தசுருளும்-கையிலெடுத்த வெற்றிலைச்சுருளையும். இதழால்
 இடுக்குவள்-உடகுவளால் இடுக்கிப் பிடிப்பள். மனக்குறி-மனத்தின்குறிப்பு.
 வைத்தபின்-பதித்தபின்னர் [தாற்பரியம்]. ஆவென்ற-பரவசப்பட்டு.

(3) தார் ஆமெ - பூமாலைபோலசையும். குன்றிவடம் - குன்றிமணி
 மாலை. பூசல்-பூசதல் [சண்டை]. தீராமை-கொடுமை; இது: புகழ்ச்சியில்
 வந்தது. கார்-கருநிறம். ஆரியம்-அழுகு.

(105) சங்கர் - சங்கக்கோயிலுடையார். பொங்கம் - பொலிவான
 விடையம். போகம்-இன்ஷம். துடி-வேகத்தையுடைய. அங்கம்-அவயவம்.

சிங்கன் சிங்கியினது அடையாளம் கூறுதல்.

இ-ம்-பியாகடை. மிசுரதாளம்.

பல்லவி.

கருப்பி ஸழகியடா என்சிங்கி கறுப்பி ஸழகியடா.

அங்பல்லவி.

கருப்பி ஸழகி காமச் சதுக்கில் மிதுந்த சிங்கி கக்காரி (கறுப்)

சராணஸ்காரி.

(1) கணக விரண்டுமெம்புக் கண்ண போஸ் நீண்டிருக்குங்

கையத் தணையகலை நூறுமடா

பெண்கள் மயக்குமவன விரகப்பார்வை சிங்கி.

பிதித்தால் மத்ரப்பயறும் பெலப்பானே

(2) நகைபு முசமுமவன் நாக்ஞயக் கைவீச்சும்

பகைவருந் திருமபிப் பார்ப்பாரடா

தொகையாய்ச் சொன்னேனினிச் சொல்லக்கூடாதொரு
வகையாய் வருகுதென்னை மயக்குதையே. (கறுப்)

(3) விடையில் வரும்பவனி யுடையர் திருக்குற்றுலர்

சடையி விளாம்பிறநோராற் றனிநுதலாள்

நடையி ஸழகுமிரு துடையி ஸழகுமவ

ஞடையி ஸழகுமென்னை யுருக்குதையோ. (கறுப்)

(106)

நாவன் சிங்கியைச் சேர்த்துவைப்பதற்குச் சிங்கனிடங்
கூலி வினாவுதல்.

கோச்சகக்கலிப்பா.

சாட்டிநிற்கு மண்டமெலாஞ் சாட்டையிலாப் பம்பரம்போ
லாட்டுவிக்குங் குற்றுலத தண்ணலார் நன்னுட்டிற்

(106) சுறுக்கில் - விரைவில்; அல்லது கூர்மையில்.

(1) அம்புக்கினை - பாணமாகியகினை. பெண்கள் - பெண்கள்யும்.

மயக்கும் - மயங்கச்செய்தும், பெலப்பானே - பலங்கொல்லு எதிர்த்துவிற்
பானே.

(2) நாணையம் - ஒழுங்கு.

(3) தனித்தலாள் - ஒப்பற்ற கெற்றியையுடையவள்.

(107) சாட்டி - மோதப்பட்டு; வெருங்கி.

திருக்குற்றுலக் குறவுஞ்சி. அங்

காட்டுவிக்கு முன்மோகக் கண்மாயச் சிங்கிதனைக்
கூட்டுவிக்கும் பேர்களுக்குக் குலியென்ன சொல்வாரேய. (107)

சிங்கன் நூலனுக்குப் பிரதியுபகாரங் கூறுதல்.

இ-ம்-தர்பார். ரூபகதாளம்.

கண்ணிகள்.

- (1) வாடை மருந்துப் பொடியும் அம்மிழூர்
மரப்பாலை பின்னெழுடர மாயங் பொடியுங்
கூடி பிருக்க மருந்தும் இருபொழுது
கூடியிருப் பார்களோக கலைக்க மருந்துங்
காடுகட்டக் கினிக்கட்டு குறவி வித்தை
கண்கட்டு வித்தைகளுக் காட்டி தத்துவேன்
வேடிக்கைக் காயரதிபோல் திரிகூட
வெற்பி ஒதை சிங்கிதனைக் காட்டாயையீய.
- (2) மலையைக் கரையப் பண்ணுவேன் ஞமரிகட்டு
வாராத முலைகளும் வரப்பண்ணுவேன்
முலையை யொளிகப் பண்ணுவேன் ஒளித்தீபர்க்கு
மோகனி மங்கிரஞ்சொல்லி வரப்பண்ணுவேன்
திலத வசீகரஞ் செய்வேன் ஒருவருக்குங்
தெரியாமற் போகவரச் சித்துமறிவேன்
கலகமத னப்பயலை யென்மேற் கண்
காட்டிவிட்ட சிங்கிதனைக் காட்டாயையீய. (108)

காட்டுவிக்கும் - காணச்செய்யும். உன்-உன் ஒடைய.

- (1) அம்மிழூர் - அம்மிழேலறி நடைசெலுத்தும். மரப்பாலை -
மரத்தாலானிய பாலை, பின்னெழுடர - பின்னே தொடர்ந்துவர; இவை
னம் வரும்படிசெய்தல் மங்கிரவாதிகளாது தொழிலிலான்று காடுகட்டி-
காட்டினிடத்து மிருகமாவது பறவையாவது புகாமலிருக்கச் செய்தல்.
அக்கினிக்கட்டு-தி சுடாமலிருக்கச் செய்தல். காட்டாய்-காட்சிவாய்.

- (2) திலதவசீகரம் - அஃதாவது: ஒரு மைப்பொட்டி இட்டுச்சென்
ஞால் வேண்டியவர்களை வசமாக்குதல். சித்து-மங்கிரம். கண்காட்டிவிட்ட-
விலிட்ட (தாற்பரியம்).

நூவன் சிங்கனைப் பரிகசித்தல்.

விருத்தம்.

ஆற்றைநான் கடத்தி விட்டால் ஆகாச மார்க்க மோடத்
தேற்றநீ யறிவாய் கொல்லோ திரிகூட மலையிற் சிங்கா
சாற்றுமுன் மருந்துபோலச் சகலர்க்குங் குறிகள் சொல்லிப்
போற்றுமுன் சிங்கிப்பான புதுத்தெரு விதுகண்டாயே. (109)

சிங்கன் சிங்கியைக்கானமேல் வருந்துதல்.

இ-ம்-முகாரி. ஆதிதாளம்.

பல்லவி.

ஏங்கேதான் போனு னோயே யென் சிங்கி யிப்போ
தெங்கேதான் போனு னோயே.

அநுபல்லவி.

கங்காளர் திரிகூடக் கர்த்தர் திரு நாடுதன்னில் (எங்கே)
சரணங்கள்.

(1) வேஷ கிலுமயக்குவள் வலியத் தட்டிக்
கேளா மஹும் யக்குவள்

ஆளா யழகனுமா யாரையெங்கே கண்டாளோ
தோளாசைக் காரிசிங்கி சும்மா கிடக்க மாட்டாள்.
(எங்கே)

(2) மெய்க்குறியா வெங்கும் வெல்லுவள் மனக்குறியுங்
கைக்குறியுங் கண்டு சொல்லுவள்

(109) தேற்றம் - தெளிவான வித்தை (ஆகுபெயர்). மருந்து-மருந்தி
நன்றாமை (ஆகுபெயர்). குறிகள் - (அருமையாகிய) குறிகள். போற்றும்-
(தெய்வங்களைப்) பராவும்.

(110) கங்காளர் - முழுவெலும்பனிந்தவராகிய.

(1) வேள்-மன்மதன். மயக்குவள்-மயங்கச்செய்வள். தட்டி-அடித்
தெழுப்பி. முயக்குவள் - புனரச்செய்வள். தோள் - (என்னுடைய) புயத்
[தில்.

(2) மெய்க்குறி-சரீரத்திற்கேள்ளும் அடையாளம்.

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

அடி

திக்கிலடங் காதுகுறி யிக்கிலடங் காதுமொழி

மைக்குளடங் காதுவிழி கைக்குளடங் காதகள்ளி(எங்கே)

(3) சித்திரசபேசர்மேலே சிவசமயப் புற்று எழியுள்ள சிலை
பத்திரில்லாப் பேயர்போலே

குக்தியில் வரக்குங்கள்ளுங்குடுவையிற் ரென்னங்கள்ளும்
அத்தனையுங் குழித்துப்போட்டார்பிறகே தொடர்ச்
தாளோ. (எங்கே) (110)

சிங்கன் சிங்கியைக் காணுதல்.

கோச்சகக் கலிப்பா

ஆனைகிப் பெண்விரக மாற்றுமற் போனசிங்கன்
பூனைகப் பரம்பணிவார் பொனனகர்க்குழ் நன்னகரின்
சேஞ்சர் பெருந்தெருவிற் சிங்கியைப்புன் ரேஷிவைத்துக்
கானுமற் போனபொருள் கண்டவர்போற கண்டானே (111)
விருத்தம்.

சிதமதி புரைந்தவர்குற் றூலா நாதர்

திருநாட்டி விருவருந்தாங் கண்ட போது
காதலெலுங் கடல்பெருக்கித் தரிகொள் ளாமற்
கைகலக்கும் போதுக்கை குறுக்கிட்டாற்போல்
விதிவக்கு குறுக்கிடவே நாலூர் பூண்ட
விண்ணாலைச் சிங்கித்தோடு சுண்டு சிங்கன்
தூதுவந்த நல்லாலுண் கணவி மாடந்
துலங்குதம யந்தியாவ ளாயி னோ. (112)

திக்கிலடங்காது-திசைகளிலடங்காது; அப்புறமுஞ் செல்லுமென்ற
பாடி. இக்கில்-கரும்பிஸ். மைக்குளடங்காது விழி - அஃதாவது : மற்றைப்
பெண்கள் கண்போல் இவள்கண் மைபூசி யழகுசெய்யப்பெருத் என்ற
பாடி. கைக்குள் - கைவசத்தில்.

(3) சித்திரசபேசர்-சித்திரசபையிலிருக்கும் கடேசர். குத்தி-சாரா
யம்மைவக்கும்ஒருவிதபாததிரம். அரக்கு-சாராயம். குடிவை-கன் அடைக்கும்
ஒருவித ஒலைப்பெட்டி

(111) ஆற்றுமல்-சகியாமல். பூனை-ஆபரணமாக. பொன்னகர்-பொன்
னுலகத்தவர் [ஆகுபெயர்]. சேண் - நீளம்.

(112) சிதம்-குவிரிச்சி. தரிகொள்ளாமல்-அடங்காமல். வீதி-தெருவி
ஹள்ள சனங்கள் [ஆகுபெயர்]. விண்ணைணம் - ஒருவித மாயாவிததை.
தூதுவந்தனளுஞ்சென்பது - தமயங்தியிடம் இந்திரன் முதலிழ்யாருக்
காகத் தூதுபோன நளன் தமயங்தியை நேரிலேகண்டும் தொக்கு விரோத
மென்று தழுவாமலிருந்தனன். அதுபோலச் சிங்கியை நேரிற்கண்டுஞ்
சிங்கன் சனங்கள் கூட்டத்தைக் கண்டவுடன் கைகலத்தற் கிடமில்லாம
விருந்தன னென்பதாம். கண்ணிமாடம் - விவாகமில்லாத பெண்களிருப்ப
தற்குச் செய்த மாளிகை. அவள் - அந்தசிங்கியாகிய குறத்தி.

அசு

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

இ-ம்-எதுகுலகாம்போதி. தாளம்-சாப்பு.

பல்லவி.

இங்கே வாராய் யென்கண்ணே யிங்கே வாராய்

அநுபல்லவி.

இங்கே வாராய் மலர்ச் செங்கை தாராய் மோக்ச்
சங்கை பாராய் காமச் சிங்கியாரே.

(இங்கே)

சரணங்கள்.

(1) பாதம் நோமே நொந்தால் மனம் பேதமாமே
பாதநோக நிற்ப தேது பாவமினிக்
கூதலோ கொடிது காதலோ கடினம்

(இங்கே)

(2) பாவி தானே மதன்கணை யேவி னுனே
காஷில் மாங்குயில்கள் குவிக் குவியென
தாவி சோருதுனை யாவியாவிக் கட்ட

(இங்கே)

(3) வருக்கை மூலர்வட வருவித் திருக்குற்றுலர்
பெருக்கம் பாடிக்கொள்ள மருக்கள் சூடிக்கொள்ள
ஒருக்கா ஹாடிக்கொள்ள இருக்காற் சூடிக்கொள்ள. (இங்கே)

சிங்கன் சிங்கியை மகிழ்வித்தல்.

கோச்சகக்கலிப்பா.

தொண்டாடுஞ் சுந்தரர்க்குத் தோழர்திரி கூடவெற்பிற்
றின்டாடி நின், சிங்கன் சீராடுஞ் சிங்கிதனைக்

(113) மோகச்சங்கை - மோகத்தினளவு. சிங்கியாரே என்பதில் ஆர்
என்பது அசைநிலை.

(1) பேதம் - வேறுபாடு. காதல் - ஆசை. கடினம் - அதிகம்.

(2) குவி - குவப்பட்டு. ஆவியாவி - தழுவித்தழுவி.

(3) வருக்கைக்கலூலர் - பலாமரத்தடியிலுள்ளவராகிய. மருக்கள் -
வாசனைப்பூக்கள் (ஆகுபெயர்).

[114] தொண்டாடும்-பணிவிடைசெய்யும். தின்டாடி-மயங்கி.

கண்டாடித் துள்ளாடிக் கள்ளாடுந் தூம்பியைப்போற்
கொண்டாடிக் கொண்டாடிக் கூத்தாடிக் கொண்டானே.

(114)

சிங்கனுக்கும் சிங்கிக்கும் சம்வாதம்.

இ-ம-தன்யாசி. ஆசிதாஸம்.

கண்ணிகள்.

- (1) இத்தனை நாளாக என்னுடன் சொல்லாடல் எங்கே நடந்தாய்ந்தி சிங்கி (எங்கே நடந்தாய்ந்தி)
- (2) கொத்தார் குழலார்க்கு வித்தார மாகக் குறிசொல்லப் போனன்டா சிங்கா (குறிசொல்லப் போனன்டா)
- (3) பார்க்கி வதிசயந் தோனுது சொல்லப் பயமா விருக்குத்தி சிங்கி (பயமா)
- (4) ஆர்க்கும் யயமில்லைத் தோணின சரியம் அஞ்சாமற் சொல்லடா சிங்கா (அஞ்சா)
- (5) காஞ்சுகு மேலே பெரிய விரியன் கழுத்துக் கிடப்பானேன் சிங்கி (கழுத்து)
- (6) சேலத்து நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற சிலம்பு கிடக்குதடா சிங்கா (சிலம்பு)
- (7) சேலத்தா ஸிட்ட சிலம்புக்கு மேலே திருகு முருகென்னடி சிங்கி (திருகு)
- (8) கோலத்து நாட்டார் முறக்கிட்ட தண்டை கொடுத்த வரிசையடா சிங்கா (கொடுத்த)
- (9) நீண்டு குறுக்கு நாங்கூழுப் பேரால நெளிந்த நெரிவென்னடி சிங்கி (நெளிந்த)

துள்ளாடி - துள்ளி. கள்ளாடும் - கள்ளிலே மூழ்கய.

[2] கொத்து - சூமாலை [ஆதுபெயர்].

[5] விரியன் - ஒருவகைப்பாம்பு.

[6] சிலம்பு - பாதசரம்.

[8] கோலத்துநாட்டார்-கலிங்கநாட்டார். முறக்கிட்ட தண்டை-முருக்குத்தண்டை, வரிசை - சன்மரனம்.

[9] நாங்கூழு - ஒரு நிலப்புச்சி.

அ.அ

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

- (10) பாண்டிய னர்மகள் ஓவண்டிங் கு சிங்காகப் பாடக மிட்டதடா சிங்கா (பாடக)
- (11) மாண்ட தலையுன காவிலே சட்டிய மார்க்கம் தே நுபெண்டேன சிங்கி (மார்க்க)
- (12) ஆண்டவர் குற்றுலர் சக்கிதிப் பெண்கள் அனிமணிக் கெச்சப்பா சிங்கா (அனிமணி)
- (13) சுண்டி விரவி தீல ருண்டலப் பூச்சி சூருண்டி கிட்டப்பா தேன் சிங்கி (சூருண்டி)
- (14) கண்டிய தேசக்திற் பண்டுகான் பெற்ற காலாழி பீலிப்பா சிங்கா (காலாழி)
- (15) மெல்லிய பூந்தொடை வாழைக் குருத்தை விரித்து மடித்ததார் சிங்கி (விரித்து)
- (16) நெல்வேலி யார்தந்த சல்லாக் கீசலை நெறியிடத் துடுத்தினேன சிங்கா (நெறியிட)
- (17) ஊருக்கு மேக்கே யூர்ந்த அரசிலே சாரைப் பாம்பேது பெண்டேன சிங்கி (சாரை)
- (18) சீர்பெற்ற சோழன் குமாரத்தி யார்தந்த செம்பொ னரை ஞாண்டா சிங்கா (செம்பொ)
- (19) மார்பிற்கு மீலே புடைத்த சிலங்கியிற் தொப்புளங் சொல்லானேன் சிங்கி (தொப்பு)
- (20) பாருக்கு ளேற்றமாங் காயலார் தந்த பாரமுத் தாரமாடா சிங்கா (பார)
- (21) எட்டுப் பறவை குழுறுங் கழுகிலே பத்தெட்டுப் பாம்பேதடி சிங்கி (பத்தெ)
- (22) குட்டத்து ளாட்டாருங் காயங் குளத்தாரு மிட்ட சவுடியடா சிங்கா. (இட்ட) (115)

(15) தொடை - தொடையினிடத்து.

(16) சல்லாக்கீசலை - ஒருவகை மிருதுவான சேலை.

(17) ஊரு - தொடை. மேக்கு - மேற்பக்கம். அரசு - அரசிலை போன்ற அல்லுல்.

(19) சிலங்கி - மூலை (உருவகம்).

(20) காயல் - காயற்பட்டணம்.

(21) (எட்டுப்பறவை) 93-ம் பாட்டுரையிற் சொல்லப்பட்ட பறவைகள். குழிறும் - முழங்கும். கழுகு - கண்டம் [ஆகுபெயர்].

திருக்குற்றாலக் குறவுஞ்சி.

அக

டெ வேறு

இ-ம-புன்னுகவராளி. ஆதிதாளம்.

கண்ணிகள்.

- (1) வள்ளிக் கொடியிலே தூத்திப்பூப்பூப்பானேன் சிங்கி காதில் வங்காளத் தாரிட்ட சிங்காரக் கொப்படா சிங்கா
 - (2) கள்ளிப்பூப் பூத்த ததிசய மல்லவோ சிங்கி தெற்கு வள்ளியூ ரார்தந்த மாணிக்கத் தண்டொட்டி சிங்கா
 - (3) வன்னக் குழிமிலே புண்ணை யரும்பேது சிங்கி மண்ணில் முந்நீர்ச் சலாபத்து முத்துமுக் குத்திகான் சிங்கா
 - (4) சொருகி முடித்ததிற் ரூச்கண மேதடி சிங்கி தென் குருகையூ ரார்தந்த குப்பியுக் தொங்கலுஞ் சிங்கா
 - (5) பொன்னிட்ட மேலெல்லா மின் வெட்டிப் பார்ப்பானேன் சிங்கி யிந்த வன்னப் பணிகளின் மாணிக்கக் கல்லடா சிங்கா
 - (6) இந்தப் பணியைநீ மூன்ப் பொறுக்குமோ சிங்கி மூனில் ஈசர்க்கும் கல்லார்க்கு மெல்லாம் பொறுக்குங்கான் சிங்கா
 - (7) குன்றத்தைப் பார்த்தாற் கொடியிடை தாங்குமோ சிங்கி கொடிக்குச் சுரைக்காய் கனத் துக்கிடக்குமோ சிங்கா (தன்)
 - (8) இல்லாத சுற்றெல்லா மெங்கே படித்தாய்நீ சிங்கி நாட்டில் நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா
 - (9) பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி வெட்ட வெளியிலே கோடிப்பாம் பாடுமோ சிங்கா (இந்த
-
- (3) குழிழ்-மூக்கு [உவமை ஆகுபெயர்]. முந்நீர்-கடல். சலாபம்- முத்துக்கொழித்தெடுக்குமிடம்.
- (5) பொன்னிட்ட-பொன்போன்ற. மின் வெட்டிப் பார்த்தல்-பிரகாசப்படுதல்.
- (6) இந்தப்பணியை-இந்த ஆபரணத்தை (சந்திரன் கங்கையாகிய ஆபரணத்தை. (இந்து-சந்திரன். அப்பு-கங்கை.)
- (7) குன்றத்தை - மலைபோன்ற மூலையை.
- [8] சுற்று - சமூந்சி.
- [9] பெட்டகப்பாம்பு - பெட்டியில் மூடிவைத்திருக்கும் பாம்பு போன்ற அல்குல். கோடிப்பாம்பு - சாதிப்பாம்பு; எல்லபாம்பு. ஸ்ரீ-தீ-ஷா-ஸ்ரீ- யூபாஸ்தி

- (10) கட்டிக்கொண் டேசுற்றே முத்தங் கொடுக்கவா சிங்கி நடுப் பட்டப் பகலில்நா னெட்டிக் கொடுப்பேனே சிங்கா
- (11) முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி காம மட்டுப் படாவிடில் மண்ணேனுடே முட்டா சிங்கா
- (12) சேலையுடைத்தனைச் சுற்றே நெகிழ்க்கவோ சிங்கி சும்மா நாலுபேர் முன்னெனை நாணங் குலையாதே சிங்கா
- (13) பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி மனப் போதம் வருடிப்போய்ப் பூனையைக் குத்தா சிங்கா
- (14) நாக்குத் துடிக்குதுன் னல்லா யிதமுக்குச் சிங்கி யுன்றன் வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் னல்லவோ சிங்கா
- (15) ஒக்கப் படுக்க வொதுக்கிடம் பார்க்கவோ சிங்கி பருங் கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா
- (16) விச்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதழி சிங்கி யது சுந்தேக மேரவுன் நலைப்பேனைக் கேள்டா சிங்கா
- (17) தென்னுடைய் ஸாமுன்னைத்தேடித் திரிந்தேனை சிங்கி யப்பா விந்நாட்டில் வந்தென்னை யெப்படி நீகண்டாய் சிங்கா
- (18) நன்னகர்க் குற்றுல நாதரை வேண்டினேன் சிங்கி மணிப் பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா
- (19) பாடிக்கொள் வாரெவ ராடிக்கொள் வாரெவர் சிங்கி நீதான் பாடிக்கொண் டாற்போது மாடிக்கொள்வேண்டா சிங்கா
- (20) பார்க்கப் பொறுக்குமோ பாஷியென் னலிதான் சிங்கி முன்னை யாக்கப் பொறுத்தவ ராறப் பொருர்களோ சிங்கா. (i16)

[11] முட்டவோ - மோதவோ.

- [13] வருடி-தடவி; பற்றி. மனப்போதம் வருடி-மனஅறிவைப்பற்றி
- [15] ஒக்க-ஒருமிக்க; ஒன்றாக. கொக்குப்படுக்க-கொக்கைப்பிடிக்க.
- (16) விச்தை-வினோதம்; வேடிக்கை. தலைப்பேனைக்கேள் - அஃதா வது: தலைப்பேனைன்றை யெடுத்து ஒரு நாழிக்குள்ளே யடியிலே போட்டு நெல்லை சிறைய அளங்துவைத்து அதன்மே லொரு மஞ்சளையுங் கரியையும் வைத்தால் அடியிலையிருக்கும் பேன் மஞ்சளிலேறி னல் கீல்ல தென்றுங் கரிமேலேறினுற் கெட்டதென்றுங் தெரிந்துகொள்ளுதல்; இதுவும் பழையவழக்கு.

(18) பன்னகம் - பாம்பு.

வாழ்த்து.

வெண்பா.

சுற்றுத் தூர்தோறுஞ் சுற்றவேண் டாம்புளவீர்
குற்றுல மென்றெருகாற் கூறினால்—வற்று
வடவருஷி யானே மறுபிறவிச் சேற்றில்
நடவருஷி யானே நமை.

(117)

கண்ணிகள்.

- 1 சொற்றமதிச் சடையானைக் குறும்பலா வண்டயானை
வெற்றிமழுப் படையானை விடையானை வாழ்த்துகிறேன்
- 2 தாதையிலாத் திருமகளைத் தடமலைச்சு மருமகளை
வேதசங்க விதியன் வேதியனை வாழ்த்துகிறேன்
- 3 தந்திமுகத் தொருகோளைத் தமிழிலஞ்சி முருகோளை
மைந்தரெனு மிறையோனை மறைப்போளை வாழ்த்துகிறேன்
- 4 தீமுகத்திற் பறிகொடுத்த திருமுடிக்கா ஒருமுடியை
மாமலுக்கு வரிசையிட்ட மாமனான் வாழ்த்துகிறேன்
- 5 காமனுக்கும் பூமனுக்குஞ் கன்னிவெப்பல யானைக்கு
மாமனை வேபகரும் வள்ளறனை வாழ்த்துகிறேன்
- 6 நீடுலைக லாமளந்த நெடியமர அப்மயனுந்
தேடரிய திரிகடச் செல்வளையான் வாழ்த்துகிறேன்
- 7 சித்ரந்தி யிடத்தானைத் தேன்றுவித் தடத்தானைச்
சித்ரசபை நடத்தானைத் திடத்தானை வாழ்த்துகிறேன்
- 8 பனகவனி பூண்டவைனைப் பத்தர்சளையாண்டவைனை
யனவராத தாண்டவைனை யாண்டவைனை வாழ்த்துகிறேன்

(117) கட - நடுதற்கு. வருவியான - வரவழைக்கமாட்டான்.

(1) கொற்றம் - வெற்றி.

(2) தாதை - பிதா.

(3) தந்தி - யானை. கோனை - தலைவனை.

(4) தீமுகத்தில்-யாகத்தியிடத்தில். திருமுடிக்கா - சிறந்த தலைக்காக. ஒருமுடியை-ஆட்டின் தலையை. மாமலுக்கு-மாமனுகிய தக்கனுக்கு. வரிசையிட்ட - உபசாரப்பொருளாகக் கொடுத்த. மாமனை - பெரியதலைவனை. இச்சரிதம் கந்தபுராணத்திற் காணலாம்.

(5) - பூமன் - பிரமன்.

(8) பனகவனி - சர்ப்பாபரணம்.

கூட

திருக்குற்றுலக் குறவுஞ்சி.

- 9 அரிகூட வயனுகி யரனுகி யகலாத
திரிகூடப் பரம்பரனைத் திகம்பரனை வாழ்த்துகிறேன்
- 10 சிற்றுற்றங் கரையானைத் திரிகூட வரையானைக்
குற்றுலத் துறைவானைக் குருபரனை வாழ்த்துகிறேன்
- 11 கடகரியை யுரித்தவனைக் கலைமதியங் தரித்தவனை
வடவருஷித் துறையவனை மறையவனை வாழ்த்துகிறேன்
- 12 ஆதிமறை சொன்னவனை யளைத்துயிர்க்கு முன்னவனை
மாதுகுழல் வாய்மொழிசேர் மன்னவனை வாழ்த்துகிறேன்,

(118)

விருத்தம்

வார்வாழுங் தனத்திகுழல் வாய்மொழியம் பிகைவாழி வதுவை
(குட்டுங்
தார்வாழி திரிகூடத் தார்வாழி குறமுனிவன் றலைநாட் சொ
(ன்ன
பேர்வாழி யரசர்கள்செங் கோல்வாழி நன்னகரப் பேரா லே
(ங்கு
முர்வாழி குற்றுலத் தலத்தடியார் வாழின் டேழி தானே. (119)

(11) கடகரி - மதயானை.

(119) வதுவை-கல்யாணத்தில். சொன்னபேர்-சொல்லப்பட்டவர்.

திருக்குற்றுலக் குறவுஞ்சி
மு. ரா. அருணைசலக்கவிராயரேழுதிய அரும்பதவுரையுடன்
முற்றுப்பேற்றது.



அ�ுபந்தம்.



ஒ-ஆம் பக்கம் திரிகூடநாதர் துதியினிறண்டாமடி முதலிற் களோயென்பதற்குப் பலாப்பிஞ்சென்று பொருள். பலாப்பிஞ்செ களோயென்பது அந்நாட்டு வழிக்கு.

(க0-ஆம் பக்கம் இ-ஆம்வரி) ‘நில்லானே வோருவசனஞ்சோல் லானே வென்பார்’ என்று ஏட்டுப்பிரதியிற்கண்ட பாடமே சிறந்தது.

(கக-ஆம் பக்கம் கா-ம்வரி) ‘ஓவியநேராகவே வந்தான்’ என்றும் பாடம்.

ககு-ஆம் பக்கம் கரு-ஆம்வரியின்பின் ‘சொன்னயத்தினை நாடி நாடி ததோ தூ தூ பியருடன் கூடிக்கூடி’ என ஓரடி ஏட்டுப்பிரதிகளிற் காணப்படுகிறது. அதனையுஞ் சேர்த்துப்படிக்க

(ககு-ஆம்பக்கம் உ-ஆம்வரி) ‘சடைகொண்டா னுடைதான் கொண்டு தன் னுடை கொடுத்தானையன்’ என்று ஏட்டுப்பிரதியிற்கண்ட பாடமே சிறந்தது ‘இவ்வாறு பாடங்கொள்ளுங்கால், சடைகொண்டான்- (இங்கே) திரிகூடநாதன், உடை - (வசந்த வல்லியின்) சேலை(யை). கொண்டு, தன் உடை - தன் னுடைய திக்காடையை. (கொடுத்தான்) என்று பொருள் கொள்க. [ஐயன் என்பதனை நான்காமடி யோடு கூட்டியுறைக்க.] திரிகூடநாதர் தம்மைக்கண்டுமோகிதத வசந்தவல்லி அவசமடையும்படி தம் வடிவழகால் மயக்க, மயங்கிய வசந்தவல்லி காமமிகுதியால் தன் னுடையவிழுந்ததனையும் அறியாதவளாயினால் என்றவாறு.

ககு-ஆம் பக்கம் கஉ-ஆம்வரி) ‘கையாற்றிருக்கிறடுப்பார்’ என்றும் பாடம்.

(உஅ-ஆம் பக்கம் கரு-ஆம்வரி) ‘சலுக்கைக்காரர்க் காசையானேனிப்போது’ என்று ஏட்டுப்பிரதியிற் கண்ட பாடமே சிறந்தது.

(உகை-ஆம் பக்கம் ந-ஆம் வரி) ‘தான் பெண்ணுகிய பெண்கீன் நான் விடே வென்று சோல்லு’ என்று ஏட்டுப்பிரதியிற் காணப்படுகிறது.

(ஷட் பக்கம் எ-ஆம் வரி) ‘அவ்வேளை யழைத்தருள்ளவர் ரவர்வேளை யோருவருக்குமறியோன்றோல். என்றும் பாடம்

(ந-ஆம்பக்கம் கச-ஆம் வரி) ‘கொல்மறையோதிய’ என்றும் பாடம்.

(ஞ-ஆம்பக்கம் கச-ஆம் வரி) ‘சித்திரநதியான்’ என்றும் பாடம்.

(நச-ஆம்பக்கம் கச-ஆம் வரி) ‘உருவசீ யர்ம்பை கிருவழு மடங்க’ என்பதன்பின் ‘பூறுவளின் சூறம்பான் முனிவரு மடங்க’ என்பதையும், (கன-ஆம்வரி) ‘சமனிக்கு முனரயாற் சபையஸாமடங்க என்பதன் பின் கமனிக்கு மவருங்கடைக் கணுலடங்க. என்பதையும் சேர்த்துப்படிக்க.

நரு-ஆம் பக்கத்திற்கு அதுபல்ஸ்னியின்பின் பின் வருவனை வற்றைச்சேர்த்துப்படிக்க.

சர்வௌங்கள்.

வல்லைநிகர்முலையில்லையென்ட வில்லையன்றதல் முல்லைப்பர்கன்க வல்லியென்றொரு கெர்ல்லியலைதனில் வல்லியவளினு மெல்லியிவளன் வெரல்லிவுடகன் டில்லிவருபுக்க் புல்லிவருகுற் சொல்லிமதுரித நல்லிபனிமலை வல்லிகுழன்மொழிக் கசல்வீபுணர்யவர் கல்விமலைக்குற் (வஞ்சி)

குன்றில்லிமழை மின்களன்றிரை குன்றிவடமுலை தங்கவே மன்றல்கமங்கிறு தென்றல்வரும்வழி சின்றதரள மிலங்கவே யொன்றிலிருதிய மெரன்றின்மதனனு மூசல்குத்தமை பெரங்கவே யென்றுமெழுதிய மன்றின்டமிக் கின்றசரணினர் வென்றிமலைக்குற நீடுமலையி வாடுமலைமதி குடும்பைக்கிரி கூடமலைக்குற (வஞ்சி)

ஆடுமிருக்கழைத் தேரடுமொருகுழுற் கருடுமினைவிழி சர்டவே கோடுபொருமுலை மூடுசலலவையி னாடுபிதுங்கிமல் லாடவே தேரடுமுரளி வராளிபயிரல் மேரடுபெறவிசை பாடியே நீடுமலையி வாடுமலைமதி குடும்பைக்கிரி கூடமலைக்குற (வஞ்சி)

கோச்சகக்கல்லிப்பர்

முன்னங் கிரிவேள்த்த முக்கணர்குற் றுலவெற்பிற் கண்ணங் கரியகுழுற் காமவஞ்சி தன்மார்பிற் பொன்னின் குடம்போற் புடைத்தெழுக்க பாரமுலை இன்னம் பருத்தா விடைபொறுக்க மாட்டாடு.

தனு. இ-ம் தோடி. ஆதிதாள்பு,
பல்லவி.

வஞ்சிவந்தாள்—மலைக்குற--வஞ்சிவந்தாள்.

அங்பல்லவி.

வஞ்சிவந்தாள் திரிகூட ரஞ்சிதமோகினிமுன் தீன்
மிஞ்சியனிரகநோய்க்குச் சஞ்சிமருந்துபோலே.

(நக-ஆம்பக்கம் கூ, கந-ஆம்வரி) ‘தோட்டுவளம்புரிகாதர்
திரிகூட மலைவளருந் தோகையேயுன், னுட்டுவள் மெனக்
அரைத்துக் குற்றுல நகர்வளமு நவிலுவர் யே’ என்றும் பாடம்.

(ஶக-ஆம்பக்கம் கக-ஆம்வரி) மூவர்பாடிப்புகழந்திட்டநாடு’ என்
உட, (கச-ஆம்வரி ‘அஞ்சிதர் துமகங் கண்டநாடு’ என்றும்பாடம்

(சு-ஆம்பக்கம் சு-ஆம்வரி) ‘சமூலக்காண்பது தீந்தயிர்மத்து’
என்றும் பாடம்.

(சந்-ஆம்பக்கம் கக-ம் வரி) காத்திருக்குங்கயிலாய மேய்த்
திருக்கும் அம்சே’ என்றும் பாடம்.

(சக-ஆம்பக்கம் கக-ஆம் வரி) ‘கழுத்தின்மேன் மிறுவு
முன்னான்’ என்றும் பாடம்.

(குள-ஆம் பக்கம் கக-ம் வரி ‘திக்காடக்குஞ்வசிங்கன்’ என்
உம் பாடம். திக்காட - திக்குகள் நடிக்க.

(குஅ-ஆம் பக்கம் கன-ஆம் வரி) திரிகூடப்பெரியசிங்கக்குமர
ஞனே’ என்றும் பாடம்.

(குக-ஆம் பக்கம் அ-ஆப் வரி) ‘சிலகண்ணி யிறுக்கி’ என்றும்
கக-ஆம் வரி ‘புனியோடம்புலியைத்தாக்கி’ என்றும் பாடம்.

(கங்-ஆம்பக்கம் ச, எ-ஆம்வரி) ‘மரர்க்கமெல்லாம் பலபேசிக்
இகாண்டு வாட்கார நூவலும்ஸந்தானே’ என்றும், (கக-ஆம்
வரி) ‘மட்வோய்’ என்றும் பாடம்.

(கங்-ஆம்பக்கம் கடு-ஆம்வரி) ‘குள்மோடைக்காங்கையன்’
என்றும் பாடம்.


(எசு-ஆம்பக்கம் சு-ஆம்வரி) ‘காவலர் திரிகூடத்திற் காத் லாற்கலங்கி வந்த’ என்றும் பாடம்.

(எசு-ஆம்பக்கம் சு-ஆம்வரி) ‘மாயிருங்காகங்கள் என்றும் பாடம்.

(எஅ-ஆம்பக்கம் நு-ஆம்வரி) ‘சேடலீதிசூடத்திற் சிங்கி யைத்தேடுவாயே’ என்றும் பாடம். சேடன்-தோழன்.

(அன-ஆம்பக்கம் அ-ஆம்வரி) ‘எங்கீநடந்தாயடி சிங்கி’ (எங்கே நடந்தாயடி) என்றும் பாடம்.

(அஅ-ஆம்பக்கம் ரு-ஆம்வரி) ‘மார்க்கமதேதடி சிங்கி’ என்றும், (கஞ்-ஆம்வரி) ‘விரித்துமடித்தவரார்சிங்கி’ என்றும், (கஷ்-ஆம்வரி) ‘நெல்வேலியார்த்தர்தசல்லாபச்சேசலீ’ என்றும், (உ-ஆம்வரி) ‘பாருக்குளைற்றமாங்காயலார்தாந்தந்த’ என்றும் பாடம்.



வோகாட்பிளக பிசன், தென்காசி.

பிளையும் திருத்தமும்.

பக்கம்.	வரி.	பிளை.	திருத்தம்.
4	29	Was	was
6	13	Walks	walks
32	8	பொறுத்தருஞ்சுமாறு	பொறுத்தருஞ்சுமாறு
11	2	பட-கு	பட-கு
14	14	தண்டி	வண்டி
15	2	கொண்டை	கெண்டை
,	30	தோல்வீரா	தோல்வீரா
16	21	குதிகொண்டைடை	குதிகொண்டைடை
17	6	நானும்	நானும்
18	9	கசலப்பீல	கசலப்பீல
,	16	பெந்த	பெந்த
19	20	குற்றத்திடுஞ்	குறுத்திடுஞ்
20	8	பறவெல்லாம்	புறவெல்லாம்
21	25	வந்திப்பான	வந்திப்பான்

— இல்லை இல்லை —